

# கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி

வித்துவான்

ந. சுப்பு ரெட்டியார் எம். ஏ., பி. எஸ்வி., எல். டி.,

தமிழ்த்துறைத் தலைவர்,

அழகப்பா பயிற்சிக் கல்லூரி, காரைக்குடி.



காரைக்குடி

## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

முதற் பதிப்பு - மார்ச்சு 57

[ உரிமை பதிப்பகத்தார்க்கே ]


ஆசிரியரின் மற்ற நூல்கள்

O 31 : E 70 : 9  
17

- 1 கவிஞர்கள் உள்ளாம்
- 2 அறிவியல் பயிற்றும் முறை
- 3 தமிழ் பயிற்றும் முறை  
(அச்சில்)
- 4 காதல் சித்திரங்கள் (அச்சில்)
- 5 காலமும் கவிஞர்களும்  
(அச்சில்)

விலை ரூ. 2-00

செனாத் இந்தியா பிரஸ், காணக்குடி.



## சமர்ப்பணம்

தீந்தமிழ் அன்னைக்கு இனியநற் புதல்வன் ;  
செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன் ;  
காந்திளம் பெருமான் நெறிவழி நிற்போன் ;  
கல்சொலும் கதையுனர் அறிஞன் ;  
சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன் ;  
தண்டமிழ்க் கம்பனுக்கு அடியான் ;  
மாந்தருள் சிறந்தோன் கணேசனும் எங்கள்  
வள்ளலுக்கு உரியதுஇந் நூலே.

## APPRECIATION

---

By V. R. M. Chettiar, B. A.

Here is a sound delightful critical study of a great Tamil classic Kalingathu Parani (கலிங்கத்துப் பரணி) sung by the poet Jayam Kondan of the 12 th Century A. D.

Our critic Sri. N. Subbu Reddiar, M. A., B. Sc., L. T. has critically summarised within a short campass the central situations of the poetic narrative, psychologically emphasising the inspired poetic excellences of this great classic, and subtly interpreting the hidden poetic splendour of certain glorious passages which reveal, and revel in the glory of the human war and human love wherein demons also enjoy their unique participation by a tumultuous display of their revelrous dance and ceaseless gluttony, when the King's victory is cheerfully celebrated as a great public exhilaration.

Our author Mr. N. Subbu Reddiar, already the author of "கவிஞர் உள்ளம்", has used a very simple effectual prose as a convenient medium for interpreting Jayam Kondan's mighty poetic masterpiece, and has surely succeeded in achieving a lucid exposition of the poetic theme of glorious war and glorious love, without allowing any confusion to creep in.

Kalingathu Parani, as a poetic composition, is a close-knit tangle of heavy human incidents culminating in the overwhelming glory and distinction of the great king Kulothunga and his commander-in-chief Karunakara Thondaiman.

The Thalisai (*தாழிசை*) Metre has been so very skilfully handled by Jayam Kondan that the poetic movement of the entire poem is easy, natural, rapturous, and enjoyable indeed—, certainly a perpetual delight!

I have enjoyed this entire criticism, and I strongly believe that this book may be safely recommended as a suitable Tamil text for the College and University classes.

Karaikudi

29—3—1957

V. R. M. CHETTIAR

## அறிமுகம்

‘கலிங்கத்துப் பரணி’ சுவைமிக்க ஓர் அரிய நூல். தமிழ்த் தாய் பெற்ற அரிய அணிகளுள் கலிங்கத்துப் பரணி சிறந்த இடம் பெறுகின்றது. வீரச் சுவைக்கு நிலைக்களானுண கலிங்கத்துப் பரணி, காதல் சுவையை அதனினும் திறம்பட எடுத்துக் கூறுவது பாராட்டி மகிழ்தற்குரியது. பதின்மூன்று பகுதிகளைக் கொண்ட இப் பரணி நூலில் ‘கடை திறப்பு’ என்ற ஒரு பகுதி, காதற் சுவையைப் பிற எந்த நூலினும் மேம்பட வாரி வழங்குகிறது.

நடையருப் பெருந்துறவியாகிய . தாயுமான அடிகளும் இப் பரணி நூலின் கடைதிறப்புப் பகுதியில் உள்ளத்தைப் பறிகொடுத்து “உபய தனம் அசையில்” என்ற தாழிசையை எடுத்துத் தமது பாட்டில் நயம்படக் கையாண்ட முறையை இத் திறனுய்வு நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார் அன்பர் சுப்பு ரெட்டியார்.

கவிஞர் சயங்கொண்டார் சுமார் 800 ஆண்டு கட்கு முன்னர் இருந்தவர் என்று காலக் கணக்கர் கூறுவர். சயங்கொண்டாரின் பாடல்களில் அவருக்கு முன்னே இருந்த சிறந்த புலவர்களின் கருத்துச் செறிவை ஆங்காங்குக் காணலாம்.

காணுக்கால் காணேன் தவரூய ; காணுங்கால்  
காணேன் தவறல் லவை

என்ற திருக்குறளையும்

மானுக கடந்த மறவெம்போர் மாறனைக் காணுக்கால் ஆயிரமும் சொல்லுவேன்;-கண்டக்கால் பூண்ஆகம் தாவென்று புல்லப் பெறுவேனே நாணேடு உடன்பிறந்த நான்.

என்ற முத்தொள்ளாயிரப் பாடலையும் உள்ளத்திற் கொண்டே,

பேணுங் கொழுநர் பிழைகளைலாம்  
பிரிந்த பொழுது நினைந்துஅவரைக் காணும் பொழுது மறந்திருப்பீர்  
கனப்பொற் கபாடந் திறமினே

என்று சயங்கொண்டார் பரணியில் பாடியிருத்தல் வேண்டும்.

தரைமகளும் தன்கொழுநன் உடலந் தன்னைத் தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புனரா முன்னம் ஆவிழுக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

என்ற கலிங்கத்துப் பரணிப் பாடலில் உள்ள வீரச் சுவையும் கருத்து நயமும் ஈடும் எடுப்பும் அற்றவை.

சிற்றரசர்கள் பேரரசர்களின் அடியில் விழும் போது திருவடியில் சூடும் முடிபற்றி, கவிச் சக்கரவர்த்தி கம்பன் உள்ளிட்ட புலவர் பலரும் பாடியுள்ளனர். எனினும்,

முடிகுடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான் அடிகுடும் முடினண்ணில் ஆயிரம்நூ ரூயிரமே.

என்ற சயங்கொண்டாரின் பாட்டு எல்லாவற்றிற்கும் சிகரமாக விளங்குகின்றது.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற  
 மானவ னுக்கு வகுப்பது பரணி  
 என்ற இலக்கணத்துக்கு  
 மாவா யிரமும் படக்கலிங்கர்  
 மடிந்த களப்போர் உரைப்போர்க்கு  
 நாவா யிரமும் கேட்போர்க்கு  
 நாளா யிரமும் வேண்டுமால்  
 என்ற சயங்கொண்டாரின் பாட்டு இலக்கியமாக  
 நயம்பட அமைந்திருக்கின்றது.  
 எடுத்துக்கொண்ட பாட்டுடைத் தலைவன்  
 கடவுள் அவதாரமே என்று கொண்டு,  
 தேவரெலாம் குறையிரப்பத் தேவகிதன்  
 திருவயிற்றில் வசதே வற்கு  
 முவலகுந் தொழுதெடுமால் முன்னெஞ்சுநாள்  
 அவதாரஞ் செய்த பின்னை,  
 அன்றிலங்கை பொருதழித்த அவனேஅப்  
 பாரதப்போர் முடித்துப் பின்னை  
 வென்றிலங்கு கதிராழி விசயதரன்  
 எனத்தித்தான் வீளம்பக் கேண்மின் !  
 என்று ஆசிரியர் பாடியிருக்கும் நயம் பெரிதும்  
 இன்புறத் தக்கது.  
 அருமறையின் நெறிகாட்ட அயன்பயந்த  
 நிலமகளை அண்டங் காக்கும்  
 உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்  
 தமன்அபயன் வாழ்க்  
 என்று பாட்டுடைத் தலைவனை ஆசிரியர்  
 வாழ்த்துவது சீரியது.

இந்தக் கலிங்கத்துப் பரணி என்ற அரிய நூலுக்குத் திறவுகோலாக அமைந்திருப்பது ‘கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி’ என்னும் இந்த நூல். இத் திறனுய்வு நூலை எழுதியவர், என் அரிய நண்பரும் நன்கு கற்றவரும் வள்ளல் அழகப்பனாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமாகிய அன்பர் சுப்பு ரெட்டியார் அவர்கள். அன்னர் கலிங்கத்துப் பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங்களை யெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கிறார். கலிங்கத்துப் பரணி கற்பார்க்கு இந்நூல் பேருதவி செய்ய வல்லது.

‘கடைதிறப்பின் உட்பொருள்’ என்ற பகுதியில் திரு. ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் இந்நூலையும் இதற்கு மூலமாகிய கலிங்கத்துப் பரணி நூலின் சிறந்த பாடல்களையும் படித்து உணர்ந்து இன்புற்று உயரத் தமிழ்த் தாய் அருள்வாளாக.

வணக்கம்.

ராய். சௌ.

## நூல் முகம்

‘கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி’ என்ற இச்சிறு நூல் புலவர்க்கே உரியது என்று பொதுமக்கள் மருள வேண்டாம். பொதுமக்களுக் கென்றே எண்ணி எழுதப்பெற்றது இது. பொதுமக்களும் இலக்கியங்களைத் திறனுடும் நோக்குடன் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அம்முறையில் இந்நூல் வழிகாட்டியாக அமையுமானால், அதுவே யான் பெற்ற பேறு; எனது முயற்சியின் பயன்.

இந்நூலில் ஓன்பது கட்டுரைகள் அடங்கி யுள்ளன. அவற்றில் ஆறு, நூலை ஆறு வித கோணத்திலிருந்து பார்ப்பவை; நூல் முழுவதும் செல்லக்கூடிய பார்வைகள் அவை. கற்களாலும் சுண்ணத்தாலும் எழுப்பிய மாளிகையைப் பலவித கண்ணேட்டத்தால் பார்ப்பதுபோல சொற்களாலும் சுவைப் பொருள்களாலும் எழுப்பப்பெற்ற காவிய மாளிகையைப் பல்வேறு நிலையிலிருந்து நோக்கி அனுபவித்தேன். இப்பார்வைகள் மூல நூலைப் படித்துச் சுவைக்க விரும்புவார்க்கு ஓரளவு துணையாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

இந்நூலை எங்கள் கணேசன் அவர்கட்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன். திரு. கணேசன் அவர்கள் புலவர்கட்குப் புலவர்; தலைவர்கட்குத் தலைவர்; தொண்டர்கட்குத் தொண்டர். அவர் ‘அலாதி’ மனிதர். அனைத்தையும் அப்பர் பெருமானுக்கே அர்ப்பணம் செய்து வாழ்வைத்

நூய்வையாக்கிக் கொண்டு வாழ்ந்த — பெரிய பூராணத் தொண்டர் — அப்பூதியடிகள் போலவே, அனைத்தையும் கம்பனுக்கென்றே உரிமையாக்கித் தம் வாழ்வைத் தூய்மையாக்கிக் கொண்டு வாழ்பவர் திரு. கணேசன். கம்பன் காவியத்தைத் துணைக் கொண்டு பாரமாக்கள்மீதும் இலக்கியவானத்தைக் கவியச்செய்துகொண்டு வருபவர். அவருக்குச் சமர்ப்பணம் செய்வதே பல்லாற்றுனும் பொருத்தம் என்று கருதினேன்; அவ்வாறே செய்தும் உள்ளேன்.

எங்கள் ராய். சொ. அவர்கள் இலக்கியச் செல்வர்; தமிழ் இலக்கியங்களின் எல்லைகளையெல்லாம் கண்ட மேதை; வரையாது வழங்கும் வள்ளல். பண்டைக் காலத்தில் அரசர்கள் ஆண்டு தோறும் ‘துலாபாரம்’ ஏறுவார்களாம். அன்று தன்னைக் காண வருபவர்கட்டுப் பொன்னும் வெள்ளியும் மனிகனும் அள்ளி அள்ளி வழங்கப் பெறுமாம். எங்கள் ராய். சொ. அவர்கள் சனிக் கிழமை தோறும் ‘இலக்கியத் துலாபாரம்’ ஏறுவார். அப்பொழுதெல்லாம் எங்கட்டு நல்ல வேட்டை! நூங்கள் பலவேறு இலக்கியச் செல்வங்களை செலியாரப் பருகுவோம். இந்த இலக்கிய தானம் சமார் நான்காண்டுகளாகக் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இங்களம் ‘இலக்கிய வள்ளலாக’ வாழ்பவர்கள் என்மீது காட்டிவரும் அளவற்ற அன்பின் காரணமாக முன்னுரை அருளி எனக்கு ஆசிக்குறி என் நூலையும் சிறப்பித்துள்ளார்கள். அப்பெரியாருக்கு என் உளங் கணிந்த நன்றி.

திரு. வி. ஆர். எம். செட்டியார் அவர்கள் நல்ல இலக்கியச் சுவைஞர்; சிறந்த பதிப்பாளர். காரைக்குடி ஸ்டார் பிரசரத்தின் அதிபர். அவர் என் நூலை முற்றும் நோக்கிப் பாராட்டுரை வழங்கினமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

இந் நூலிலுள்ள கட்டுரைகளில் ஐந்து ‘தினமணிச் சுடரில்’ வெளிவந்தவை. அவற்றை வெளியிட்டுக்கொள்ள இசைவுதந்த அப் பத்திரிகை ஆசிரியருக்கு என் நன்றி. காரைக்குடி செல்விப் பதிப்பகத்தார் இந் நூலை அழகுறப் பதிப்பித்து, வெளியிட்டு, கற்போர் கரங்களில் கவின்பெறச் செய்தமைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

யான் மேற்கொண்டுள்ள இலக்கியத் தொண்டில் வெற்றி காண்பதற்கு உறுதுணையாக நிற்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் வணக்கங்கள்.

காரைக்குடி }  
30-3-57 }

ந. சுப்பு ரெட்டியார்

## 2 ள் ஞாறு

	பக்கம்
தென்தமிழ் தெய்வப் பரணி	9
“கடைதிறப்பின்” உட்பொருள்	22
பேய்கள் உலகம்	36
வரலாற்றுக் கருதுலம்	55
கற்பனை ஊற்று	74
சுவைகளின் களஞ்சியம்	97
கருணைகரத் தொண்டைமான்	116
குலோத்துங்கன்	128
சயங்காண்டார்	141

## தென்தமிழ் தெய்வப் பரணி

---

செஞ்சொற் கவியின்பம் பயக்கவல்ல இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் எல்லா நாடுகளிலும் எண்ணற்றவை இருக்கின்றன. எப் பெயர்களால் வழங்கினாலும், நம் தமிழ் மொழியில் வழங்கும் ஒன்பது சுவைகள் அவ்விலக்கியங்களில் மலிந்துகிடந்தோ விரவிக்கிடந்தோ அவற்றைச் சிறப்பித்துப் படிப்போரை இன்பக்கடலில் திளைக்கச் செய்கின்றன. காப்பியங்களும், பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் இச் சுவைகளைக் கொண்டு இலங்குவதை இலக்கியச் சோலைகளில் புகுந்து பார்ப்போர் நன்கு அறிவர். பல்சுவைகள் ததும்பும் பிரபந்தங்களில் கலிங்கத்துப் பரணியும் ஒன்று; சுவைநலங்களிந்த ஓர் அற்புதச் சிறு பிரபந்தம்; ‘பரணிக்கோர் சயங்கொண்டான்’ என்று புலவர் களால் சிறப்பித்துப் பாராட்டப்பெறும் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமானுல் பாடப் பெற்ற நூல்.

## பொதுமக்கள் சுவைக்கும் பிரபந்தங்கள்

கி. பி. மூன்றும் நூற்றுண்டிலிருந்து தமிழ்நாடு களாப்பிரர் என்ற வேற்று மொழியார் ஆட்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை நூற்றுண்டுகள் பல வேறு சீர்கேடுகளை அடைந்தது. இவர்கள் ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் ‘இருண்ட காலம்’ என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் தமிழ் மொழி தனித் தலைமையை இழந்து தளர்ச்சியுற்று இலக்கிய வளர்ச்சி பெருது மங்கிக் கிடந்தது. பிறகு நாட்டில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர்கள் ஆட்சியிலும் சோழர்களின் ஆட்சியிலும் தமிழ் மொழி ஏற்றம் பெற்றது. புலவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுப்புதுப் பிரபந்தங்களை இயற்றினர்; பக்திப் பாடல்களும் பெருங் காப்பியங்களும் தோன்றத் தொடங்கின. காவியங்கள் கல்வியாளர்க்கென்றே இயற்றப் பெற்றன; பக்தி இயக்கத்தின் விளைவாக எழுந்த பாடல்கள் பொதுமக்கள் மனத்தைக் கொல்வும் நிலையில் அமைந்தன. வெற்றித் திறத் தால் நாட்டுப் பரப்பை பெருக்கிய அரசர்களையும் கொடையாலும் பிறவற்றுலும் புகழ் எய்திய வள்ளல்கள் வேளிர்கள் போன்றவர்களையும் புலவர்கள் கலிகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணி போன்ற பிரபந்தங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. எனவே, அவர்கள் எளிதில் பொருள் உணர்க்கூடிய ஒரு சீரிய நேர்மை அவற்றில் வாய்ந்திருந்தது. கற்றுவல்லோரும் புலவர்களும் நிரம்பிய அரசவையில் அவர்கள் அனைவரும் வியந்து போற்றும் முறையில் அப் பிரபந்தங்கள் பாடப்பெற்றன. கலிங்கத்துப் பரணியும் அங்ஙனம் பாடப்பெற்ற நூல்தான்.

## பிரபந்த வகை

பிரபந்தங்கள் தொண்ணுற்றுறு என்று சொல்லுவது ஒருவகை மரபு. பிரபந்த இலக்கணங்கூறும் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களில் ஓன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ணுற்றுறு என்ற வரையறை காட்டப்பெறவில்லை; அவற்றிற்கு இலக்கணமும் கூறப்பெறவில்லை. அவற்றில் கூறப்பெறும் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துக்களுடன் மினிர்கின்றன. தொண்ணுற்றுறு என்ற வரையறைக்குள். அடங்காத நொண்டி நாடகம், கப்பற்பாட்டு, வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப்பாட்டு, ஆனந்தக் களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், புலம்பல், உந்திபறத்தல், சாழல், தெள்ளேணம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப்பாட்டு, காதல், ஏற்றப்பாட்டு முதலான பல பிரபந்தங்களையும் காண்கின்றோம்.

## பரணியின் இலக்கணம்

போர் முகத்தில் ஆயிரம் யானைகளைக் கொண்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் ‘பரணி’ என்று வழங்குவர்.

ஆனை யாயிரம் அமரிடை வென்ற  
மானவ னுக்கு வகுப்பது பரணி!

என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் சூத்திரம். பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்

<sup>1</sup> இலக்கண விள-சூத—78.

பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்கும் மரபு உண்டு, இவ்வாறு பரணி நூல் அரசர் முதலியவர்கள் மேல் செய்யப்படுவதன்றி, தெய்வங்கள் மேலும் தத்தம் ஆசிரியர்கள் மேலும் அறிஞர்களால் இயற்றப்பெற்று வழங்கும். கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி என்பன அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாகும். நூல் பாடுவோர் கொச்சக்கலி என்னும் பாட்டின் உறுப்பாகிய ஈரடிக் கலித்தாழிசை என்ற உறுப்பை மேற்கொள்வது வழக்கம். இதனை,

மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று  
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து  
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்  
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை  
வெம்புசின மாற்றுன் தானைவெங் களத்தில்  
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து  
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.<sup>2</sup>

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அறியலாம். பொதுவாக நூலில் கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு, காடு, காளிகோயில் முதலிய பல் வகைச் சிறப்புக்களும் பல்வேறு சுவைகள் கொப்புளிக்கும்படி அமைக்கப்பெறும். இந்த வழக்கத்தை,

“கடவுள் வாழ்த்துக் கடைத்திறப் புரைத்தல்  
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்  
கடிகணம் உரைத்தல் காளிக் கதுசொலல்  
அடுபேய்க் கவள்சொலல் அதனால் தலைவன்

வண்புகழ் உரைத்தல் எண்புறத் தினையுற  
வீட்டல் அடுகளம் வேட்டல்.<sup>3</sup>

என்ற இலக்கண விளக்கச் சூத்திரப்பகுதியாலும்,  
தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை  
மேவி அமரும் காளி கோயில்  
கண்ணியை ஏத்தல் அலகை விநோதம்  
கணுநிலை நிமித்தம் பசியே ஒகை  
பெருந்தேவி பீடம் அழகுற இருக்க  
அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா  
மன்னாவன் வாகை மலையும் அளவு  
மரபினி துரைத்தல் மறக்களம் காண்டல்  
செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல்  
பரவுதல் இன்ன வருவன பிறவும்  
தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.<sup>4</sup>

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தாலும் அறிய  
லாம். இதனைத் தேவ பாணியில் அடக்குவர்  
பேராசிரியர் என்னும் தொல்காப்பிய உரையாசிரி  
யர். “பரணியுள் புறத்தினை பலவும் விராய் வரு  
தலின் அது தேவ பாணியாம் என்றது என்னை  
யெனின் அவையெல்லாம் காடு கெழு செல்விக்  
குப் பரணிநாட் கூழுந்துணங்கையும் கொடுத்து  
வழிபடுவதோர், வழக்குபற்றி, அதனுட் பாட்டு  
டைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆத  
லால் அவை யெல்லாவற்றுனும் தேவபாணியாம்”  
என்பது அவர் உரையாகும்.<sup>5</sup> நச்சினூர்க்கினியரும்  
அதே சூத்திரத்திற்கு உரையெழுதுங்கால், “பரணி  
யாவது—காடு கெழு செல்விக்குப் பரணிநாட்  
கூழுந் துணங்கையும் கொடுத்து வழி படுவதோர்

<sup>3</sup> இலக்கண விள—சூத்      <sup>4</sup> பன்னிருபாட—சூத். 58

<sup>5</sup> தொல்-பொருள்-செய்யுளி-சூ 149-ன் உரை.

வழக்கு பற்றியது; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிந் புறத்தினை பலவும் விராயிற்று ”என்று கூறுகிறார்.

### பரணி என்ற பெயர்க்காரணம்

பரணி என்ற பெயர்க்காரணம் பலவாருக்கக் கூறப் பெறுகின்றது. டாக்டர் உ. வே. சாமிநா தய்யர் அவர்கள் பரணி என்ற நாள்மீன் காளியை யும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனை வந்த பெயரே நாலுக்கும் பெயராக வந்தது என்றும் அவ்வாறு கொள்வதே ஏற்படைத்து என்றும் கூறுகிறார்கள். இதற்கு

காடு கிழவோள் பூத மடுப்பே  
தாழி பெருஞ்சோறு தருமனேள் போதமெனப்  
பாகு பட்டது பரணிநாட் பெயரே.

என்னும் திவாகரத்தையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டார்கள். திரு. அய்யர் அவர்களின் கொள்கையை நாமும் அப்படியே ஒப்புக் கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில் தொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணமாக அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டுவகை வனப்புக்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் விருந்து என்பதை,

விருந்தே தானும்  
புதுவது புளைந்த யாப்பின் மேற்றே.<sup>6</sup>  
என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இளம்பூரணர் “விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி  
6 தொல் - பொருள் - செய்யுளி-கு 231.

போய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்ற வாறு... புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல்” என்று இதற்கு விளக்கம் தருகிறார். பேராசிரியர், “விருந்து தானும் புதிதாகப் பாடும் தொடர்நிலை மேற்று” என்று உரை கூறி சில பிரபந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார். நச்சிஞர்க்கிணியரும் அவ்வாறே சில பிரபந்தங்களை உதாரணங்களாகக் காட்டுகின்றார். எனவே, இப் பொது விதியே பல புதிய பிரபந்தங்களுக்கு இடஞக அமைந்துள்ளது என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

### கலிங்கத்துப் பரணிபற்றிய வரலாறு

“கலிங்கத்துப் பரணி” என்னும் நூல் அக்காலத்துப் பேரரசனுகத் திகழ்ந்த முதற்கு லோத்துங்கன் தன் படைத்தலைவனுன கருணைகாத்தொண்டை மான் என்பவனைக் கொண்டு கலிங்க நாட்டின்மீது போர் தொடுத்து வென்ற செய்தியைக் கூறுவது. கலிங்கப் போர் நிகழ்ந்த ஒரு சில நாட்கள் கழித்து அரசவையில் குலோத்துங்கனும் அவன் அவைப் புலவராகிய சயங்கொண்டாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அரசன் வேடிக்கையாக, ‘புலவர் அவர்களே, கலிங்க நாட்டைச் சயங்கொண்டமையால் யானும் தங்களைப்போல் சயங்கொண்டான் ஆயினேன்’ என்று கூறினான். அதனைக் கேட்ட புலவர் அங்ஙனமாயின், சயங்கொண்டாளைச் சயங்கொண்டான் பாடுதல் சாலப் பொருத்தமாகும் என்று மாற்றம் உரைத்து கலிங்கத்துப் பரணியைப் பாடி முடித்ததாக ஒரு வரலாறு வழங்கி வருகிறது. நூல் அரங்கேற்றப் படுங்கால் அந்தநூலின் சொற்

சுவை பொருட்சுவைகளைக் கண்டு வியந்து ஓவ் வொரு பாடலுக்கும் ஓவ்வொரு பொன் தேங்காயை உருட்டி அவரையும் அவரது நூலையும் சிறப்பித்த தாகவும் அவ்வரலாற்றில் அறிகின்றோம். இது எத்துணை உண்மையாயிருக்கும் என்பதை ஆராய்ந்த பின்னர் தான் ஓப்புக்கொள்ளவேண்டும்.

## நூற் பொருள்

சயங்கொண்டார் தம் நூலில் குலோத்துங்கன் அவையில் வீற்றிருக்கும் சிறப்பு, அவன் நால் வகைச் சேனையுடன் புறப்பட்டுப் பயணம் செல்லும் இயல்பு, படைகள் போருக்கெழுந்த தன்மை, அவை போர் புரியும் பான்மை, போர்க்களக்காட்சி முதலிய செய்திகளை நூலைப் படிப்போர் அவற்றைத் தம் மனக்கண்முன் நிறுத்திக் கண்டுமகிழுமாறு அழகிய சொல்லோவியங்களால் காட்டுகின்றார். அவற்றை ஆங்காங்கு கண்டு மகிழ்க் கூலிலிருந்து அக்கால ஆரசர் இயல்புகள், அக்காலப் போர்முறை, அக்கால மக்கள் இயற்கை, அவர்களின் பழக்க வழக்கங்கள் போன்ற செய்திகளை நன்கு அறியலாம். இவற்றைப் பின்னர்க் காண்போம்.

## நூல் அமைப்பு

நூலைத் தொடங்குமுன் பாட்டுடைத் தலைவனுகிய குலோத்துங்கன் நெடிது வாழுமாறு சிவபெரு மான், திருமால், நான்முகன், ஞாயிறு, யானை முகன், ஆறுமுகன், நாமகள், உமை, சப்தமாதர் கள் ஆகியவர்களை வணங்கி வாழ்த்துக் கூறுகின்றார் ஆசிரியர். அடுத்து ‘கடைத்திறப்பு’ என்ற பகுதி வரு

கிறது. கலிங்கப்போர் மேற்சென்ற வீரர் மீண்டு வரக் காலம் தாழ்த்தியதாகவும் அதுகண்ட அவர்களுடைய காதல் மகளிர் ஊடல் கொண்டு கதவடைத் துக் கொண்டதாகவும்கொண்டு, புலவர் தாம் பாடப் போகும் அக்கலிங்கப் போர்ச் சிறப்பைக்கேட்டு மகிழ்தற் பொருட்டு கதவைத் திறக்குமாறு வேண்டு வதாக இப்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இது பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. அவற்றைப் பின்னர் விரிவாக ஆராய்வோம்.

அடுத்து பேய்களின் தலைவியாகிய காளிதேவி யின் சிறப்பு கூறப்பெறுகின்றது. காளிதேவி வாழும் காட்டின் இயல்பு, அதன் நடுவேயுள்ள அவ ஞடைய திருக்கோவில் அமைப்பு முறை, அவள் வீற்றிருக்கும் சிறப்பு, அவளைச் சூழ்ந்திருக்கும் பேய் களின் தன்மை முதலியவற்றை ஆசிரியர் வருணிப் பது நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றது. தேவி வீற்றிருக்கும்பொழுது இமயத்திலிருந்து ஒரு முதுபேய் வருகிறது. அது தான் கற்ற ‘இந்திர சாலங்களை’ யெல்லாம் காளிதேவிமுன் அரங்கேற்று கின்றது. இப்பகுதி நகைச்சுவை ததும்பி நிற்கின்றது.

பிறகு குலோத்துங்கன் பிறந்த ‘குடிவழி’ கூறப் பெறுகின்றது. இது இமயத்திலிருந்து வந்த முதுபேயின் வாயில் வைத்துப் பேசப்பெறுகின்றது. முதுபேய் இமயத்தில் வாழ்ந்தபொழுது கரிகாலன் இமயத்தைச் செண்டால் எறிந்து திரித்து மீண்டும் அது நிலைநிற்குமாறு தன் புலிக்கொடியைப்பொறித் தான். அப்பொழுது அங்கு வந்த நாரதர் திரு மாலே குலோத்துங்கனைப் பிறக்க இருக்கும் சோழர்

குடி பெருமையடைத்து என்றுகூறினார். அவர்கூறிய சோழர் குடிவரலாற்றைக் கரிகாலன் இமயத்தில் எழுதுவித்தான். அந்த வரலாற்றையே முதுபேய் காளிக்குக் கூறுகின்றது.

இனி, குலோத்துங்கன் சிறப்பைக் கூறுவதற்கு முன்பதாக பரணிப்போர் நிகழ்வதற்கான நிமித்தங்களைக் கூறுகிறார் ஆசிரியர். பேய்கள் தம் பசிக்கொடுமையைத் தேவியிடம் கூறி அதைப் போக்குமாறு அம்மையை வேண்டி நிற்கின்றன. அவ்வமயம் இமயத்திலிருந்து வந்த முதுபேய் கலிங்க நாட்டின் வழியாக வந்தபொழுது ஆங்குக்கண்ட சில தீநிமித்தங்களைக் கூறுகின்றன. காளி தேவி கணிதப்பேய் கண்ட கனவு நிலையையும் நன்வில் கண்ட தீக்குறிகளையும் அவர்களுக்குக்கூறி “மிக்கவிரைவில் கலிங்கநாட்டில் பெரும் போர் நிகழும்; உங்கள் பசி முற்றுந் தோலையும்,” என்று உரைக்கின்றார்கள்.

குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, முடிகுடல் முதலிய செய்திகள் காளி பேய்களுக்கு உரைப்பதாக அமைக்கப்பெற்றுள்ளன. அங்ஙனம் காளி உரைத்துக்கொண்டிருக்குங்கால் ஓருபேய் ஓடிவந்து கலிங்க நாட்டில் நிகழும் போரை யுரைக்க, எல்லாப் பேய்களும் தாம் உணவு பெறப்போவதை நினைந்து மகிழ்ந்து கூத்தாடுகின்றன. கலிங்கப் போர்க் காரணத்தைக் கூறுமாறு காளி வினவ, இச் சுத்திலிருந்து வந்த மூதுபேய் அக்காரணத்தை உரைக்கின்றது. குலோத்துங்கன் சோழ நாட்டை ஆண்டபொழுது ஓரு நாள் பாலாற்றங் கரைக்குப் பரிவேட்டையாடச் செல்லுகின்றார்கள். வேட்டை

முடிந்ததும் காஞ்சியிலுள்ள மாளிகை ஓன்றில் செய்தமைத்த சித்திர மண்டபத்தில் முத்துப்பந் தரின் கீழ் தேவியர், அமைச்சர், தானைத் தலைவர் முதலியோர் புடைகுழு வீற்றிருக்கும் பொழுது சிற்றரசர் பலர் வந்து அவனைத் திறையுடன் காண்கின்றனர். கலிங்க நாட்டரசன் அனந்த பன்மன் மட்டிலும்வந்துகாணவில்லை. அதைக்கண்ட குலோத்துங்கன் தன் தானைத் தலைவனுண கருணை கரத்தொண்டமானை தண்டெடுத்துச் சென்று கலிங்க அரசனின் செருக்கை அடக்கி வருமாறு ஏவுகின்றனன். அது கேட்ட கலிங்க வேந்தன் ‘வெந்தறுகண் வெகுளியினுல் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி’,

வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும்  
மலர்க்கவிகை அபயற் கன்றித்

தண்டினுக்கும் எளியனே எனவெகுண்டு  
தடம்புயங்கள் குலுங்க நக்கே;

கானரனும் மலையரனும் கடலரனும்  
குழ்கிடந்த கலிங்கர் பூமி

தானரண முடைத்தென்று கருதாது  
வருவதுமத் தண்டு போலும்.‘

[கவிகை - வெண்கொற்றக்குடை ; தண்டு - சேணை  
நக்கு - சிரித்து ; கான்-காடு. ]

என்று கூறி போர் தொடங்குகிறான் ; போர் கடுமையாக நடைபெறுகின்றது; இறுதியில் கலிங்க வேந்தன் தோற்றேருகின்றான். கருணைகரன் கலிங் கத்தை எரிகொளுவி அழித்துப் பல்வகைச் செல்வங்

களைக் கவர்ந்து வாகை மாலை சூடி குலோத்துங்கன் அடியை வணங்கி நிற்கின்றார்கள். இப் பகுதியில் வீரச் சுவை செறிந்துள்ளது.

போரைச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களத்தை வந்து காணுமாறு அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்று காளிதேவி பேய் கள் சூழ களத்திற்கு வந்து பல்வேறு காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுகின்றார்கள். காட்சிகளைக் கண்டு களித்த பிறகு தேவி நீராடிக் கூழ்ச்சமைத்து உண்ணுமாறு பேய்களைப் பணிக்கின்றார்கள். அங்ஙனமே பேய்கள் பல்துலக்கி, நீராடிக் கூழ் அட்டு உண்ணுகின்றன. உண்டபின் பேய்கள் வள்ளைப் பாட்டுக்களால் குலோத்துங்கன் புகழ்பாடி வாழ்த்துகின்றன.

யாவ ரும்களி சிறக்கவே தருமம்  
எங்கும் என்றும்உள தாகவே  
தேவர் இன்னாருள் தழைக்கவே முனிவர்  
செய்த வப்பயன் விளைக்கவே<sup>9</sup>

வேத நன்னெறி பரக்கவே அபயன்  
வென்ற வெங்கலி கரக்கவே  
பூத ஸம்புகழ் பரக்கவே புவி  
நிலைக்க வேபுயல் சுரக்கவே<sup>10</sup>

[களி-மகிழ்ச்சி; அருள்-மக்கள் மாட்டு வைக்கும் அருள்; பரக்க-எங்கும் பரவுக; கலி-துங்பம்; கரக்க-தலை காட்டாது மறைக; புகழ்—புகழ்ச் செயல்கள்; நிலைக்க—கலங்காமல் நிலை பெறுக.]

என்ற வாழ்த்துடன் நூலும் முற்றுப் பெறுகின்றது.

9 தாழிசை—595. 10 தாழிசை—596.

## இறுவாய்

கலிங்கத்துப் பரணி தாழிசையால் முதன் முதலாகப் பாடப்பெற்ற ஓர் ஓப்பற்ற பரணி நூல். இந்நூல் பரணி நூல்களுக்கெல்லாம் தலை சிறந்த தாய், பரணி பாடுவோர்க் கெல்லாம் முன்மாதிரி யாய், இலக்கிய வானில் ஒரு கலங்கரை விளக்கம் போல் நின்று நிலவுகிறது. காவியங்களுக்கெல்லாம் சிறந்ததாய்க் கம்ப ராமாயணம் திகழ்வது போல, பரணி நூல்களுக்கெல்லாம் சிறந்ததாய்க் கலிங்கத்துப் பரணி மினிர்கின்றது. கவிச் சக்கரவர்த்தி யாகிய ஓட்டக்கூத்தரும் தாம் பாடிய தக்க யாகப் பரணியில் “தென்தமிழ் தெய்வப் பரணி” என்று இந்நாலைச் சிறப்பித்துள்ளார். நாலைப் பாடிய கவிஞரையும் பிற்காலத்துப் புலவர் பல பட்டிடைச் சொக்கநாதர் என்பார், “பரணிக்கோர் சயங் கொண்டான்” என்று பாராட்டியுள்ளார். எனவே, அணி நலன்களும் சுவை நலன்களும் பிற நூல் களில் காண்டற்கிய கற்பனைகளும் செறிந்துள்ள இந்நாலைத் தமிழ்மக்கள் படித்துச் சுவைக்கவேண்டியது அவர்கள் கடமை.

## “கடைதிறப்பின்” உட்பொருள்

‘கடைதிறப்பு’ என்பது பரணி என்னும் பிரபந்தத்தின் உறுப்புக்களுள் ஒன்று என்பதையும் இதுபற்றி இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் மேலே குறிப்பிட்டோம். அக் கருத்துக்களை இங்கு ஆராய்வோம்.

அவை :

ஒன்று : கலிங்கப் போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வாயிற் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டினுள்ளே யிருக்க, சயங்கொண்டார் அவர் வீட்டு முன்புறம் சென்று தாம் பாடும் கலிங்க வெற்றியைக் கேட்கக் கதவு திறக்குமாறு வேண்டுதல் என்பது.

மற்றெண்டு : முதற் குலோத்துங்கன் அடைந்த கலிங்க வெற்றியைக் கொண்டாடும் விழாவுக்கு நகரத்துப் பல்வேறு மகளிரும் அதிகாலையில் எழுந்து ஒருவரை யொருவர் துயிலெழுப்புவது என்பது.

இந்த இரண்டிலும் முன்னது அமைவுடைய தன்று. போருக்குச் சென்றிருந்த தம் கணவன்மார் திரும்பி வருவதற்குக் காலம் தாழ்த்தினமையால் அவர்தம் மனைவிமார் கதவுகளை அடைத்துக்

கொண்டு கவலையுற்றிருந்தனர் என்று கருதுவதற்கு 'கடைதிறப்பு' என்ற பகுதியுள்வரும் செய்யுட்களில் யாதொரு குறிப்பும் காணப்பெறவில்லை. ஆனால், அதற்கு மாறுக மகளிர் தத்தம் கொழுநருடன் இருந்து அவர்களுடன் ஊடல் கொண்டும் கூடல் புரிந்தும் மகிழ்கின்ற நிலையில் அம்மகளி ரைக் கடைதிறக்கும்படி வேண்டும் பாடல்களே மிகுதியும் காணப்பெறுகின்றன. மகளிரின் கலவி புலவிகளை ஆடவர் எடுத்துக்கூறி அவர்களை விளித்தல் அசம்பாவிதம். ஒருகால் கற்பணிக் கதையுள்ள இலக்கியத்தில் அவ்வாறு கொள்ளல் மரபாக இருந்தாலும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இலக்கியத்தில் அவ்வாறு மரபாகக் கொள்ளுதல் சிறிதும் பொருத்தமன்று. அதிலும் சயங்கொண்டார் அத்தகைய சூழ்நிலையை உண்டாக்க ஒருப்பட்டார் என்று கருதுவது பெரியதோர் அபவாதமாகும். தக்கயாகப்பரணி, இரணியவதைப்பரணிகளுள் வரும் 'கடைதிறப்பு'க்களில் வானரமகளிர், நீரரமகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடைதிறக்குமாறு விளிக்கப் படுகின்றனர். கவிஞரே அவ்வாறு விளிப்பதாகக் கொள்ளின் ஒட்டக்கூத்தரும் இரணியவதைப்பரணியாசிரியரும் வானம், மேரு, கயிலை முதலிய இடங்களுக்குச் சென்று அவ்விடங்களில் தூக்கத்தினால் பகலில் கதவடைத்திருக்கும் மகளிரைக் கதவு தட்டுபவராகக் கூறவேண்டும். இது எவ்வாற்றினும் பொருந்தாது என்பது என்னிப்பார்ப்பார்க்கு எளிதில் புலனுகும். அன்றியும், இரவில் நிகழ்ந்த ஊடல் கூடல் முதலிய செய்கைகளால் அயர்ந்து துயிலெழாது வைகறையில் உறங்கிக்கிடக்கும் மகளிரை அவர்கள் செயல்

களைப் பலபடியாகவும் அசதியாடிக் கூறித் துயிலு  
ணர்த்தும் உரிமை ‘தாமே அவரே’ என்ற வேற்று  
மையின்றிப் பழகும் தோழியர்க்கள்றி அவர்களுடன்  
அங்கனம் பழக வாய்ப்பே இராத ஆடவர்க்கு யாங்  
ஙனம் இயலும்?

இரண்டாவது கருத்துதான் மிகவும் பொருத்த  
முடையது; கொள்ளக்கூடியது. அது திருப்பாவை,  
திருவெவ்ம்பாவைகளின் அடிப்படைக் கருத்துக்களை  
யொட்டியுமிருக்கின்றது. கோகுலத்திலுள்ள ஆய்ச்சியர் கண்ணபிரானின் பேர்பாடி மகிழ்வ  
தற்குத் தம் தோழியரின் முன்றிலிற் சென்று  
அழைப்பதை,

‘நாயகப் பெண்பிள்ளாய்  
நாராயணன் மூர்த்தி  
கேசவனைப் பாடவும்நீ  
கேட்டே கிடத்தியோ?  
தேசம் உடையாய்!  
திற’<sup>1</sup>

என்றும்,

‘பந்தார் வீரவி! நின்  
மைத்துனன் பேர்பாட  
செந்தா மரைக்கையால்  
சீரார் வளையொலிப்ப  
வந்து திறவாய்’<sup>2</sup>

என்றும் அழைப்பதாக ஆண்டாள் கூறுகிறார்.  
திருவெவ்ம்பாவையிலும் சிவபெருமானின் புகழ் பாடு  
மாறு திருவண்ணாமலையிலுள்ள மகளிர் ஓருவரை

1. திருப்-7. 2. திருப்-18.

யோருவர் வேண்டுவதாக மனிவாசகப் பெருமான் பேசுகிறார்.

முத்துஅன்ன வெண்ணைகயாய்!  
முன்வந்து எதிர்எழுந்து, என்  
அத்தன், ஆனந்தன்  
அமுதன் என்று அள் ஊறித்  
தித்திக்கப் பேசுவாய்;  
வந்துஉன் கடைதிறவாய்! <sup>3</sup>

என்றும்,

கேழில் பரஞ்சோதி  
கேழில் பரங்கருஜை  
கேழில் விழுப்பொருள்கள்  
பாடினேம் ; கேட்டிலையோ ?  
வாழி ! ஈது என்ன  
உறக்கமோ ? வாய்திறவாய் ;  
ஆழியான் அன்புடைமை  
ஆம்ஆறும் இவ்வாரே ?  
ஊழி முதல்வனுய்  
நின்ற ஒருவளை  
ஏழைபங் காளையே  
பாடேல்ளூர் எம்பாவாய் ! <sup>4</sup>

என்றும் அவர் பாடியுள்ளதைக் காண்க. இங்கு குலோத்துங்கனின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடு வதற்கு நகரத்து மகளிர் ஒருவரையொருவர் சென்று அழைப்பதாகச் சயங்கொண்டார் அமைத்துள்ளார். பெண்களின் இயற்கையழகு, செயற்கையழகு, மென்மைத்தன்மை, கணவன்மாருடன் அவர்கள் ஊடியும் கூடியும் அனுபவித்த இன்பம் முதலியவற்றை

நேரில் எடுத்துக்கூறி அவர்களைத் துயிலுணர்த்து தல் மகளிர்க்கே இயல்பான செயலாகும்.

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த  
கலவி மடவீர் ! கழற்சென்னி  
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த  
களப்போர் பாடத் திறமினே :

[காஞ்சி-இடை அணி, காஞ்சிபுரம் ; கலிங்கம்-உடை,  
கலிங்க நாடு; குலைந்த-நிலைபெயர்ந்து கிடந்த,  
அழிந்த.]

இலங்கை ஏறிந்த கருணை கரண்தன்  
இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்  
கலிங்கம் ஏறிந்த கருணை கரண்தன்  
களப்போர் பாடத் திறமினே. ६

[இலங்கை ஏறிந்த கருணைகரன்-இராமன்;களப்போர்-  
கலிங்ககளப்போர்.]

என்ற தாழிசைகளால் கலிங்க வெற்றியைப் பாடு தற்கே நகரத்து மகளிர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அறியலாம்.

### வைகறையில்

திருப்பாவை திருவெம்பாவைகளில் இங்ஙனம் மகளிர் ஒருவரை யொருவர் எழுப்புதல் விடியற் காலையில் நடைபெறுதல் போலவே, கடைதிறப்பி லும் வைகறையிலேயே நடைபெறுகிறதாக சயங் கொண்டார் கூறுகிறூர்.

மெய்யே கொழுநர் பிழைநலிய  
வேட்கை நலிய விடியளவும்  
பொய்யே யுறங்கும் மடநல்லீர்!  
புனைபொற் கபாடம் திறமினே<sup>7</sup>

[கொழுநர்-கணவர்; வேட்கை-(கலவி) ஆசை; நலிய-  
மனத்தை வாட்ட.]

போக அமளிக் களிமயக்கில்  
புலர்ந்த தறியா தேகொழுநர்  
ஆக அமளி மிசைத்துயில்லீர்  
அம்பொற் கபாடம் திறமினே.<sup>8</sup>

[போகம்-கலவியின்பம்; அமளி-படுகை; புலர்ந்தது-  
விடிந்தது; அகம்-மார்பு]

வருவார் கொழுநர் எனத்திறந்தும்  
வாரார் கொழுநர் எனவடைத்தும்  
திருகும் குடுமி விடியளவும்  
தேயும் கபாடம் திறமினே.<sup>9</sup>

[திருகும்-சுழலும்; குடுமி-வாயிலின் மேற்புறத்  
தமைந்த குழிவிடத்தோடு பொருத்தப்பெறும் கத  
வின் தலைப்பகுதி]

என்ற தாழிசைகளால்இதனை அறியலாம். எல்லா மங்  
கலங்களும் தொடங்குவதற்கு ஏற்றதாகிய காலைப்  
பொழுதே பரணி விழாவின் தொடக்கத்திற்கும்  
உரியது என்பது மிகவும் பொருத்தமானதொன்று.  
கடைதிறப்புப் பகுதியிலுள்ள தாழிசைகளை ஊன்றிப்  
படித்தால் இங்ஙனம் துயிலெழுப்பியவர்கள், உயர்  
குல மகளிர், அரசனும் தலைவரும் விழைந்த மகளிர்,  
சிறையாகவும் திறையாகவும்பெற்ற மகளிர், ஒதுதல்  
போன்ற காரணம்பற்றிக் கணவளைப் பிரிந்து

7. தாழிசை-36. 8. தாழிசை-37. 9. தாழிசை-69.

நிற்கும் மகளிர், பொது மகளிர் ஆகிய எல்லா வதுப்பைச் சார்ந்தவர்களும் இதில் பங்கு கொள் வதை அறியலாம். நாட்டு அரசன் வெற்றி எல்லோ ருடைய வெற்றியல்லவா? தக்கயாகப் பரணி, இரணிய வதைப் பரணிகளுள் வரும் கடைதிறப்புக் களில் வானரமகளிர், நீரமகளிர், மேரு, கயிலைகளில் வாழும் மகளிர் முதலியோர் கடைதிறக்குமாறு விளிக்கப்பட்டிருப்பது ஈண்டு கருதத் தக்கது.

### வேறு இலக்கியச் சான்றுகள்

இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நடசத்திரத்தில் கொண்டாடப்பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல் வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ் விழாவின்பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மாணை பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற் கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவருக்கி அவன் வெற்றித்திறன்களைக் கொண்டாடுவர் ; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென் பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவையாடி அரசனை வாழ்த்துவதை,

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை  
புழக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்  
புவும் புகையும் பொங்கலும் சொரிந்து

துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப்  
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்  
பசியும் பிணியும் பகையும் நீக்கி  
வசியும் வளஞும் சுரக்கென வாழ்த்தி.<sup>10</sup>

[நோலீ - எள்ளுருண்டை; வீழுக்குடைமடை-நினைத்  
துடன் கூடின சோறு; அணங்கு-தெய்வம்; வசி-மழை]

என்ற சிலப்பதிகாரப் பகுதியால் அறியலாம் அன்றியும், செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை  
அறிந்த ஆயச் செவிலியர் அதிகாலையில் அரண்  
மனைக்குச் சென்று துயிலெழுப்பி யுணர்த்திப் பாட  
பொடுதொடுத்து வாழ்த்தியதையும்,

வெயிலிளாஞ் செல்வன் விரிகதீர் பரப்பிக்  
குணதிசை குன்றத் துயர்மிசைத் தோன்றக்

.....

துணையைன பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு  
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம்  
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்  
தோட்டுனை துறந்த துயரீங் கொழிகெனப்  
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த  
<sup>11</sup>

இளங்கோவடிகள் சுட்டுகிறூர். எனவே, சயங்  
கொண்டாரும் செருக்களத் தியல்புகளை மகளிர்க்  
கூற்றில் வைத்துச் சிறப்பித்தார். அங்ஙனம் கூறு  
வது பண்டைய மரபை யொட்டியே உள்ளது.

### சில காதல் நிகழ்ச்சிகள்

கடை திறப்புப் பாடல்கள் அனைத்தும் ‘காதல்  
ரஸம்’ சொட்டும் அற்புதப் பாக்கள். அவற்றுள்  
ஒருசிலவற்றை ஈண்டு காண்போம்.

10. சிலம் - 5 : 67-73. 11. சிலப் - 27 : 195-212.

பட்டப்பகலைப்போல் நிலவு வீசும் இரவில் மேல்மாடியில் மங்கையொருத்தி கலவியின்பத்தில் தினைத்தபிறகு தூங்கிவிடுகிறார்கள். அவன் அனிந்திருந்த ஆடை நெகிழ்ந்துபோய் விடுகிறது. அரைத் தூக்கத்தில் நிலவொளியை ஆடையென நினைத்துக்கொண்டு அதைப் பற்றி இழுத்து உடுத்திக்கொள்ள முனைகிறார்கள். இதைக் கவிஞர்,

கலவிக் களியின் மயக்கத்தால்  
கலைபோய் அகலக் கலைமதியின்  
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்  
நீள்பொற் கபாடந் திறமினே.<sup>12</sup>

என்று காட்டுகிறார்.

கலவிப் போரில் ஒருத்தியின் கொங்கையில் எப்படியோ நகக்குறி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குறியை அடிக்கடி பார்க்கும்பொழுதெல்லாம் கலவியில் தான் பெற்ற இன்பத்தை அடைகிறார்கள். நித்திய தரித்திரன் ஒருவனுக்கு எதிர்பாராதவண்ணம் நிறைந்த பொருட்குவியல் கிடைத்தால் அவன் அச்சத்தின் மிகுதியால் அப்பொருட் குவியலைப் பிறர் அறியாவண்ணம் பார்த்துப் பார்த்துப் பெருமகிழ்ச்சியறுதல்போல, தன் கொங்கையில் புதியன் வாய்த் தோன்றியுள்ள தம் கொழுநரின் நகக்குறியை நாணம் மிகுதியால் தனியிடத்திற்குச் சென்று அங்குப் பார்த்துப் பார்த்து மகிழ்கின்றார்கள். இதனைச் சயங்கொண்டார்,

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை

முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்  
கலைநீவி யாரேனும் இல்லாவி டத்தே

கண்ணுற்று நெஞ்சங்க ஸிப்பீர்கள் திறமின்.<sup>13</sup>

[கொழுநர்-கணவர் ; கலை-மேலாடை ; நீவி-விலக்கி ]  
என்று காட்டுகிறார்.

அழகிய மங்கை ஒருத்தி காலில் அணிந்துள்ள  
சிலம்புகள் ஓலிக்குமாறு ஓய்யார நடை போட்டுக்  
கொண்டு நடந்து வருகின்றார்கள். அவள் கொங்கை  
பாரத்தை அவள் நுண்ணிய இடை தாங்க முடியாது  
போகும் என்று சிலம்புகள் எண்ணி  
“அபயம், அபயம்” என்று ஓலிக்கின்றன என்று  
கவிஞர் காட்டுகின்றார்.

உபய தனம் அசையில் ஓடியும் இடைநடையை

ஓழியும் ஓழியுமென ஓண்சிலம்பு  
அபயம் அபயமென அலற நடைபயிலும்  
அரிவை மீர்கடைகள் திறமினே.<sup>14</sup>

என்ற தாழிசையைப் படித்துப் படித்துச் சுவைக்க.  
இயல்பாக எழும் சிலம்பு ஓலிக்கு கற்பனைத் திறத்  
தால் கவிஞர் புதுப்பொருள் கற்பித்துச் சிறப்பிக்கும்  
திறனை எண்ணி மகிழ்க. தாயுமான அடிகளும் இத்  
தாழிசையின் கருத்தை அடியொற்றி அப்படியே,

மின்போலும் இடைஓடியும்

ஓடியுமென மொழிதல்போல்

மென்சிலம்பு ஓலிகள்ஆர்ப்ப

வீங்கிப் புடைத்துவிழு

சுமையன்ன கொங்கைமட

மின்னூர்கள்.<sup>15</sup>

13. தாழிசை—47 14. தாழிசை—58. 15. தாயுமானவர்:  
தேசோம்யானந்தம்-செய். 10.

என்று தன் பாடலில் ஆண்டிருப்பது என்னிமகிழ்வதற்குரியது.

இரவில் ஒரு மங்கையும் அவள் கணவனும் கலவிப்போர் நிகழ்த்தியபொழுது காமம் மீதூர மனங்கனிந்து முறை பிறழ்ந்து காதற் சொற்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் வளர்த்த கிளி, ‘சொன்ன தைச் சொல்லுமாம் கிளி’ என்ற தன் குணத்திற் கேற்பப் பகலில் அவற்றைச் சொல்லத் தொடங்கிறது. அவற்றைக் கேட்ட அம்மங்கை மிகவும் நானிகினியை மேலும் பேசவிடாது அதன் வாயைப் புதைத்தாள். இதனைக் கவிஞர்,

நேயக் கலவி மயக்கத்தே

நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப  
வாயைப் புதைக்கும் மடநல்லீர்  
மணிப்பொற் கபாடந் திறமினே <sup>16</sup>

என்று காட்டுகிறார். பிற்காலத்தில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களும் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயரும் வினைவிடையாக அமைத்துப் பாடிய

தத்தை யொருத்திதன்கைத்  
தத்தையையோ யாதடித்த  
வித்தையென்ன தென்முகவை  
வேல்வேந்தே—மெத்தையின் மேல்  
புல்லினவென் மன்னன்  
புகன்மொழிகற் றுச்சகிபால்  
சொல்லினையே என்று துடித்து <sup>17</sup>

16. தாழிசை—67. 17. தனிச் செய்யுள் சிந்தாமணியிலுள்ளது இப்பாடல்.

என்ற வெண்பாவில் மேற்கூறிய தாழிசையின் பொருள் அமைந்திருக்கின்றது. இம்மாதிரியாக கலவிப்போர் நிகழ்ச்சிகளை வருணிக்கும் பாடல்கள் இப்பகுதியில் பலவுள்ளன. அன்பர்கள் அவற்றி ணப் படித்துச் சுவைப்பார்களாக.

## புறத்தில் அகம்

இனி, புறப்பொருளாகிய போர், வெற்றி முதலியவற்றைப் பாடவந்தவிடத்து அகப்பொருள் சுவைகளைப் பாடியதன் கருத்துதான் என்ன என்று பார்ப்போம்.

நூலில் கடைதிறப்பை அடுத்துவரும் உறுப்புக் களுள் ‘இராசபாரம்பரியம்’ ‘அவதாரம்’ என்ற இரண்டைத் தவிர ஏனையவைகள் குருமான அமசங்களையே வருணித்துச் செல்லுகின்றன. பேயும் பிடாரியும், பிணமும் நிணமும், இடுகாடும் சுடுகாடும், அறுபட்ட தலையும் மிதிபட்ட உடலும், செங்குருதி வெள்ளமும் சினமறவர் வீரமும், போர்க்களத்திலுள்ள பல்வேறு பயங்கர நிகழ்ச்சிகளும், கேட்டாரிடம் அச்சத்தை விளைவிக்கும் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் காட்சிகளும் காணக்கிடக்கின்றன. இவற்றிற்கு முன்னதாக துவரத்துறந்த ஞானியர் உள்ளத்தையும் ஈர்க்கவல்ல இன்பப் பாடல்களைத் தக்க முறையில் பொருத்திப் பாடினால், வீரச்சுவையும் உவகைச் சுவையும் (சிருங்காரம்) சிறக்கும் என்றே கவிஞர் இவற்றிற்கு இடம் தந்திருக்க வேண்டும். அன்றியும், நிமிர்ந்த செல்வமும் நிறைந்த இளமையும் உள்ள வீரர்கள் தம் காதலியரைத் துறந்து போர்க்காதவில் சுடுபட-

டார்கள் என்றால், அவர்கள் வீரத்தை என் ஜென்று சொல்வது? இது சிறந்த தியாகம் அல்லவா? இந்த நிலையைக் காட்டிய பிறகு அவர்களின் வீரத்தையும் காட்டினால் அவர்களுடைய மனப்பான்மையும் உடற்பான்மையும் எளிதில் புல ஞகும் என்று எண்ணித்தான் போர் பாடும் நூலில் கலவிப் போர்க் குறிப்புக்களையும் கவிஞர் காட்டினார் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இன்னெரு விதமாகவும் கருதலாம். எல்லாச் சுவைகளிலும் சிறந்தது சிருங்காரம்; எல்லா உயிர்ப் பிராணிகளிடமும் பரம்பரை வாசனையாய் அமைந்துகிடப்பது; அவற்றின் இனப்பெருக்கத் துக்கும் பெருந்துணை புரிவது, ஆண்டவன் படைப் பில் அற்புதமாக அமைந்து கிடப்பது; படைப்பின் பெருஷையாக உள்ளதும் இதுவே. தவிர, தாவர உலகத்திலுள்ள ஒரு செய்தியை அறிந்தால் இதை இன்னும் நன்கு உணரலாம். தாவரங்களில் சில வற்றின் இனப் பெருக்கத்திற்குத் துணை புரிபவை வண்டுகள். அவ்வண்டுகளைத் தம்பால் ஈர்ப்பதற்கு அவற்றின் மலர்கள் பல்வேறு வண்ணங்களுடனும், மனங்களுடனும் அமைந்துள்ளன; அன்றியும், அவை வண்டுகளின் உணவாகிய தேஜையும், மகரந்தங்களையும் கொண்டுள்ளன. தம் இனப் பெருக்கத்தின் உயிர்நாடியே வண்டுகளின் உணவாக அமைந்திருப்பது படைப்பின் விந்தை என்று கருத வேண்டும். படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த கவிஞர்கள் சிறுமதியினரையும் இன்பச் சுவையால் ஈர்த்து விடலாம் என்று கருதியே தம் நூல்களில் அகப்பொருள் துறைகளையமைத்துப்

பாடுகின்றனர். இதைக் கருதி நூலினைப் படிப் போர் நூலில் காட்டும் பேருண்மைகளையும் பிறவற் றையும் அறிந்து பெரும்பயன் எய்துகின்றனர். நூலிற்கு அகப்பொருட் சுவையூட்டுவது கொயினை மருந்திற்குச் சருக்கரப்பாகு ஊட்டிச் செய்வது போன்ற முறையாகும். இந்த முறையை மேற் கொண்டே சயங்கொண்டாரும் போரைக் குறிக்கும் தம் நூலில் கலவிப் போரையும் காட்டினார் என்று கொள்ளுவது ஏற்படுத்தாகும்.

## பேய்கள் உலகம்

கவிதைகளைக் கணிவித்துக் கற்போரின்  
மனத்தை விரிந்த பார்வையில் செலுத்துவது கற்ப  
ணத் திறன்; கவிதையின் பிற பண்புகளுக்கெல்  
லாம் அடிநிலமாக அமைவது அதுதான்; முடியாக இருப்பதும் அதுவே. உணர்ச்சிகளின் நிலை  
களஞ்சு எழுதப்பெறும் எல்லா வகையான இலக்கியங்களுக்குமே கற்பனை யாற்றல் மிக மிக இன்றி  
யமையாத தாகும். கற்பனை என்றால் என்ன என்  
பதைச் சொற்களால் எல்லைகட்டிக்காட்ட இயலாது.  
ரஸ்கின் என்ற மேற்புலக் கவிஞர், “கற்பனையின்  
தத்துவம் அறிவுக்கு எட்டாதது; சொற்களால்  
உணர்த்த முடியாதது; அது அதன் பலன்களை  
மட்டிலும் கொண்டே அறியப்படுவ தொன்றாகும்”<sup>1</sup>.  
என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது.  
கவிஞர்கள் யதார்த்த உலகில் நிகழும் சில நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே தன் கற்பனைத் திறனால்  
புதியதோர் உலகைப் படைத்துக் காட்டுகிறார்கள்.  
நாம் அவ்வுலகில் உலவும்பொழுது பெருமகிழ்ச்சி  
கொள்ளுகின்றோம்; பேரின்பத்தில் தினோக்கின்

1 The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effects only. - Ruskin.

ஞேர். கவிஞர் படைப்பு ஓர் அற்புதப் படைப்பு. இதனுண்மொ குமரகுருபர் அடிகள் நான்முகன் படைப்பையும் கவிஞர் படைப்பையும் ஓப்பிட்டு,

- மலரவன்செய்

வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு  
மற்றிலர் செய்யும் உடம்பு.<sup>2</sup>

என்று கூறியுள்ளார்?

‘கவிங்கத்துப் பரணி’ என்பது கவிஞர் சயங் கொண்டாரது அற்புதப் படைப்பு; அவரது கற்பனை யிலிருந்து மலர்ந்த ஈடற்ற ஒரு சிறு காப்பியம். காவியத்தில் இருவேறு உலகங்களைப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர். ஒன்று, மக்கள் உலகம்; மற்றொன்று, பேய்கள் உலகம். பதின்மூன்று அதி காரங்களைக் கொண்ட அந்நூலில் கடவுள் வாழ்த்து போக நான்கு அதிகாரங்கள் மக்கள் உலகைப் பற்றிய செய்திகளைக் கொண்டவை; ஐந்து அதி காரங்கள் பேய்கள் உலகைக் காட்டுபவை; மூன்று அதிகாரங்கள் பேய்களின் தலைவியாகிய காளிதேவி, அவள் வாழும் சூழ்நிலை, அவள் கோவில் ஆகிய செய்திகளைப் பற்றியவை. எனவே, நூலினுள் எட்டு அதிகாரங்கள் பேய்கள் உலகத்தைக் காட்டுகின்றன என்று துணிந்து கூறலாம். இனி, கவிஞர் படைத்துள்ள பேய்களின் உலகைக் காண்போம்.

## பேய்கள்

கவிங்கத்துப் பரணியில் கவிஞர் படைத்துள்ள பேயுலகிலுள்ள பேய்கள் பன்னெடுநாள் உண வின்றிப் பசிப்பினியால் வாடுபவைகளாக வள்ளன.

2 குமரகுருபர் : நீதி நெறி விளக்கம்-செய். 6.

அவை வாழ்விலும் தாழ்விலும் தம் தலைவியாகிய காளிதேவியின் அடியை மறவாதிருக்கின்றன. இதனை,

எவ்வணங்கும் அடிவணங்க  
இப்பெருமை படைத்துடைய  
அவ்வணங்கை அகலாத  
அலகைகளை இனிப்பகர்வாம்.<sup>3</sup>

[ அணங்கு-தெய்வமகளிர், காளி; அலகை-பேய்]

என்பதனால் அறியலாம். தமக்கு உணவின் மையால் உயிர்விடும் காலம் நெருங்கிவிட்டது என்று. தம் தேவியிடம் கூறிக்கொண்டு அவளை விட்டு அகலாதிருக்கின்றன. பசிக்கொடுமையைக் கவிஞர்,

புயல் ஸிப்பன மேலும் ஸித்திடும்  
பொற்க ரத்தப யன்புவி பின்செலக்  
கயலொ ஸித்தக டுஞ்சுரம் போலகங்  
காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்<sup>4</sup>  
[புயல்-மேகம்; கயல்-கயற்கொடி; சுரம்-பாலை நிலம்;  
பசியின்-பசியால்; தீதல்-கரிதல்]

என்று காட்டுகிறார். ஈகையில் மேகத்தையும் வென்ற சோழனுடைய புலிக்கொடி தூரத்த அதற்கு ஆற்றூது பாண்டியனுடைய மீன்க்கொடி ஒளித் துள்ள கொடிய பாலை நிலத்தைப்போல, வயிற்றின் உட்பக்கத்தில் வருத்தும் பசியின் வெம்மையால் உடலின் வெளிப்பக்கம் தீந்துகரிந்திருக்கின்றது. ஒவ்வொரு பேயின் வயிறும் பசியென்ற பொருளை அதிகமாக அடைத்துவைத்துள்ள குப்பி போன்றது.

பேய்களின் கால்களும் கைகளும் பனங்காடுகள் போல் உள்ளன. கால்கள் மிக நீண்டு விகார வடிவ மாக உள்ளன. வாய் பெரிய குகையை வெல்லுந் தன்மையது. ‘வன்பிலத்தொடுவாதுசெய் வாயின’ என்று கூறுகிறார் கவிஞர். இத்தகைய வாயால் உணவு கொண்டாலும் நிரம்பாத வயிறு அவற் றிற்கு வாய்த்திருக்கின்றது.

உடல் மிகவும் இனைத்திருக்கின்றது; எலும்பும் நரம்புமாய்க் கிடக்கின்றது. இதனைக் கவிஞர்

வெற்றெலும்பைந ரம்பின்வ வித்துமேல்

வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின்<sup>5</sup>

[வலித்தல்-கட்டுதல்; ஏய்ந்த-ஒத்த]

என்று கூறுகிறார். பேய்களின் கண்ணங்கள் இரண் டும் ஓட்டி கண்கள் குன்றுகளின் குகைகளில் தோன்றும் கொள்ளிக்கட்டைகளைப்போல் விளங்குகின்றன. அவற்றின் முதுகிற்கு மரக்கலத்தின் பின் புறத்தைத்தான் உவமை கூறலாம். அவற்றின் கொப்புழில் பாம்பும் உடும்பும் புகுந்து தாராளமாக உறங்கலாம்; அத்துணைப் பெரிதாக இருக்கின்றது. எனவே, கவிஞரும் அதனை ‘ஒற்றைவான் தொளைப் புற்று’ டன் உவமை கூறினார்.

பேய்களின் உடலிலுள்ள மயிர்கள் கரிய பாம்புகள் தொங்குவனபோலிருக்கின்றன. மூக்குகளில் பாசி படர்ந்திருக்கின்றது. காதுகளில் முன்னதாகவே ஆந்தைகள் புகுந்து பதுங்கிக்கொண்டமையால் வெளவால்கள் பதுங்க இடமின்றி வலக்காது களுக்கும் இடக்காதுகளுக்குமாக உலாவுகின்றன. அவற்றின் பற்கள் மண்வெட்டி இலையைப்போல்

அகன்றும் கொழுவைப்போல் நீண்டும் இருக்கின்றன. அவற்றின் உதடுகள் மிகவும் தடித்து நீண்டுமார்பளவும் தொங்குகின்றன. பாம்புகளில் ஒந்திகளைக் கோத்துத் தாவிகளாக அணிந்திருக்கின்றன. இந்த வடிவங்களுடன் உள்ள பேய்கள் வாணைட்டும் உயரமாக உள்ளன.

மூங்கில்களுக்கும் பேய்களுக்கும் வேறுபாடு புலப்படவில்லை; பேய்களின் குழந்தைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேற்றுமை தெரியவில்லை.

அட்ட மிட்டநெ டுங்கழை காணிலென்

அன்னை யன்னையென் ரூலுங்கு ழவிய;

ஒட்ட வொட்டகங் காணிலென் பிளையை

ஒக்கு மொக்குமென் ரெங்கலை கொள்வன.<sup>6</sup>

[அட்டம்-அண்மை; ஆலும்-ஒலியிடும்; குழவி-பேயின் குழந்தை; ஒட்ட-அண்மையில் 'ஒக்கலை-இடுப்பு']

உயர்ந்த மூங்கில்களைக் காணுங்கால் பேய்க்குழவி கள் ‘அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டுக்கொண்டு செல்லுமாம்; ஒட்டகங்கள் தம்மை நெருங்கி வருங்கால் தாய்ப்பேய்கள் அவற்றைத் தம் இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்ளுமாம்.

## பேய்கள் இருக்கும் காடு

பாலை நிலந்தான் பேய்களின் இருப்பிடம். சங்க இலக்கியங்கள் காட்டுகின்றனவே அது போன்ற காடுதான். எங்கும் ஒரே மணற்பரப்பு. ஒரு மணலைக் கடவிலிட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப் போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல்

தான் இராமாயண காலக் குரங்குகள் கடலை  
அணிப்பதற்கு மலைகளைத் தூக்கி வருந்தின.

அணிகொண்ட குரங்கினங்கள்  
அலைகடலுக் (கு) அப்பாலை  
மணலொன்று காணுமல்  
வரை எடுத்து மயங்கினவே!'

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த; வரை-மலை;  
மயங்கின-வருந்தின.]

என்று கூறுகிறார் கவிஞர். அக்காட்டில் கதிரவன் வெம்மையால் பொரிப் பொரியாய்ப்போனகாரை மரங்களும், கரிந்துபோன சூரை மரங்களும், பிற மரங்களும், செடிகளும் காட்சியளிக்கின்றன. மரங்கள் தண்ணீரின்றி வாடுதலால், தங்கள் நிழலைத் தாழே உட்கொள்ளக்கூடுமெனக் கருதி அவற்றின் நிழல் இல்லாது மறைந்து போயிற்றும்.

பருந்துகளும், புருக்களும், மான்களும் ஆங்காங்குச் சிற்கில் இடங்களில் காணப்படுகின்றன. சிவந்த நெருப்பைத் தகடாக அடித்துப் பரப்பியது போல் பாலைநிலப் பரப்பு அமைந்திருக்கின்றது. அந்நெருப்பிலிருந்து திரண்ட புகைக் கூட்டத்தையொப்ப ஒரு சில இடங்களில் புருக்கள் தென்படுகின்றன. பருக நீரின்மையால் செந்நாயின் வாயில் ஓழுகும் நீரைத் தண்ணீர் என்று உவந்து மகிழ்ந்து மான்கள் நக்கி நிற்கின்றன. அக்காட்டின் வெம்மையைத் தாங்கமாட்டாமல் கருமுகிலும் வெண்மதியும் ஓடுகையில் அவற்றின் உடலில் தோன்றிய வேர்வையே பனிநீராகப் பெய்கின்றது.

காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும்  
வெண்மதியும் கடக்க அப்பால்  
ஒடியினோத் துடல்வியர்த்த வியர்வன்றே  
உருபுனலும் பனியும் ஜூயோ.”

[கடத்தும்-கடப்போம்; முகில் மேகம்; மதி-நிலா;  
புனல்-மழைநீர்.]

என்பது கவிஞர்களின் கூற்று. இந்நிலத்தின் வெம்மைக் குப் பயந்துதான் தேவர்களும் நிலத்தில் கால் வைத்து நடப்பதில்லை. அவர்கள் விண் முகட்டி விருந்துகொண்டே கார்மேகங்களாகிய திரைச் சீலை யிட்டுச் சந்திரனுகிய ஆலவட்டத்தால் விசிறிக் கொள்ளுகிறார்கள். அந்த வெம்மை நிலத்திலிருந்து வீசும் காற்று தம்மிடம் வராதிருக்கும் பொருட்டே கடல்கள் ஓயாது தம் அலைகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. திக்கு யானைகளும் தம் காதுகளை விடாது அடித்துக்கொண்ட டிருப்பதும் அதற்காகத்தான்.

நிலத்தில் பல வெடிப்புக்கள் காணப்படும். கதிரவன் தன் மனைவி சாயாதேவியின் பிரிவைப் பொறுக்கமாட்டாது அவ்வெடிப்புக்களில் தன் கதிர்களாகிய கைகளை விட்டு அவளைத் தேடுகிறுன். பசிப் பிணியால் வாயுவர்ந்த பேய்கள் தம் வறண்ட நாக்குகளை நீட்டுவனபோல், மரப் பொந்துகளிலிருந்து பெரியபாம்புகள் வெளிக் கிளம்பும். நிலத்தில் கான வில்நீர் மிதந்து வருவதுபோல் தோன்றும்; அந்நிலில் சுழன்று வரும் சுழிகள்போல் சூருவனி சுழன்று சுழன்று அடிக்கும். அக்காட்டில் சுடலையிலுள்ள சாம்பலில் இரத்தினங்கள் மறைந்து கிடக்கும்;

அவை புகையாலும் நீராலும் மூடுண்ட தண்ணீல் ஓத்திருக்கும். முங்கில்கள் முத்துக்களை உதிர்த்தல், அவை அந்நிலத்தின் வெம்மை கண்டு மன முருகிச் சொரிகின்ற கண்ணீரை யொக்கும். அம் முத்துக்கள் நிலத்தில் கிடக்கும் தன்மை, பாலை நிலத்தின் உடலில் தோன்றிய வியர்வைத்துளிகளை அல்லது கொப்புளங்களை ஓத்திருக்கும்.

### காளி கோயில்

இத்தகைய கொடிய காட்டில்தான் காளி தேவி யின் கோவில் அமைந்திருக்கின்றது. குலோத்துங்கன் வென்று கொன்ற அரசர்களின் தேவிமார்களுடைய ஆபரணங்களிலுள்ள இரத்தினங்கள் கோவிலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. சேனுவீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழழுத்து அவர்கள் தலைகளைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டுதுள்ளது. மாற்றரசர்களின் காவற்காடுகளிலுள்ள மரங்கள் தாம் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைந்துள்ளன. யானையின் கொம்புகள் அரிச்சந்திரக் கால்களாகவும், அவற்றின் விலா வெலும்புகள் கைமரங்களாகவும் பகை வேந்தர்களின் கொடிகள் மேல்முகட்டின் கூடல் வாய்களாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. யானைகளின் முகப்படாங்கள் கூரையாக அமைக்கப்பெற்றுள்ளன. கோவிலின் மதிற் சுவர்களும் கோபுரமும் எலும்புகளாலமைந்துள்ளன. கோவிலுக்கு முன்னால் இரண்டு இரும்புத் தூண்கள் நடப்பெற்று அவற்றின்மீது ஓர் இரும்புப் வளைத்து மகர தோரணமாக அமைக்கப்

பெற்றிருக்கின்றது. மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துடனுள்ள வீரர்களின் தலைகள், நினைத்தாலாகிய கொடிகள், பச்சிளங் குழந்தைகளின் தலைகள் ஆகியவை கோவிலின் எல்லா இடங்களிலும் தொங்கவிடப்பெற்றிருக்கின்றன.

## வீற்றிருக்கும் காளிதேவி

இத்தகைய கோவிலில் வீற்றிருக்கும் காளி எவ்வாறு காணப்படுகிறார்கள்? அவள் உருவம் பயங்கரமாகச் சித்திரிக்கப்படுகிறது. அவள் வாசகி, ஆதி சேடன் ஆகிய இரண்டு பாம்புகளில் முத்துக்களாகிய பாற் கற்களை நிரப்பி அவற்றின்மீது நட்சத்திரங்களாகிய இரத்தினங்களைப் பதித்து அவற்றைச் சிலம்புகளாக அணிந்திருக்கின்றார்கள். நெற்றியில் சிந்தாரப் பொட்டு திகழ்கின்றது. செப்புக்கிண்ணங்கள் போன்ற கொங்கைகளில் வெண்ணீருபூசப்பெற்றிருக்கின்றது. அவள் யானைத்தோலை ஆடையாக அணிந்திருக்கின்றார்கள். அதன் குடலையும் பாம்பையும் முறைக்கிக் கச்சாகக் கட்டியிருக்கின்றார்கள். பாம்பை மேலாடையாக அணிந்திருக்கின்றார்கள். பொன்னணிகளும், முத்துமாலைகளும், பவளமாலைகளும் அவள் கழுத்தில் இலங்குகின்றன. நான் முகன், இந்திரன், யானைமுகத்தோன், முருகன் ஆகியவர்களைப்பெற்ற வயிற்றினையுடையவள் அவள். வீரர்கள் உதிரத்தைக் குடித்து சிவப்புற்ற கைகள், திசை யானைகளின் மதநீரில் கழுவியதால் கருமை நிறத்தையடைந்திருக்கின்றன. அமுதம் கடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சை உண்ட சிவபெருமானைத் தனது அதரபானமாகிய அமுதத்தால்

தணிக்கக் கூடியவள் அவள். அவளுடைய கடைக் கண் பார்வை படுவதால் சிவமெருமானுக்கு உண் டாகும் காம நோயைத் தன் இனிய சொற்களால் தணிவிப்பாள். உலகிலுள்ள மலைகளைக் காதணி களாகவும் அணிவாள் ; விரும்பினால் அவற்றைக் கோத்து இரத்தின மாலையாகவும் சூடுவாள். அந்த மலைகள் அவளுடைய கையில் அம்மானையாக வும் அமையும்; பந்துக்களாகவும் கூடும்; கழங்குகளாகவும் கொள்ளப்பெறும். அவள் விரும்பினால் என்னதான் ஆகாது ?

## தேவி வழிபாடு

தேவியை வழிபடுவோர் அவள் திருக்கோவிலைப் பெருக்கி பசங்குருதி நீரைத் தேவித்து, கொழுப் பாகிய மலர்களைத் தூவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள விறகு விளக்குகளை எங்கும் ஏற்றி வைப்பர். அவளை வழிபடுவோரின் ஒலி கடலொலி போல் எங்கும் முழங்கும். இதனைக் கவிஞர்,

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்  
தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்  
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று  
பரவும்ஒலி கடல்ஒலிபோல் பரக்கு மாலோ ⁹

[தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்; பரக்கும்-பரவும்]

என்று கூறுகிறார். பலவகை வாத்திய ஒலிகளை ஒலிக்கும் வீரர்கள் தங்கள் விலா எலும்புகளைச் சமித்

தாகவும், குருதியை நெய்யாகவும் கொண்டு ஓமத் தீவளர்த்து வேள்விபுரிவர். சில வீரர்கள் தங்கள் சிரங்களை அரிந்து தேவியின் கையில் கொடுப்பார்; அத்தலைகள் தேவியைப் பரவும்; தலைகுறைந்த உடலங்கள் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ  
 அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ  
 கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ  
 குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ <sup>10</sup>  
 [அணங்கு-காளி; கொற்றவை-காளி;  
 பரவு-துதிக்கும்]

என்பது கவிஞர்ன் வாக்கு. பலி பீடத்தில் அரிந்து வைத்த வீரர்களின் தலைகளை ஆண்டலைப் புட்கள் அனுகும்பொழுது அவற்றை அத்தலைகள் வெருட்டி யோட்டும். தலைகளை அரிந்தபின் களிப்பால் துள் ஞம் உடல்களைப் பேய்கள் தொடுவதற்கு அஞ்சி அவை நிலத்தில் விழும் வரையில் அவற்றைத் தொடர்ந்து நிற்கும்.

மூங்கில்களின் நுனியில் தொங்கும் வீரர்களின் தலைகள் எல்லாத்திசைகளிலும் கண்விழித்து இமையாது சிரிக்கும் காட்சிகளைக் கண்டு சில பேய்கள் விடியும் வரையிலும் தூங்காதிருக்கும். வீரர்களின் தலைகளைக்கொண்ட சில மூங்கில்கள் பாரத்தால் வளைந்து இரத்தப்பெருக்கில் மூழ்கியிருக்கும். அவை இறந்துபட்ட வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களைப்போல் தோன்றும்.

அரிந்ததலை யுடன் அமர்ந்தே ஆடுகழை  
 அலைகுருதிப் புனவின் முழ்கி  
 இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற  
 நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்”  
 [அமர்ந்து-பொருந்தி; கழை-முங்கில்; காலன்-யமன்;  
 என்பது கவிஞரின் சொல்லோவியம்.

வழிபடுவோர் பல வகை வாத்திய ஒலிகளைக் கேட்டுத் தேவியை வணங்க வருவர். சாதகர் என்ற தேவியின் மெய்காப்பாளர் தோற்கருவிகளின் ஒலி கேட்டு வருவர்; யோகினிமார் என்ற தேவியின் பரிவார மகளிர் வாளாயுதத்தை வலக்கையிலும் வீரர்களின் தலைகளை இடக்கையிலும் கொண்டு தேவியிடம் வருவர். பினங்களைத் தின்னும் பருந்து கள், பேய்கள் முதலியன தேவியின் கோவில்குழ இருக்கும்; பினங்களைக் கவருவதில் நரிகள் ஓன்றே டொன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கும். பேய்கள் தம் குழந்தைகளின்பொருட்டு நரிகளின் வாயிலுள்ள இனிய தசைகளைப் பறித்துச் செல்லும்.

காளி தேவியின் கோவிலில்தான் மக்கள் உலக மும் பேய்கள் உலகமும் சந்திக்கும் இடமாகும். ஆனால் அவ்விரண்டும் ஓன்றேடொன்று நெருங்கிய தொடர்பு கொள்வதில்லை.

### இந்திர சாலம்

ஓருநாள் காளிதேவி பேய்கள்குழ கொலுவீற் றிருக்கும்பொழுது சரகுரு என்ற சோழன் காலத்தில் காளி தேவியின் சீற்றத்துக்கு அஞ்சி இமயமலை

யில் ஓடி யோனித்த பேய் முதற் குலோத்துங்கன் காலத்தில் தேவியின்மூன் வந்து கண்டோர் வியப் புறுமாறு இந்திரசால வித்தைதகளைக் காட்டுகின்றது. போர்க்களத்திலுள்ள காட்சிகள் ‘தத்ரூபமாக’க் கானிக்குக் காட்டப்பெறுகின்றன. முதுபேய்,

துஞ்சி வீழ்த்துரக ராசிபார்! உடல்து  
னிந்து வீழ்குறைது டிப்பார்!  
அஞ்சி யோடுமத யாளைபார்! உதிர  
ஆறும் ஓடுவன நாறுபார்!<sup>12</sup>

[துஞ்சல்-இறத்தல்; துரகம்-குதிரை]

என்று தன் மாய வித்தையால் போரில் இறந்து பட்ட குதிரைகளையும், வெட்டுண்டு துடிக்கும் வீரர் உடல்களையும் வெருவியோடும் யாளைகளையும் பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டுகின்றது. இத்தகைய சாலவித்தைதகளில் மயங்கின பேய்கள் பிணங்களைப் புசிக்கும் ஆவலால் ஒன்றின் மேல் ஒன்றுக விழுந்து அடித்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றன. மாயப்போரில் கண்ட பிணங்களின் குருதியையும் தலையையும்விரும்பி வெறுங்கை முகந்து நிலத்தைத் துழாவலாயின. முதுபேய் தேவியை நோக்கி,

கொற்றவர்கோன் வாளபயன் அறிய வாழும்  
குவலயத்தோர் கலையளைத்தும் கூறஆங்கே  
கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்  
கடைபோகக் கண்டருள்ளன் கல்வி என்றே<sup>13</sup>

[கொற்றவர்கோன்-அரசர்க்கரசன்; குவலயம்-உலகம்;  
கடைபோக-முடிய.]

மீண்டும் வேண்டியபோது, பேய்கள் யாவும் அவற்றைக் காட்ட வேண்டாமென்று முறையிட, அவ்வாறே வித்தை காட்டல் நிறுத்தப்பெறுகின்றது.

## பேய்கள் குறை இரத்தல்

எல்லாப் பேய்களும் ஒன்று திரண்டு வந்து காளி தேவியிடம் தம் பசிக்கொடுமையைக் கூறி அதைப் போக்குமாறு வேண்டுகின்றன.

சாவத்தால் பெறுதுமோ சதுமுகன்றுன்

கீழ்நாங்கள் மேனோன் செய்த

பாவத்தால் எம்வயிற்றில் பசியைவத்தான்

பாவியேம் பசிக்கொன் றில்லேம்<sup>14</sup>

[சாவம்-சாபம்; சதுமுகன்-நான்முகன்]

என்று பேய்கள் தம் நிலையைத் தெரிவிக்கின்றன. தம்முடைய மூக்கின் அருகே வழு நாறுவதாலும், முடைநாறுவதாலும் உதடுகள் துடிக்கும்படி ஈக்கள் மொய்ப்பதாலும் அவற்றை நன்னி மித்தங்களாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாக உரைக்கின்றன.

அப்பொழுது இமயத்தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் அங்கு கண்ட சில தீயநிமித்தங்களைக் கூறுகின்றது. ஆன் யானைகளுக்குக் கொம்பு முறிதல், பெண் யானைகளுக்கு மருப்புக்கள் முளைத்தல், ஓளி வீசி எரியும் விளக்குகள் கறுத்து எரிதல், பருவமுகில்கள் செங்குருதிகளைப் பெய்தல், முரசங்கள் தாமே முழங்குதல், இரவில் இந்திரவில் தோன்றுதல், ஊரிலுள்ள இல்லங்களில் கோட்டான்கள் தோன்று

தல், நரிகள் ஊளையிடுதல், வேள்வித்தி சுடலைத்தீ போல் நாறுதல், பூமாலைகள் ஒளியிழுத்தல், ஓவியங்களில் வியர்வை நீர் தோன்றுதல், தடாகத்தில் இரத்தம் ஊறுதல் ஆகியவை அது கண்ட தீ நிமித்தங்களாம்.

அவற்றைக் கேட்ட காளிதேவி கணிதப்பேய் நனவிலும் கனவிலும் கண்டதைக்கூறி ஒரு பரணிப் போர் நடைபெறப் போவதாக உரைக்கின்றார்கள். பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன.

### போர்க்களத்தில் கூழ் சமைத்தல்

முதுபேயின் வேண்டுகோளுக் கிணங்க காளி தேவி தன் பேய்க்கூட்டங்களோடு போர்க்களத்துக் குச் சென்று அங்குள்ள காட்சிகளை ஒவ்வொன்றுக் கூட்டுக்குக் காட்டுகின்றார்கள். பிறகு அவை களைக் கூழுமாறு ஆணையிடுகின்றார்கள்.

முதலில் பேய்கள் காலைக்கடன்கள் செய்து முடிக்கின்றன. யானைகளின் மருப்பால் பல்லை விளக்கி அவற்றின் பழு எலும்பால் நாக்கை வழித்துக்கொள்கின்றன. கூரிய அம்புகளால் நகங்களைக் களைந்து யானையின் மதநீராகிய எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு வெண்மூளையாகிய களிமண்ணைக்கொண்டு நன்றாகத் தேய்த்து குருதித்தடாகத் தில் நீந்தி விளையாடுகின்றன. குளித்தபிறகு நினைத்துகில் உடுத்திப் பல்வேறு அணிகளைப் புனைந்து கொள்ளுகின்றன.

பிறகு கூழுதல் தொடங்குகின்றது. பருந்து நிழற்பந்தவின்கீழ் யானைப் பினங்களின்மேல்

சமையலறை அமைக்கப்பெறுகின்றது. யானையின் மதநீரால் நிலத்தை மெழுகி முத்துத்தூளால் கோலமிட்டு யானைத்தலைகளை அடுப்பாக அமைத்துக் கொள்கின்றன. யானை வயிறுகள் பானைகளாகப் பயன்படுகின்றன. குதிரைகளின் இரத்தம் உலைநீராகவும், அவற்றின் பற்கள் வெங்காயமாகவும், வீரர்களின் நகங்கள் உப்பாகவும் கொள்ளப் பெறுகின்றன இறந்துபட்ட வீரர்களின் அட்புகள், வேல்கள், கோல்கள் முதலியவற்றை விறகாகக் கொண்டு வீரர்களின் கோபக்களாகிய தீயைக் கொண்டு அடுப்பு மூட்டப் பெறுகின்றது. கலிங்க வீரர்களின் பற்களாகிய அரிசியை முரசங்களாகிய உரல்களில் சொரிந்து யானைக் கோடுகளாகிய உலக்கைகளால் நன்கு குற்றி, சல்லவட்டம் என்னும் சளகால் புடைத்து உலையிலிட்டுக் கூழ் காய்ச் சப்பெறுகின்றது. கூழ் பானையிற் பிடித்துக் கொள்ளாதிருக்கும்பொருட்டுப் போர்வீரர்களின் கைகளாகிய துடுப்புக்களைக் கொண்டு நன்கு துழாவப் படுகின்றது. நல்ல பதம் வந்ததும் குதிரைகளின் இறைச்சியாகிய நுணியைப் பிடித்து மெதுவாக இறக்கப்படுகின்றது.

### கூழுண்ணல்

பிறகு பேய்கள் கூழுண்ணத் தொடங்குகின்றன. யானைகளின் மத்தகங்களில் குருதிப் பேராற்றில் நீர் முகந்து குடிநீராக வைத்துக் கொள்ளப் பெறுகின்றது. வேழங்களின் வால்களைக்கொண்டு பெருக்கி, குருதிநீர் தெளித்து, உண்ணும் இடம் ஆயத்தம் செய்யப்பெறுகின்றது. அரசர்களின் கேட-

கங்கள், மண்டையோடுகள் ஆகியவை உண்கலன் களாகவும், மண்ணர்களின் கேடகங்கள் பொற்பாத் திரங்களாகவும் அவர்களின் வெண்கொற்றக் குடைகள் வெள்ளிப் பாத்திரங்களாகவும், யானைச் செவிகள் பரிமாறும் பாத்திரங்களாகவும், வேல் பாய்ந்த வீரர்களின் தலைகள் அகப்பைகளாகவும் பயன்படுகின்றன. தேவியருளால் உயர் பதவி பெறுவோரின் விழிக்கனல் பகல் விளக்காகவும் நினம் பாவாடையாகவும் கொள்ளப்படுகின்றன. பார்ப்பனப் பேய்கள், சமணப் பேய்கள், புத்தப் பேய்கள், பார்வைப் பேய்கள், குருட்டுப் பேய்கள், ஊழைப் பேய்கள், செவிட்டுப் பேய்கள், சூற் பேய்கள், மூடப் பேய்கள், நோக்கப் பேய்கள், கூத்திப் பேய்கள், கனவுகண்ட பேய்கள், கணக்கப் பேய்கள் ஆகிய பேய்களுக்கு அவையவை தகுதிக் கேற்ற வாறு கூழ் வார்க்கப்பெறுகின்றது. கூழுண்ட பின் குதிரைகளின் காதுகளாகிய வெற்றிலையும் அவைகளின் கணைக்கால் பிளவுகளாகிய பாக்கை யும் கலிங்க வீரர்களின் கண்களிலுள்ள வெண்மணி யாகிய சுண்ணாம்பையும் கலந்து தாம்பூலம் தரித்துக் கொள்ளுகின்றன. தாம்பூலத்தை அதிகம் தின்று புரையேறின பேய்கள் பூத்ததின் தலையிலுள்ள மயிரை மோந்து பார்க்கின்றன.

## உண்டகளிப்பு

நீண்ட நாட்கள் பசியால் வாடிக்கிடந்த பேய் கள் உண்டு வயிறு நிரம்பியதும் மகிழ்ச்சியால் மலை கள் கூத்தாடுவன்போல் கூத்தாடுகின்றன. சில பேய்கள் ஆடைகளை மேலே வீசிப் பாடி விளையாடு

கின்றன; சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடி  
கைவீசி ஆடுகின்றன; சில யானைகளின் வயிறுகளில்  
புகுந்தும், இரத்த வெள்ளத்தில் விழுந்தும், விளை  
யாடுகின்றன; சில தரையில் வீழ்ந்து புரண்டும்  
தலைவிரிகோலமாய் ஓடியும் ஆடுகின்றன. சில  
பேய்கள்,

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே  
பொருநைக் கரையனை வாழ்த்தினவே  
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே  
கங்கை மணைனை வாழ்த்தினவே <sup>15</sup>

[பொன்னி-காவிரி; பொருநை-தாமிரவரணி; கன்னி-  
கன்னியாகுமரி; கங்கை-கங்கையாறு]

எல்லாப் பேய்களும்,

யாவ ருங்களிசி றக்கவே; தரும்  
எங்கு மென்றுமுள தாகவே;  
தேவ ரின்னருள்த ழழக்க வே; முனிவர்  
செய்த வப்பயன்வி ணாக்கவே; <sup>16</sup>

வேத நன்னெறி பரக்க வேயபயன்  
வென்ற வெங்கலிக ரக்கவே;  
பூத லம்புகழ்ப் ரக்க வேபுவிநி  
லீக்க வேபுயல்ச ரக்கவே <sup>17</sup>

என்று சொல்லி வாழ்த்துகின்றன.

இவ்வாறு, சயங்கொண்டார் தன் கற்பனை  
ஆற்றலால் புதியதோர் பேய்கள் உலகத்தைப்  
படைத்துக் காட்டுகிறார். கவிஞர் மனித உலகை

15. தாழிசை-592 16 தாழிசை-595 17. தாழிசை-596

54 கவிங்கத்துப் பரணி ஆராய்ச்சி

---

ஊன்று கோலாக்கொண்டு பேசுவதால் மனித உலகத்தேவைகளே பேய்கள் உலகத் தேவை களாகக் காணப்பெறுகின்றன. அவர் செய்த காவி யழும் மனித உலகக்கார்த்த நமக்காகத்தான் உண்டாக்கப்பட்டுள்ளது. மனித உலக கேய ஊன்று கோலாக்கொண்ட நம்மைத்தவிர வேறு யார்தான் அதனைச் சுலவத்துப் பயன் காண முடியும்?

## வரலாற்றுக் கருவுலம்

---

வரலாற்று ஆராய்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வேண்டப்படுபவைகளுள் முக்கியமான தொன்று. முன்னேர் ஓழுகிக்காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னேர் கொண்டிருந்த உயர்ந்த பண்புகளையும் பின்னேர்க்கு எடுத்துக்காட்டுவது வரலாற்று நூல். வரலாற்றுத்துறை அறிவு ‘வையத் தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு’ வழியமைத்துத் தரும் இன்றியமையாத துறை. அதுபற்றியே நாகரிகம் எய்தியுள்ள மேற்புல அறிஞர் தம் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து பல நூல்கள் வடிவாக வெளியிட்டு வருகின்றனர்; அதனால் நிறைந்த பயணையும் எய்தி வருகின்றனர். மேனுடு களில் எத்தனையோ விதமாக வரலாற்று நூல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ண மிருக்கின்றன. அவை அவர்களுடைய தாய்மொழியில் வெளியிடப் பெற்றிருப்பதாலும், அனைவரும் அவற்றைப் படித்து வருதலாலும், அவர்களிடம் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. எனவே, ஒரு நாட்டு மக்களுடைய வரலாறு அந்நாட்டு மக்களின் தாய் மொழியில் வெளியிடப்பெற்றால் அஃது அன்னேரது அறிவு

வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி புரியும் என்பதற்குச் சிறிதளவும் ஜயம் இல்லை.

## வரலாற்று மூலங்கள்

இரு நாட்டின் வரலாற்றை நன்கு அறிந்து கொள்வதற்கு மூலங்களாக இருப்பவை அந்நாட்டில் முன்னேர் எழுதிவைத்துள்ள கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கோவில்கள், சிற்பங்கள், நாணயங்கள், இலக்கியங்கள் ஆகியவையாகும். அவற்றில் காணக்கிடைக்கும் ஒருசில குறிப்புக்களைக்கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நாலை எழுதுவர்; அக்கால மக்கள் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, வாணிகம் முதலிய பல்வேறு செய்திகளையும் அவற்றின் மூலம்தான் அறியவேண்டும். ‘கலிங்கத்துப் பரணி’ யிலிருந்து சோழர்கால வரலாற்றையும் அக்கால மக்களின் வாழ்க்கையைப்பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ளலாம். அதில் காணக்கிடைக்கும் ஒரு சில செய்திகள் கல்வெட்டுக்கள் போன்ற பிற மூலங்களால் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு உறுதிப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியில் காணக் கிடைக்கும் அத்தகைய ஒரு சில குறிப்புக்களை ஈண்டு நோக்குவோம்.

## சோழர் கால வரலாற்று மூலம்

கலிங்கத்துப் பரணியிலுள்ள ‘இராச பாரம் பரியம்’ என்ற பகுதியில் சோழர் குலமுறை தொடக்கம் முதல் கிளததப்படுகின்றது. கவிஞர்கள் நாரதன் என்ற இதிகாச முனிவனைக் கொண்டுவந்து

நிறுத்துவதால் அதிலுள்ள செய்திகள் யாவும் ‘உயர்வு நவிற்சி’யாகவே இருக்கின்றன. சோழர் வரலாற்றை நாரதன் உரைப்பதாகவும், அதைக் கரிகாலன் இமயத்தில் பொறித்து வைப்பதாகவும் அதை ஒரு முதுபேய் கற்றுவந்து காளிக்கு உரைப்பதாகவும் நூல்கூறுகின்றது. அதுபோலவே, அவதாரம் என்ற பகுதியில் பாட்டுடைட்ட தலைவனுகிய முதற் குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல் படைக்கலப் பயிற்சி, முடிபுணைதல் முதலிய செய்தி கள் விரித்துப் பேசப்பெறுகின்றன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே பேசப்படுகின்றன.

அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்

பாரதப்போர் முடித்துப் பின்னை

வென்றிலங்கு கதிராழி விசயதரன்

எனஉதித்தான் விளம்பக் கேண்மின்<sup>1</sup>

[ ஆழி-சக்கரம், ஆணைச்சக்கரம்; விசயதரன்-குலோத்துங்கன் ]

என்று முதுப்பியின் வாயில் வத்துக் குலோத்துங்கன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிறார் கவிஞர். இலக்கியமாதலால், அப்பகுதியிலுள்ள செய்திகள் கற்பணை நயம் செறிய உயர்வு நவிற்சிகளாகவே உள்ளன. என்றாலும், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்கள் தெளிவாக இல்லாமல் இல்லை. அவற்றைத் தவிர ‘காளிக்குக் கூளி கூறியது’ என்ற பகுதியில் குலோத்துங்கனின் திருவோலக்கச் சிறப்பு, அவன் கலிங்கநாட்டின் மீது படை எடுத்தற்குரிய காரணம், படைகள்

கலிங்க நாட்டுடன் பொருது வென்றமை முதலிய செய்திகளும், ‘பேய்களைப் பாடியது’ ‘கோயில் பாடியது’ என்ற பகுதிகளில் பேய்களின் குறையுறுப்புக் களைக் கூறுவதுபோல் குலோத்துங்கனின் வெற்றி களைப்பற்றிய செய்திகளும் ‘களம் பாடியது’ என்ற பகுதியில் பேய்கள் கூழ் சமைத்தற்கு அரிசி யைக் குற்றும்போது பாடுவதாக அமைந்துள்ள வள்ளைப் பாட்டுக்களிலும் கூழை உண்டபின் பாடும் வாழ்த்துப் பாடல்களிலும் சோழ அரசர்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

## நூல் குறிப்பிடும் சோழ அரசர்கள்

திருமாலே சோழர்குல முதல்வனாகக் குறிக்கப் பெறுகின்றார்த்திரமால் நாயியிலிருந்து நான்முகன் பிறந்த செய்தியும், நான்முகன் மரீசியைப் பெற்ற தும், மரீசிக்குக் காசிபன் மகனுகப் பிறந்ததும், காசி பன் குரியனைப் பெற்றெடுத்ததும் உரைக்கப் பெறுகின்றன. அன்றியும், மனுச்சோழன், இட்சவாகு, விநுட்சி, ககுத்தன், மாந்தாதா, முசுகுந்தன், பிருது லாட்சன், சிபி, சுராதிராசன், இராச கேசரி, கிண் ஸி வள வன், கவேரன், மிருத்யுசித்து சித்திரன், சமுத்திரசித்து, பஞ்சபன், திலீபன், தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன், உபரி சரன், பாரதப்போரில் பங்குகொண்ட சோழன், சூரவர்க்கன், கோச்செங்கணன், கரிகாலன், முதற் பராந்தகன், முதல் இராசராசன், முதல் இராசேந்திர சோழன், முதல் இராசாதிராசன், இராசேந்திர தேவன், இராச மகேந்திரன், வீர ராசேந்திரன், முதற் குலோத்துங்கன் (கலிங்கத்துப் பரணியின்

பாட்டுடைத்தலைவன்) ஆகியவர்களைப்பற்றிய குறிப் புக்களும் காணப்பெறுகின்றன. கரிகாலனுக்கு முற் பட்டவர்கள் யாவரும் இதிகாச உலகைச் சேர்ந்த வர்கள்; அவனுக்குப் பின் வந்தவர்கள் வரலாற்றுக்காலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் செய்த போர்கள், அடைந்த வெற்றிகள், கொடைத்திறன் போன்ற செய்திகள் நூலில் குறிக்கப்பெற்றுள்ளன.

## இந்நூல் குறிக்கும் போர்கள்

முதல் இராசராசன் சேர நாட்டில் சதய விழாவை ஏற்படுத்தி அந்த நாட்டிலுள்ள உதகை என்னும் நகரை வென்றவன். கலிங்கத்துப்பரணி இவனை ‘உதகை வென்ற கோன்’ என்று குறிப் பிடுகின்றது. இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரையில் களிறுகளுக்கு நீரூட்டினான்; பர்மா தேசத்தைச் சார்ந்த கடாரத்தை வென்றான். இச் செய்தியை,

களிறு கங்கைநீர் உண்ண மண்ணையிற்  
காய்சி னத்தொடே கலவு செம்பியன்  
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்  
கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்.<sup>2</sup>

என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. முதல் இராசாதி ராசன் மேலைச் சஞக்கியர்களுடன் போர்புரிந்து துங்கபத்திரை நதிக்கரையிலுள்ள கம்பிலி என்னும் நகரத்தையும் அதிலிருந்த அரண்மனையையும் அழித்தொழித்த செய்தி ‘கம்பிலிச்சயத் தம்ப நட்ட தும்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இவனும்

இவன் தம்பி இராசேந்திர தேவனும் மேலைச் சனுக் கியருடன் கிருஷ்ணத்திக் கரையிலுள்ள கொப்பத் தில் போர் புரிந்து போர்க்களத்திலேயே முடிகவிழ்த்துக் கொண்ட செய்தியையும் இந்நூல் குறிக் கின்றது.<sup>3</sup> கிருஷ்ணவும் துங்கபத்திரையும் கலக்கும் இடத்திலுள்ள கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரன் குந்தளருடன் போர்புரிந்துவெற்றியடைந்தசெய்தி,

குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற

கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை<sup>4</sup>

[கோன்-அரசன்; குவலயம்-உலகம்]

என்ற அடியால் குறிப்பிடப் பெறுகின்றது. இது விக்கிரமசோழனுலாவிலும்,

- எட்டல்

சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த  
துங்கமத யானை துணித்தோனும்<sup>5</sup>

என்று குறிப்பிடப் பெற்றுள்ளது.

பாட்டுடைத் தலைவனுகியகுலோத்துங்கன் நிகழ்த் திய போர்களனைத்தும் நூலில் நுவலப்படுகின்றன. குலோத்துங்கன் இளவரசனுனவுடன் திக்கு விசயன்து செய்து வெற்றிகொண்ட நிகழ்ச்சிகள்முதல் பின்னர் பேரரசனுனவரை அவன் அடைந்த வெற்றிகள் யாவும் ‘அவதாரம்’ என்ற பகுதியில் குறிப்பிடப்பெற்றுள்ளன. குலோத்துங்கன் இளவரசப் பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து வடத்திசை நோக்கிச் சென்று மத் தியமாகாணத்தி லுள்ள வத்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம்

3. தாழிசை-204 4. தாழிசை-206. 5. கண்ணி-22

என்ற இடத்தே பொருது வெற்றி கொண்டதுதான் இவனது கன்னிப்போராகும்.<sup>6</sup> இதனைக் கவிஞர்,

மனுக்கோட்டம் அழித்தபிரான்

வளவர்பிரான் திருப்புருவத்

தனுக்கோட்ட நமன்கோட்டம்

பட்டதுசக் கரக்கோட்டம்<sup>7</sup>

[மனு-மனிதர்கள்; கோட்டம்-தீநெறி; புருவத்தனு-  
புருவவில்; நமன்-யமன்]

என்று குறிப்பிடுகிறார். வயிராகரத்தை எரியுட்டி யதை ‘திகிரி புகைளரிகு விப்ப வயிரா, சரமெரி மடுத்து’<sup>8</sup> என்ற அடியால் பெற்றவைக்கிறார். இதையே எங்கவராயன் வாயில் வைத்தும்,

மாறு பட்டெழு தண்டெழு வத்தவர்

வேறு பட்டதும் இம்முறையே யன்றே? <sup>9</sup>

என்று பின்னால் குறிப்பிடுகிறார் கவிஞர்.

குலோத்துங்கன் துங்கபத்திரை நதிக்கரையில் நடைபெற்ற போரில் குந்தள் அரசனையும் அவன் தம்பியையும் வென்று அவர்கள் தலைநகரமாகிய கலியாணபுரத்தைக் கைப்பற்றிய செய்தியும்<sup>10</sup> மீண்டும் அளத்திப் போர்க்களத்தில் குந்தள் அரசனை வென்ற செய்தியும் நூலில் குறிப்பிடப்பெறுகின்றன. மைசூர் நாட்டைச் சேர்ந்த நவிலையில் பல சிற்றரசர்களை வென்று பல யானைகளைக் கைக் கொண்டமை,

கண்ட நாயகர் காக்கும்ந விலையில்

கொண்டதாயிரம் குஞ்சரம் அல்லவோ <sup>11</sup>

6. தாழிசை-252 7. தாழிசை-254 8. தாழிசை-252

9. தாழிசை-384 10. தாழிசை-103 11. தாழிசை-385

12 தாழிசை-386

என்று குறிக்கப்பெறுகின்றது. இன்னும் இவன் அக்காலத்தில் ஆண்ட ஐந்து பாண்டிய அரசர்களையும் வென்றார்கள்.<sup>13</sup> பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபொழுது முத்துக்கள் மிகுதி யாகக் கிடைக்கும் மன்னார் குடாக்கடலைச்சார்ந்த நாட்டையும், பொதியிற் கூற்றத்தையும், கன்னியா குமரியையும், கோட்டாற்றையும் தனக்கு உரிமை யாக்கிக் கொண்டான். இவற்றை மீண்டும் பாண்டியர் கவராதவாறு கோட்டாற்றில் ‘கோட்டாற்று நிலைப்படை’ என ஒரு படையை ஏற்படுத்தினான்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட

முன்னெருநாள் வாளபயன் முனிந்த போரின் வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட

வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும் <sup>14</sup>

[ஆறு-வழி; தென்னர்-பாண்டியர்; முனிதல்-வெகுளால்; வெள்ளாறு-ஓர் ஆறு; கோட்டாறு-நாகர்கோவில் பகுதி யைச்சேர்ந்த ஓர் ஊர்]

என்ற தமிழிசையில் இச்செய்தி குறிப்பிட்டுள்ளமை காண்க. சேரரையும் வென்று வாலை சூடி ணன்.<sup>15</sup> சேரனை வெற்றிகொண்டு திருவனந்தபுரத் திற்குத் தெற்கேயுள்ள விழிஞம், காந்தன்றுச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில் இருந்த மரக்கலங்களைச் சிதைத்தழித்த செய்தி,

வேலை கொண்டு விழிஞ மழித்ததும்

சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றே?<sup>16</sup>

[ சாலை-காந்தன்றுச்சாலை ]

என்ற தாழிசையில் குறிப்பிடப் பெற்றுள்ளது.

13 தாழிசை-381 14 தாழிசை-95 15 தாழிசை-382

16 தாழிசை-383.

## அுக்கால அரசர் இயல்புகள்

அரசர்கள் படைக்கலப் பயிற்சி பெற்றபின் உடைவாளைத் தம் அரையில் பூண்டிருப்பர். அரசவையில் அரசர் வீற்றிருக்கும்பொழுது அரசன் தன் தேவியுடன் இருத்தல் வழக்கம். குலோத்துங்கன் காஞ்சியில் வீற்றிருந்த செய்தியைக் குறிக்கும் கவிஞர்,

“ தேவியர் சேவித் திருக்கவே ” ॥

என்று கூறுவதிலிருந்து இதை அறியலாம். அரசனுடைய அனுக்கிமார் நாடகம் நிருத்தம் முதலிய வற்றிலும் பாலை, குறிஞ்சி, செவ்வழி, மருதம் என்ற நால்வகைப் பண்களிலும் வல்லோராய் இருப்பர்.<sup>18</sup> அரசவையில் வீணை, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.<sup>19</sup> அரசருடைய புகழைப் பாடுவதற்குச் சூதர், மாகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதாளிகர் என்போர் அரசவையில் இருந்தனர்.<sup>20</sup> அரசனுடைய ஆஜை யைப் பிறருக்கு அறிவிப்பதற்கும் பிறருடைய விருப்பங்களை அரசனுக்குத் தெரிவித்தற்கும் உரிய அதிகாரி ‘திருமந்திர ஓலையாள்’ என்ற பெயரைப் பெற்றிருந்தான்.<sup>21</sup>

அரசன் ஒன்று குறித்து வெளிச்செல்லுங்கால் மறையோர்க்குத் தான் தருமங்கள் செய்தும் கவி வாணர்க்குப் பரிசளித்தும் புறப்படுவது வழக்கம்.<sup>22</sup> பேரரசர் புறப்படுங்கால் சிற்றரசர் சயழவி முழக்குவர்; மறையவர் மறைகளை மொழிவர்.<sup>23</sup> சங்கு,

17 தாழிசை-320 18 தாழிசை-321. 19 தாழிசை-323

20 தாழிசை-322 21 தாழிசை-328 22 தாழிசை-281

23 தாழிசை-294

பல்லியங்கள் முதலியவை ஓலிக்கப்பெறும், சங்கொலி மங்கல ஓலியாகக் கருதப்பெற்றது.<sup>24</sup> பயணம் செய்வோர் யானை, தேர், சிவிகை ஆகிய வற்றில் ஏறிச் செல்வர். அரசர்கள் களிறுரார்ந்து செல்லலும் தேவியர் பிடியூர்ந்து செல்லலும் அக்கால வழக்கமாகும்.<sup>25</sup>

சிற்றரசர்கள், மணிமாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச்சரடு, மணிக்குவியல், பொற்குவியல், மகரக்குழை முதலியவற்றையும் யானை, குதிரை, ஓட்டகம் முதலியவற்றையும் பேரரசர்கட்குத் திறைப்பொருள்களாகத் தரும் வழக்கம் இருந்தது.<sup>26</sup> திறைப் பொருள்கள் எருதுகளின்மீது கொண்டுவரும் வழக்கம் இருந்தாகத் தெரிகிறது. இதனைப்,

‘பகடு சமந்தன திறைகள்’<sup>27</sup>

என்ற சொற்றெழுதால் அறியலாம், மகளிரையும் திறைப் பொருளாகக் கவர்வதும் உண்டு; சிற்றரசர்கள் பேரரசர்கட்கு மகளிரைத் திறைப்பொருளாகத் தருவதும் உண்டு.<sup>28</sup> அம்மகளிர் தனியாக வாழும் இடத்தை ‘வேளாம்’ என்று குறிப்பிடுவர். அவர்கள் அந்தப்புரத்தில் சேடியராகப் பணியாற்றுவர்.<sup>29</sup> இது போலவே, சிற்றரசர்கள் பேரரசர்கட்குக் குற்றேவல் புரிவர்.<sup>30</sup>

24 தாழிசை-283 25 தாழிசை-285, 286. 26 தாழிசை-384, 385, 386 27 தாழிசை-272 28 தாழிசை-41, 459

29 தாழிசை-40, 326. 30 தாழிசை-325.

## அக்காலப் போர் முறை

கலிங்கத்துப் பரணியால் அக்காலப் போர் முறைகளையும் அறியலாம். அரசர்கள் போருக்குப் புறப்படுங்கால் சங்கு முழக்கியும் முரசதிர்ந்தும், இயமரம் இரட்டியும், கொம்புகளை ஓலித்தும் செல் வது வழக்கம்.<sup>31</sup> பகையரசர் நாட்டினைப் படைகள் தாக்குங்கால் அவர் ஊரினை ஏரிகொள்வியும் சூறை கொண்டும் அழித்தல் இயல்பாக இருந்தது. கருணை கரனின் படை கலிங்க நாட்டினை அழித்த செய்தியை,

அடையப் படர்எரி கொள்விப் பதிகளை  
அழியச் சூறைகொள் பொழுதத்தே<sup>32</sup>  
என்று கவிஞர் கூறுவதைக் காண்க.

போர்க்களத்தில் இருதிறத்துப் படைகள் ஒன்றேடொன்று போரிடுங்கால், நால்வகைப்படையுள் ஒவ்வொரு வகைப் படையும் அவ்வப் படையுட ணேயே போரிடுவது மரபு. உலக்கை, சக்கரம், குத்தம், பகழி, கோல், வேல் முதலியவை போர்க்கருவிகளாகப் பயன்பட்டன. இரவில் போர் செய்தலை மேற்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. கலிங்கப்போரின் மேற்சென்ற படை,

உதயத்து ஏகுந்திசை கண்டு அது  
மீள விழும் பொழுது ஏகல் ஓழிந்து.<sup>33</sup>

என்று கூறப்படுதலாலும், கலிங்க வேந்தன் படை சூழப்பற்றியிருந்த மலைக்குவட்டை சூரியன் மறையும் நேரத்தில் அனுகிய படை,

31. தாழிசை-344. 32. தாழிசை-370. 33. தாழிசை-362

வேலாலும், வில்லாலும் வேவி கோலி  
வெற்பதனை விடியளவும் காத்து நின்றே,<sup>34</sup>  
என்று கூறப்படுதலானும் இவற்றை அறியலாம்.

போர்க்களத்தில் தோற்றேடிய அரசர் விட்டுப்  
போன குடை, சாமரம் முதலியவற்றை வென்ற  
வெந்தர் கைப்பற்றி அவற்றைப் பெருமையுடன்  
பயன்படுத்துவர். குலோத்துங்கன் காஞ்சியிலமைக்  
கப்பெற்ற சித்திரமண்டபத்திலிலீற்றிருந்தபொழுது

வீழ்ந்த மன்னவர் வெந்திடு முன்னிடு  
தங்கள் பொற்குடை சாமரம் என்றிலை  
தங்கள் தங்கரத் தாற்பணி மாறவே.<sup>35</sup>

[வெந்திடுமுன்பு - முதுகுகாட்டியோடுமுன்பு ; இடு-  
விட்டுப்போன ; பணிமாற-குற்றேவல் புரிய]

என்று கவிஞர் கூறுவதை நோக்குக. போரில் தோற்  
ஷ்ரூடிய ஆசர்கள் மலைக்குகைகளிலும், மலைப்  
பள்ளத்தாக்குகளிலும், மறைவது அக்கால இயல்  
பாக இருந்தது.<sup>36</sup> காடு, மலை, கடல் முதலியவை  
சிறந்த அரண்களாக மதிக்கப்பெற்றிருந்தன.

கானரணும் மலையரணும் கடலரணும்  
சூழ்கிடந்த கலிங்கர் ழுமி  
தான் அரணம் உடைத்தென்று கருதாது  
வருவதும் அத் தண்டு போலும்<sup>37</sup>  
என்றவற்றுல் இதனை அறியலாம்.

சினங் கொண்ட படைவீரர் பகையரசர் நாட்டில் புகுந்து எதிர்ப்பட்ட ஆடவரை யெல்லாம் அழிப்பர். போரிற் பிடித்த அரசர்களை விலங்கிடு

34 தாழிசை 464. 35 தாழிசை 325 36 தாழிசை-449

37 தாழிசை-377

தலும் அக்கால இயல்பாக இருந்தது. வெற்றி கொண்ட அரசர் தாம் வென்ற இடத்தில் வெற்றித் தூண் நாட்டலும் அக்கால வழக்கமாகும். கலிங்க நாட்டில் கருணைகரன் இவ்வாறு செய்தமை,

கடற்கலிங்கம் எறிந்துசயத்  
தம்பம் நாட்டி.<sup>38</sup>

என்ற அடியால் அறியப்படும். குலோத்துங்களைக் குறிக்குமிடத்தும்,

தனித்தனியே திசையானை தறிகளாகச்  
சயத்தம்பம் பலநாட்டி<sup>39</sup>

என்று கூறுவதாலும் இதனை அறியலாகும்.

### சில வழக்காறுகள்

இலக்கியம் ‘வாழ்க்கையின் விமர்சனம்’ என்று உரைத்தார் மாத்யு ஆர்ணால்டு என்ற ஆங்கிலத் திறனைய்வாளர். மக்கள் வாழ்க்கையில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் உள்ளன ; காலத்திற் கேற்ற வாறு அப்பழக்க வழக்கங்கள் மாறக் கூடியவை. கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒருசில அக்காலப் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

### அரசன் பிறந்தநாள்

அக்காலத்தில் மக்கள் அரசன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது; அன்று அரசன் மக்கள் மகிழ்ச்சி பெருகுவதற்குப் பல காரியங்களைப் புரிவான். அந்தநாள் ‘வெள்ளனி நாள்’ என்றும் ‘நாண்மங்கலம்’ என்றும் வழங்கப்

பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்தில் மக்கள் மகிழ்ந் திருந்ததுபோல எந்நானும் மகிழ்ந்திருந்தனர் என் பதைச் சயங்கொண்டார்,

எற்றைப் பகவினும் வெள்ளனிநாள்  
இருநிலப் பாவை நிழலுற்ற  
கொற்றக் குடையினைப் பாட்டாரே  
குலோத்துங்கச் சோழைனைப் பாட்டாரே.<sup>40</sup>

என்று பேய்களின் வள்ளைப் பாட்டாகக் கூறுகிறார்.

### அஞ்சல் அளித்தல்

பேரரசர் தம்மை அடைந்த சிற்றரசர்கட்கு அஞ்சல் அளிப்பார்; அதற்கு அறிகுறியாகத் தம் அடியினைகளை அவர்கள் முடிமீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்தது.<sup>41</sup> இங்ஙனமே பேரரசர் யானைமீது ஏறுங்கால் தம் அடியைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கமும் இருந்ததாகத் தெரிகின்றது.

### அமைச்சர் புகழ்

சிற்றரசர்கள் பேரரசர்களின் அமைச்சர்களைப் பெரிதும் சிறப்பாக மதித்திருந்தனர்; அவர்கள் அவ்வழைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகிவந்தனர் என்பதும் தெரிகிறது. கவிஞர் இதனை,

தார்வேய்ந்த புயத்தபயன்  
 தன்னமைச்சர் கடைத்தலையில்  
 பார்வேந்தர் படுகின்ற  
 பரிபவம்நூ ருயிரமே.<sup>41</sup>

என்ற தாழிசையால் குறிப்பிடுகின்றார்.

### நிமித்தங்கள்

கண்துடித்தல் போன்றவை நற்குறி தீக்குறி கண்டு உணர்வதற்கு மேற்கொள்ளப் பெற்றன. ஆந்தை கூவல் முதலியவை தீநிமித்தங்களாகக் கருதப்பெற்றன. கனுப்பயன் கண்டு உணர்தலும் அக்கால மக்கள் வழக்கமாக இருந்தது. இவற்றையெல்லாம் கவிஞர் பேயின் வாயில் வைத்துப் பேசுகிறார்.<sup>42</sup>

### சில வழக்கங்கள்

வீரர்கள் தம் உறுப்புக்களை யறிந்தும் தெய் வத்திற்கு வழிபாடு செய்தனர்.<sup>43</sup> இதனை இக்காலத்தில் காவடி எடுப்போர் நாக்கிலும் உடலிலும் அம்புகளைக் குத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு அறியத்தக்கது. தெய்வத்திற்கு எருமைக் கடாவைப் பலி இடுங்கால் உடுக்கையை முழக்குவர்.<sup>44</sup> மனவினை முதலிய மங்கல காரியங்களில் அறுகம்புல்லை நெல்லுடன் இடல் மங்கலச் செயலாகக் கருதப்பெற்றது.<sup>45</sup> கோயில், அரண்மனை முதலியவற்றிற்குக் கடைகால் பறித்த உடன் அதில் பொன்,

41. தாழிசை—539. 42. தாழிசை—222-226.

43. தாழிசை—111 44. தாழிசை—114.

45. தாழிசை—264.

மனி முதலியவற்றை இடுதல் வழக்கமாக இருந்தது.<sup>46</sup> அரசர் போன்ற உயர்ந்தோர்க்கு விருந்து அளிக்குங்கால், பகல் விளக்கு வைத்தலும் பரப்பிய ஆடையின்மேல் பொற்கலத்தை வைத்து அதில் உணவிடுதலும் வழக்கமாக இருந்தது.<sup>47</sup> இன்றும் கோவிலில் கடவுளர்க்குப் ‘பாவாடை போடுதல்’ என்ற வழக்கம் இருந்து வருதல் ஈண்டு கருதத் தக்கது. வெறு நிலத்தில் உண் கலம் பரப்ப வேண் டின் நிலத்தில் நீர் தெளித்துப் பின் கலம் வைத் தல் வழக்கமாக இருந்தது.<sup>48</sup> கூழுக்கு வெங்காயத்தைக் கறித்துண்ணும் வழக்கம் இருந்தது.<sup>49</sup> மகளி ரிடம் கூடல் இழைத்துப் பார்க்கும் வழக்கம் இருந்தது.<sup>50</sup> கணவன் இறந்த பின் கற்புடைப் பெண்டிர் கணவனுடன் தீக்கு விப்பது வழக்கத்தில் இருந்தது.<sup>51</sup>

அக்காலச் சமணர்கள் நாள்தோறும் நீராடுவதில்லை; ஆடை உடுப்பதில்லை; தலையை மழித் திருப்பர்; ஒரு வேளைதான் உண்பர்.<sup>52</sup> புத்தர்கள் தலையை முண்டித்துக்கொண்டு செவ்வாடை போர்த் திருப்பர். ஒருசார் புத்தர்கள் தோலைப் போர்க்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர்.<sup>53</sup>

மைகொண்டும் மந்திரங் கற்றும் புதையல் காண்போராயும் நோய் தீர்ப்போராயும் ‘பார்வைக்காரர்’ எனப் பெயர் பெற்றுச் சிலர் இருந்தனர். இக்காலத்தில் நாட்டுப்புறத்தில் ‘பில்லி சூனியக்காரர்’ என்று வழங்கப்படுவர்களை அவர்களுடன்

46. தாழிசை-98. 47. தாழிசை-561. 48. தாழிசை-557.

49. தாழிசை-579 50. தாழிசை-51. 51. தாழிசை-480.

52. தாழிசை-466, குடு 53. தாழிசை-468, 567.

ஓப்பிடலாம். இறந்தார் வீட்டு முன் நீண்ட தாரையை வைத்து ஊதும் வழக்கம் பூண்டவர்கள் ‘நோக்கர்’ என்று வழங்கப்பெற்றனர். நீண்ட குழாய் வடிவமான நீரைச் சொரியும் துருத்தி என்னும் கருவியைத் தோளில் சுமந்து தொழில் புரிவோர் ‘துருத்தியாளர்’ எனப்பட்டனர்.<sup>54</sup>

காட்டில் வேட்டையாடிப் பிடித்துக்கொணர்ந்த காட்டுப் பன்றியை தொழுவில் அடைத்துக்காத்து நிற்கும் வழக்கம் இருந்தது. இதனைக் கவிஞர்,

தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி

தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார் போல<sup>55</sup> என்று சுட்டுகிறார்.

### அணிகள்

மகளிர் மிக மென்மையான ஆடைகளையணிந்திருந்தனர். இது,

கலவிக் களியின் மயக்கத்தால்

கலைபோய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகிலென்று) எடுத்துடுப்பீர்.<sup>56</sup>

என்ற தாழிசையில் புலனுகின்றது.

வளை, பாடகம், விடுகம்பி, இரட்டைவாளி என்னும் காதணி, தோளில் அணியும் வாகுவலயம், ஒற்றைச்சரடு, வன்னசரம், மணிமாலை, முத்து மாலை, பதக்கம், மகரக்குழை என்னும் காதணி, நெற்றிப்பட்டம் முதலியவை மகளிரின் அணிகளாக

54. தாழிசை—435, 568, 573. 55. தாழிசை—464.

56. தாழிசை—34.

வழங்கின. கவிஞர் இவற்றைப் பேய்கள் அனிந்த வையாகக் கூறுகிறார்.<sup>57</sup> குழந்தைகளுக்கு ஐம் படைத்தாலி அனியும் வழக்கம் இருந்தது. குழந்தை தளர் நடை பயின்று மழலை மொழியத் தொடங்கும் பருவத்தில் காப்புக் கடவுளாகிய திரு மாலின் ஐம்படையாகிய சங்கு, சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் ஐந்தன் உருவங்களைப் பொன் னால் செய்து அவற்றைக் கோத்து அனிதல் வழக் கம். இது ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான் அனியப்படும்.<sup>58</sup>

### படுக்கை

மக்கள் உறங்குவதற்காக வெண் பஞ்ச, செம் பஞ்ச, இலவம்பஞ்ச, மயிர், அன்னத்தின் தூவி ஆகிய ஐந்து பொருள்களாலான மெத்தைகளைப் பயன்படுத்தினர். அரசன் முதலியோர் படுக்கையில் இந்த ஐவகை மெத்தைகளையும் ஒன்றன்மேல் ஒன்றுக் கீடுவர். இதனால்தான் இப்படுக்கையைப் ‘பஞ்சசயனம்’ என்று வழங்குவர். காளி பேய்கள் குழப் பஞ்சசயனத்தின் மீது வீற்றிருந்தாளாகக் கூறப்பெறுகின்றார்கள்.<sup>59</sup> தீபக்கால் கட்டில் என்ற ஒருவகைக் கட்டில் உபயோகத்திலிருந்ததாகத் தெரிகின்றது.<sup>60</sup>

### பொழுதுபோக்கு

அரசர்கள் புலவர்களுடன் இலக்கியச் சுவையில் ஈடுபட்டு இன்புறுதல் வழக்கம். குலோத்துங்கன் இவ்வாறு மகிழ்ந்திருந்ததைக் கவிஞர்,

57. தாழிசை—510—514. 58. தாழிசை—239.

59. தாழிசை—154. 60. தாழிசை—153.

கலையினெடும் கலைவாணர் கவியினெடும்  
இசையினெடும் காதன் மாதர்  
மூலையினெடும் மனுநீதி முறையினெடும்  
மறையினெடும் பொழுது போக்கி.<sup>61</sup>

என்று குறிப்பிடுகின்றார். கோழிச் சண்டை,  
யானைப்போர், மற்போர், வாதப்போர் முதலியவற்றை  
மக்கள் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர்.

வருசெருவொன் நின்மையினன் மற்போரும்  
சொற்புலவோர் வாதப் போரும்  
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா  
ரணப்போரும் இனைய கண்டே.<sup>62</sup>

என்ற தாழிசையால் இதனை அறியலாம். மகிழ்ச்சி  
மிகுதியால் மேலாடையை மேலே வீசியெறிந்து  
விலையாடும் வழக்கம் ஒன்றும் குறிக்கப்பெறு  
கின்றது.<sup>63</sup>

எனவே, கலிங்கத்துப்பரணி சோழர்கால  
நாட்டு நிலை, மக்கள் வாழ்க்கை நிலை, அவர்கள்  
பழக்கவழக்கங்கள் முதலிய செய்திகளைக் காட்டும்  
ஒரு இலக்கியக் கண்ணுடியாக, வரலாற்றுக் கருவுல  
மாகத் திகழ்கிறது என்று கூறலாம்.

61. தாழிசை-277 62. தாழிசை-276 63 தாழிசை-586.

## கற்பனை ஊற்று

கற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக்கொண்டுவந்து அப்பொருளி னிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றவல்ல ஒரு வகை யாற்றல். இக்கருத்தைச் சொற்களால் தெளிவாக விளக்க முயல்வதைவிட ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவது சிறந்தது.

தங்கம் உருக்கித் தழல்குறைற்துத் தேனைக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? <sup>1</sup>

என்ற அடிகள் காலைக்கதிரவனை வருணிக்கும் பாரதியாரின் அற்புதச் சொல்லோவியம். இளஞ்சுரியனது கதிர்கள் உருக்கி ஓடவிட்ட தங்கம் போலப் பரவிவருகின்றதாம்; உருக்கிய தங்கமாயினும் என்ன மாயத்தாலோ சூடுகுறைந்திருக்கின்றதாம். இத்தகைய ஓளியுடன் அக்காட்சியில் இனி மையும் கலந்து கொஞ்சவதைக் காண்க. இதைத் தான் கவிஞர் “தழல் குறைற்துத் தேனைக்கி” என்று மிக இங்கிதமாக வெளியிட்டுள்ளான். நாமும் அக்காட்சியின்பத்தில் மூழ்கி அதை அனுபவிக்கின்

1. பாரதி : குயில்

ரேம். கவிஞர் தான் அனுபவித்தவற்றை நம்மையும் அனுபவிக்கச் செய்கின்றேன். இதை ஓரு பொதிக அறிஞர் வருணித்திருந்தால் வேறு விதமாக வருணித்திருப்பான். அவனது வருண ஜெப்போக்கு அறிவியல் அடிப்படையில்தான் சென்றிருக்கும். அதனால் வேறும் செய்திகளை நாம் அறியலாமேயன்றி அனுபவத்தை உணரமுடியாது. கவிஞர் அனுபவித்தவற்றை யெல்லாம் நம்மையும் அனுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது கற்பனை. கற்பனை இல்லாதவர்கட்டு காலைக் கதிரவனின் காட்சி யாதொருவிதமான உணர்ச்சி யையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞர் கானும்பொழுது தன்னை மறந்து விடுகிறார். கானும் கதிரவன், காண்பவருகிய கவிஞர், காண்பதால் அவன் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றுகி அவன் வேறு ஓர் உலகிற்குச்சென்று விடுகிறார். கதிரவனின் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றன. கதிரவனைக் கானும் நம் மனத்தில் கணவிலும் தோன்ற முடியாத கற்பனைகள் கவிஞர் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவைகள் அன்று. அவை அவன் மனத்தில் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கை கிளப்பிவிடும் அமுத ஊற்றுக்கள். அந்த உணர்ச்சிப் பிடிப்பிலிருந்து மீண்டபிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான அக்கற்பனையிலிருந்தே கவிஞர் அனுபவித்த உணர்ச்சியை நாமும் உணர்கின்றோம். பாடலிலுள்ள சொற்கள் நாம் அறிந்த வைகளாக இருப்பினும், அவை கவிதை வேலீக்குள்

அமைந்து கிடக்கும் பொழுது புதியதோர் ஆற்ற ஸைப்பெற்று விடுகின்றன. அவற்றைக் கொண்டு கவிஞர்கள் புதிய 'ரசவாதமே' செய்து விடுகின்றன.

### சொல்லோவியம்

கவிஞர்கள் காட்டும் சொல்லோவியம் வெறும் பொருள்கள் அல்லது கருத்துக்களைத் தெரிவிக்கும் குறியீடுகளின் கோவை அன்று. நாம் சொற்களாகிய அக் குறியீடுகளைப் படிக்கும்பொழுதே அப்பொருள் களையே நேரில் காணுவது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம்.

“ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து  
அவயவம் அமைக்குந் தன்மை  
யாதெனத் திகைக்கும் அல்லால்  
மதனற்கும் எழுத ஒண்ணுச்  
சீதை”<sup>2</sup>

நன்ற கம்பநாடனின் சொல்லோவியம் சீதையை நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மழைக்காலத்தை நாம் ‘கார்காலம்’ என்ற சொற் ரெட்ரால் குறிப்பிடுவோம். சேக்கிழார் பெருமான் அறையிலிருந்து படிக்கும் நம் முன்னே,

நீலமா மஞ்ஞஞ ஏங்க  
நிறைகொடிப் புறவம் பாடக்  
கோலவெண் முகையேர் முல்லைக்  
கோபம்வாய் முறுவல் காட்ட  
ஆலுமின் இடைகுழ் மாலைப்  
பயோதரம் அசைய வந்தாள்  
ஞாலநீ டரங்கில் ஆடக்  
காரெனும் பருவ நல்லாள்<sup>3</sup>

2. கம்ப-பாலகா- மிதிலைகாட்சி-செய் 4

3 பெரியபு-ஆனுயநாயனுர்-செய் 19

என்ற தன் சொல் லோவியத்தால் கார்காலத்தையே  
கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்.

### அணிகள்

இரு கருத்தை சாதாரணமாகத் தெரிவிப்பதற்  
குப் பதிலாகக் கவிஞர்கள் ‘அலங்காரமாக’த் தெரி  
விக்கின்றனர். இவ்வாறு நடைபெறும் முறைகளை  
இலக்கண நூலார் தொகுத்து ‘அலங்காரங்கள்’  
என்றும் ‘அணிகள்’ என்றும் குறிப்பிடுவார். ஆங்கி  
லத்தில் இவற்றை Figures of speech என்று  
வழங்குவார். தான் காணும் பொருள்களை ஒப்பிட்டுப்  
பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயற்கையாகவே  
அமைந்து கிடப்பது. அந்த இயல்பு தான்  
உவமை அணியின் வித்து. பொருள்களிடம்  
காணப்பெறும் ஒப்புமைப்பகுதி பொறிகளால்  
காணக்கூடிய அளவிற்கு வெளிப்பட்டு நிற்பதைத்  
தான் மனிதன் உவமையால் கூறி மகிழ்கின்றான்;  
அவ்வுவமை செய்திகளை நினைவில் இருத்திக்கொள்  
வதற்கும் அவற்றை நெஞ்சில் ஆழப் பதித்துக்  
கொள்வதற்கும் துணையாக இருக்கின்றது. இந்த  
உவமை அணிதான் பிற்காலத்தில் தோன்றிய  
எல்லா அணிகளின் தாய் என்பது அறிஞர் பலரின்  
ஒப்ப முடிந்த துணிபாகும். ஆசிரியர் தொல்காப்  
பியஞரும் இதுபற்றியே தன் நூலில் “உவமயியல்”  
என்ற ஒன்றையே வகுத்துக்கொண்டார். உவ  
மையிலிருந்தே ஏனைய அணிகள் தோன்றின  
என்பதை,

“ உவமை யென்னும் தவலருங் கூத்தி  
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து

காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி  
யாப்பறி புலவ ரிதய  
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே ”<sup>4</sup>

என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். அது கிடக்க.

### இந்நாலிலுள்ள அணிகள்

இனிக் கலிங்கத்துப்பரணியில் காணும் அணி வகைகளை ஆராய்வோம். சயங்கொண்டாரின் கற் பனை ஊற்றிலிருந்து எத்தனையோ அணிகள் தோன்றியுள்ளன. அவர் காட்டும் சொல்லோ வியங்கள் பல்வேறு காட்சிகளையும் நம் மனக்கண் முன் அழகுபெறக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சொல்லணிகளும் பொருள்ணிகளும் நூல் முழு வதும் மலிந்து காணப்படுகின்றன. தன்மை நவிற்சியணிகள் பொருள்களின் உண்மையான இயல்புகளை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன. உவமை யணிகள் பொருள்களின் தன்மைகளை விளக்கமுற எடுத்தோதுகின்றன. தற்குறிப்பேற்ற அணிகள் பொருள்களின் இயல்புகளைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. உயர்வு நவிற்சி பொருள்களின் மேம் பாட்டைப் புலனுக்குகின்றன. சிலேடையணிகள் கூறப்படும் பொருள்கள் இருவேறு வகைப்பட்டு இன்பம் தோன்றத் துணைசெய்கின்றன. இவை ஒன்பான் சுவைகளை வெளிப்படுத்தி நூலினைச்சிறப்பிக்கின்றன. இடத்திற்கேற்றவாறு சந்த நயம்

4. செந்தமிழ் — தொகுதி-7. பக்கம் - 144 லிருந்து எடுத்தது.

அமைந்திருப்பது இச்சிறப்பைப் பின்னும் மிகுவிக் கிண்றது.

### தன்மை நவிற்சி

உள்ளதை உள்ளவாறு கூறுதல் பெரும் பாலோருக்கு இயலும். அதை அழகு ஒழுகவும் இனிமையாகவும் எடுத்து இயம்புவது கவிஞர்களு வனுக்கே இயலும். சயங்கொண்டாரின் கவிதை களில் இத்தகைய பண்பைக் காணலாம். பெண் ஞெருத்தி துயிலெழும் நிலை மிக அழகான சொல் லோவியத்தால் தீட்டப்பெற்றிருக்கின்றது. காலை யில் துயில் நீங்கி படுக்கையை விட்டெழுகின்றார்களுத்தி. துயின்றபொழுது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது; ஆடை நெகிழ்ந்து நின்றது. எழுந்த வள் அவிழ்ந்து நின்ற கூந்தலை ஒருக்கையால் தாங்கியும் நெகிழ்ந்து நின்ற ஆடையை மற்றெருருகையால் பற்றியும் இரண்டோரடி எடுத்துவைத்து நடக்கின்றார்கள். துயில் நீங்கி எழுந்த நிலையிலும் அவள் முகம் மலர்ச்சியுற்றுக் காணப்படுகின்றது.

சொருகு கொந்தளகம் ஒருக்கமேல் அலைய

ஒருக்க கீழ்அலைசெய் முகிலோடே

திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு

தெரிவை மீர்கடைகள் திறமினே<sup>5</sup>

[கொந்து-பூங்கொத்து; அளகம்-கூந்தல்; அலைசெய்- (காற்றுல்) அசையும்; துகில்-ஆடை; அனந்தல்-தூக்கம்; தெரிவை-பெண்]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரித்திருப்பதைக் காண்க. இத்தாழிசையின் முதலடியின் கருத்து,

‘அகிலீந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி  
அசைந்தொருகை  
துகில் ஏந்தி’<sup>6</sup>

[அகில்-அகிற்புகை; துகில்-ஆடை]

என்ற தஞ்சை வாணன் கோவை அடியிலும்  
அமைந்திருப்பது ஒப்புநோக்கி எண்ணி மகிழ்வதற்  
குரியது. மகளின் நடையைக் காட்டும் சொல்  
லோவியம் மிக இன்பம் பயப்பது.

சுரிகுழல் அசைவுற அசைவுறத்  
துயிலெழும் மயிலென மயிலெனப்  
பரிபுர ஓவிளழ ஓவிளழப்  
பனிமொழி யவர்கடை திறமினே<sup>7</sup>

[சுரிகுழல்-நெளிந்தகூந்தல் (Curling hair): பரிபுரம்  
கிண்கிணி]

என்ற தாழிசையில் அந்நடை காட்டப்பெற்றிருப்ப  
தைக் கண்டு மகிழ்க. இன்னேரு இடத்தில் மகளிர்  
நடை கற்பனை நயம் தோன்றக் காட்டப்பெற்றுள்  
எது.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை  
ஒழியும் ஒழியும்என ஒண்சிலம்பு  
அபயம் அபயம்என அலற நடைபயிலும்  
அரிவை மீர்கடைகள் திறமினே<sup>8</sup>

[உபயம்-இரண்டு; தனம்-கொங்கை; இடை-இடுப்பு;  
ஒழியும்-விட்டொழியும்; ஒண்சிலம்பு-ஒளி பொருந்திய  
சிலம்பு; அலற-ஒவிசெய்ய; அரிவை-பெண்]

நுண்ணிடையையுடைய ஒருத்தி கொங்கையின்  
பஞ்சைத் தாங்கமுடியாது நடந்து வருகின்றுள்.  
பஞ்சின் மிதியால் இடைமுறிந்து விடுமோ என்ற

6 தஞ்சை வாணன் கோவை-செய் 27. 7 தாழிசை-23  
8 நாழிசை-58

அச்சம் ஏற்படுகிறது. அவள் நடந்து வருங்கால் காலில் அணிந்துள்ள சிலம்புகள் ஓலிக்கின்றன. அச் சிலம்பின் குரல் அச்சக்குரல் போல் இருக்கிறது என்று கூறுகிறார் கவிஞர். “கொங்கையின் பாரம் தாங்கமுடியாது இடைமுறிந்து போகக்கூடும்; நடப் பதை நிறுத்துக” என்று சிலம்புகள் அபயக்குரல் எழுப்பி அம்மங்கையிடம் முறையிடலாயின என்று கவிஞர் கற்பனை நயம் தோன்றக் கூறுகின்றார். இவ்வாறு ஒரு பொருளின்கண் இயல்பாக நிகழும் தன்மை யொழியக் கவிஞர் தான் கருதிய வேறென்று நினை அதன் கண் ஏற்றிச்சொல்வதை அணிநூலார் ‘தற்குறிப்பேற்றம்’ என்று வழங்குவார். அதைப் பின்னர் விரிவாகக் காண்போம்.

மகளிரின் கலவிப்போரை இயல்பாகச் சித்திரிக் கும் சொல்லோவியங்கள் பன்முறை படித்து இன் புறத்தக்கவை.

அளக பாரமிசை அசைய மேகலைகள்  
அவிழ் ஆபரணம் இவையெலாம்  
இளக மாமுலைகள் இனைய ரூமல்வரும்  
இயல்ந லீர்கடைகள் திறமினே<sup>9</sup>  
கூடும் இளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்  
கொங்கை வடம்புரளாச் செங்கழு நீரளகக்  
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்  
கலவி விடாமடவீர் கடைதிற மின்திறமின்<sup>10</sup>

[ அளகம்-கூந்தல் ; மிசை-மேலே ; மேகலை-இடையில் அணிவது ; இளக-நெகிழ் ; மா-பெரிய ; இனைய ரூமல்-ஒன்றேடான்று உயர்வு தாழ்வின்றி : நலீர்-நல்லீர், பெண்களே, பிறை-நெற்றி ; வெயர்-வெயர்வை ; வடம் - மாலை ; குலைந்து - கலைந்து ; அலைய-புரள் ; பூசல்-ஒலி ; கலவி-புணர்ச்சி. ]

என்ற தாழிசைகளில் கலவிப்போர் நிகழுங்கால் இயல்பாக நடைபெறும் செயல்கள் உரைக்கப்பெற்றிருப்பதை எண்ணி மகிழ்க.

வாயின் சிவப்பை விழிவாங்க  
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்  
தோயக் கலவி அமுதளிப்பீர்  
துங்கக் கபாடம் திறமினே <sup>10</sup>

[ வாங்க - பற்றிக்கொள்ள ; தோயம் - கடல் ; கலவி-  
புணர்ச்சி ; துங்கம்-மேன்மை. ]

என்ற தாழிசை கலவிப் போருக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல் அமைந்த சொல்லோவியமாகும். விழிசிவக்க, உதடு வெளுக்கக் கலவிப்போர் புரிந்தமை இதில் சித்திரிக்கப்பெற்றிருக்கின்றது.

### உவமை

கலிங்கத்துப் பரணியில் உவமையணி மிகச் சிறப்பான முறையில் கையாளப்பெற்றுள்ளது. அணிகள் பலவற்றுள்ளும் மிகவும் எனிமையானது உவமையணிதான். குழந்தைகளிடமும் ஓப்புமைச் சக்தி இருப்பதால், அவர்களிடமும் இவ்வணி தோன்றக்கூடும். எனவே, உவமையணி இல்லாத கவிதைகளே இரா என்றுகூடக் கூறிவிடலாம். ஏனைய அணிகள் யாவும் அழிந்துபட்டு இவ் வொன்று மட்டிலுமே எஞ்சி நின்றாலும் கவிதை சிறப்புடன் இலங்கக்கூடும். இந்த உவமையணி யைக் கவிஞர் சயங்கொண்டார் பல்வேறு வடிவங்களில் கையாண்டுள்ளதை நூல் முழுவதும் படிப்ப

10. தாழிசை—61. இதைத் தாழிசை 33-டடன் ஓப்பிடுக

வர் நன்கு கண்டு மகிழலாம். ஓன்றிரண்டைட மட்டி லும் ஈண்டு காட்டுவோம்.

பொருஞ்சுகேற்ற உவமையை அமைத்துப் பொருளைச் சிறக்கச் செய்வதில் ஆசிரியர் சயங் கொண்டார் வெற்றி பெற்றுள்ளார். பேய்களின் கைகால்களின் இயல்பைக் கூறுபவர் அவற்றிற்குப் பனைமரங்களை உவமையாக அமைத்துள்ளார்.

கருநெடும்பனங் காடுமு முழையும்  
காலும் கையும் உடையன போல்வன. <sup>11</sup>

என்பது கவிஞரின் வாக்கு. அவற்றின் முதுகுகளின் தோற்றத்தைக் கூறுகிறவர்,

மரக்க லத்தின்ம நிப்புறம் ஒப்பன. <sup>12</sup>

என்று மரக்கலத்தின் பின்புறத்தை உவமையாக வைத்துப் பேசுகிறார். பேய்களின் பல்லைக் கூறுங்கால், மன்வெட்டியையும் கலப்பை மேழியையும் உவமைகளாக அமைத்துள்ளார்.

கொட்டும் மேழியும் கோத்த பல்லின <sup>13</sup>

இவை போன்ற பல உவமைகளை ஆங்காங்கு காண வாம். உவமேயத்தின் உயர்விற்கேற்பச் சிறந்த பொருள்களை உவமையாகவும், உவமேயத்தின் புன்மை தோன்ற இழந்த பொருள்களை உவமையாகவும் கூறுந் திறம் மெச்சத்தக்கது. சோழநாடு அரசனை இழந்து அல்லலுற்ற நிலையில் குலோத்துங்களை ஞாயிற்றுக்கு உவமையாகவும், அவன் பகைவர்களை வென்று வாகை சூடியதை ஞாயிற்றின்முன் இருள் மாண்டொழிந்தாற்போல பகை

11. தாழிசை-135 12. தாழிசை-139 13. தாழிசை-141

வர் ஓடுங்கினர் என்றும் கூறியுள்ளார்.<sup>14</sup> போர்க்களத்தினின்றும் மறைந்தோடிய கலிங்க வேந்தன் ஒரு மலைக் குவடு பற்றி அதில் மறைந்திருந்த பொழுது கலிங்க வீரர்கள் விடியுமளவும் அதனைக் காத்து நின்றதை தொழுவில்லடத்த காட்டுப் பன்றியை வேடர்கள் காத்து நிற்கும் உவமையால் பெறவைக்கிறூர்.<sup>15</sup> நூலில் காணப்பெறும் இல் பொருளுவமை அணிகள், கூறும் பொருள்களை மிக வும் சிறப்பித்து நிற்கின்றன. குலோத்துங்கன் காஞ்சியில் சித்திர மண்டபத்தில் அரியணையில் வெண் கொற்றக்குடை நிழலில் வீற்றிருந்த பொழுது இருபாலும் கவரி வீசப்பெறும் சிறப்பிற்கு. பாற்கடலின் அலை இரு புறத்தும் நின்று பணி செய்யும் தோற்றத்தை உவமையாக வைத்துள்ளார்.<sup>16</sup> இங்ஙனமே ஈதலறம்புரியும் மேலோர் இயல்பு, ஈயாத உலோபியர் இயல்பு, பொருட் பெண்டிர் இயல்பு, கற்புடை மகனிர் இயல்பு ஆகியவை உவமைகளாக அமைந்து அவற்றைப் படிப் போரின் சிந்தையில் ஆழப் பதிக்கும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.<sup>17</sup> போர்க்களக் காட்சியைக் காட்டும் இடங்களிலும் பல உவமைகள் படிப்போரை களிப்புக் கடலில் ஆழ்த்துகின்றன.<sup>18</sup>

### தற்குறிப் பேற்றம்

சயங்கொண்டார் கூறும் தற்குறிப் பேற்ற அணிகள் அவரது கற்பனை வளத்தைப் புலப்

14. தாழிசை-251, 261. 15. தாழிசை-464. 16. தாழிசை-317

17. தாழிசை-477, 478, 479, 480, 483.

18. தாழிசை-498, 499.

படுத்துகின்றன. காளிதேவி உறையும் பாலை வனத்தின் வெம்மையைக் கூறுமிடத்தே பல தற் குறிப் பேற்ற அணிகள் அமைந்து நூலை அணி செய்கின்றன. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்கரூல்களில், பாலையைக் கூறும் பகுதிகள் மிகச் சிறந்து விளங்குகின்றன. பாலை நிலம் வெம்மை மிக்க வறஞுள்ள இடம் ; உண்ண நீரற்றது ; மக்கள் நடந்து கடந்து செல்ல இயலாதது. இந்த வெம்மை நிலத்தின் கொடுமையை விளக்கும் அற்புதச் சொல்லோவியங்களைச் சங்கப் பாடல்களில் காணலாம். ஐந்தினையைக் கூறும் பாடல்களுள் பாலைத்தினைப் பாடல்கள் அதிகமாகவும் உள்ளன ; மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளன. துன் பத்தை நினையுங்கால் மனித தத்துவம் விளங்குமாப் போல, காட்டின் வெம்மையையும் கொடுமையையும் எண்ணுங்கால் இனிய கவிதைகள் முகிழ்த்தன போலும் !

மரையா மரல்கவர மாரி வறப்ப  
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்  
சுரையம்பு முழ்கச் சுருங்கிய புரையோர்தம்  
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்  
தன்னீர் பெருஅத் தடுமாற் றநுந்துயரம்  
கண்ணீர் நலைக்குங் கடுமைய காடு 19

[ மரைஆ-மரைமான் ; மரல்-ஐருவகைத் தாழை ; தவிர-  
உண்ண ; வரை - மலை ; புரையோர் - குற்றத்தை  
யுடைய மறவர் ; ]

என்பது கலித்தொகை காட்டும் பாலை ஓவியம். கானம் மாரிவறப்ப, மரம்வெம்ப, மரையா மரல்கவர நிற்கின்றது. இரண்டு புறங்களிலும் மலைகள்

ஒங்கி வளர்ந்து நிற்கின்றன. கொள்ளும் பொருளிலராயினும் கானவரது பகழி உடலில் மூழ்கி வழிப்போக்கர் சுருங்கி, உண்ண நீரற்று, புலர்ந்து வாடும் நாவினைத் தமது கண்ணீரைக்கொண்டு நனைக்கின்றனர். இத்தகைய கொடுமையைக் காட்டுகிறது பாலை பாடிய பெருங்கடுங்கோவின் சொல்லோவியம். அகநானூறு என்ற தொகை நூலில் பாலையைப் பற்றியே இருந்தாறு பாடல்கள் காணப்படுகின்றன. ஏனையவற்றிலும் பல இனிமையான பாலைத்தினைப் பாடல்கள் உள்ளன. இங்ஙனம் பண்டையோர் சிறப்பித்த பாலை நிலத்தைச் சயங்கொண்டாரும் தன் சொல்லோவியங்களால் அழகு ஒழுக, இனிமை சொட்ட, கற்பனை நயம் பொதுளா, வருணித்துள்ளார். அத்தகைய ஓவியங்கள் ஒரு சிலவற்றை ஈண்டு காண்போம்.

கதிரவன் வெம்மையைத்தாங்கமுடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றினுளெல்லாம் பகலவன் கிரணங்கள் பாய்ந்து செல்கின்றன. இயல்பாக உள்ள இதனைக் கவிஞர்,

தீய அக்கொடிய கான கத்தரைதி  
றந்த வாய்தொறுநு மூந்துதன்  
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி  
தன்க ரங்கொடுதி ளைக்குமே.<sup>20</sup>

[தரைதிறந்தவாய்-வெடிப்புக்கள்; சாயை-கதிரவனின் மனைவி; பரிதி-ஞாயிறு; கரம்-கை; திளைத்தல்-தொழி வில் இடைவிடாது பயிலுதல்.]

என்று தன் கற்பனை நயம் தோன்றப் புலப்படுத்துகிறார். வெடிப்புக்களில் சூரியனின் கதிர்கள்

20. தாழிசை-79.

பாய்ந்து செல்வது குரியன் தன் மனைவியாகிய சாயாதேவியின் பிரிவைப் பொருமல் அவளைப் பல இடங்களிலும் தேடித்திரிவதாகக் கவிஞர் தான் கருதிய வேரென்றினை ஏற்றிச் சொல்லும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்கமுடியாமல் பருந்துக்கள் பறந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது பூமியின் மீது படும் அதன் நிழல் ஓடுவது போலிருக்கும். இது இயல்பாகநாம் காணும் காட்சி. இதனைக் கவிஞர் கூறும்பொழுது பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்கமுடியாது நிழல்கள் ஓடுகின்றன என்றும், அந்நிலத்தில் நிற்கும் நிழலையே காண்பது அரிது என்றும் தன் கருத்தை ஏற்றிப் புனைந்து கூறுவது இன்பம் பயக்கின்றது.

ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல்  
அஞ்சி யக்கடுவ னத்தைவிட  
டோடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல்  
ஓரி டத்துமுள வல்லவே.<sup>21</sup>

[ ஆடுகின்ற-அசைகின்ற; சிறை-சிறகு ]

என்பது கவிஞர் காட்டும் சொல்லோவியம். பாலை நிலத்திலுள்ள மரங்களில் நிழலே இருப்பதில்லை; தழையிருந்தால்தானே நிழல் இருப்பதற்கு? இதில் கவிஞர் தன் கருத்தினை ஏற்றிப் புனைந்து கூறும் திறம் படிப்போருக்குக் களிப்பினை நல்குகிறது.

ஆத வம்பருகு மென்று நின்றநிழல்  
அங்கு நின்றுகுடி போனதப்  
பாத வம்புனல்பெ ருது னங்குவன  
பருகு நம்மையென வெருவியே.<sup>22</sup>

[ஆதவம்-வெயில்;பாதவம்-மரம்;உணங்குவன-உலர்வன]

21. தாழிசை-80

22. தாழிசை-81

பாலை நிலத்தின் வெம்மையும் தன்னீர்கிடைக்காது  
உலர்ந்துவாடும் மரங்களும் தன்ஜீப்பருகும் என்று  
மரத்தின் நிழல் மறைந்து போயிற்றும்! என்னே  
கவிஞரின் கற்பனை! இக்கருத்து,

நிழலுரு இழந்த வேணிற்குன் றத்து  
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்.<sup>23</sup>

என்ற மதுரைக்காஞ்சி அடிகளில் வந்துள்ள கருத்துடன் ஒப்புநோக்கி உணர்தற்பாலது. இனி, வானவர்கள் நிலத்தில் அடியிட்டு நடவாமல் இருப்பதற்கும்,<sup>24</sup> சூரியன் பாதிநாள் உலகில் திரிவதற்கும் பாதிநாள் திரியாததற்கும்,<sup>25</sup> மழையும் பனியும் தோன்றுவதற்கும்<sup>26</sup> இயல்பாகவுள்ள காரணங்களைத் தவிர்த்துக் கவிஞர் தன்காரணங்களை ஏற்றிக்கூறும் இடங்களில் இத் தற்குறிப்பேற்ற அணிகளைக் காணலாம். மகளிர் கூந்தலில் முடிந்திருந்தபூக்களிலுள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவை மேலுங் கீழுமாகப் பறந்து நிற்பது இயல்பு. கொங்கைகளின் பாரத்தால் அவர்தம் சிற்றிடை வருந்தா நின்றமையால், தாம் அவர்கள் கூந்தலில் உட்கார்ந்தால் அவர்கள் நுண்ணிய இடை முறிந்து போகக்கூடும் என்று எண்ணி அவை மேலே வருவதும், வேறு புகலிடம் இன்மையால் அவை கூந்தலின்மீது விழுவதும் ஆயின் என்று கவிஞர் தன் கருத்தை ஏற்றிக்கூறுகிறார்.

- 
23. மதுரைக்காஞ்சி-வரி : 313-14      24. தாழிசை-84  
25. தாழிசை-85      26. தாழிசை-86      27. தாழிசை-96

இடையின் நிலைஅரி(து) இறும்திறும் எனஎழா  
எமது புகலிடம் இனிதிலை எணவிழா  
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்  
அளக வனிதையர் அணிகடை திறமினே 28

[ இடை-இடுப்பு; இறும்-ஒடியும்; புகலிடம்-அடைக்கலம்;  
மதுகரம்-வண்டு; அளகம்-சூந்தல்; வனிதையர்-  
பெண்கள் ]

என்பது கவிஞரின் சொல்லோவியம். இதே கருத்து,  
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணதுநுண்  
தேன்நசையால்  
சாலத் தகாதுகண் ஹர்வண்டு காள்! கொண்டை  
சார்வதுவே. 29

என்ற திருக்கோவையாரின் அடிகளில் வந்துள்ளது.  
இரண்டையும் ஓப்பு நோக்கி எண்ணி மகிழ்க.

### உயர்வு நவிற்சி

பொருள்களின் மேம்பாட்டைப் புலப்படுத்துவ  
தற்கு சில இடங்களில் கவிஞர் மேற்கொண்டுள்ள  
உயர்வு நவிற்சி யணிகள் பொருளை விளக்கமுறுத்தி  
இன்பம் பயக்கின்றன. பாலை நிலத்தின் வெம்மை  
மையைக் கவிஞர்,

அணிகொண்ட குரங்கினங்கள்  
அலைகடலுக் கப்பாலை  
மணலொன்று காணுமல்  
வரைஞ்சுத்து மயங்கினவே 30

[அணிகொண்ட-போர் செய்ய எழுந்த; வரை-மலை]

என்று உயர்வு நவிற்சியாக உரைக்கின்றார்.

28. தாழிசை-57 29. திருக்கோ-45 30. தாழிசை-96

“சிறையிருந்த செல்வியை மீட்பான் வேண்டி இராமன் பொருட்டுக் கடலுக்கு அணையிடப்படுகுந்த குரங்கினங்கள் மலைகளைச் சுமந்து வீணை தொல்லைகளை மேற்கொண்டனவே; இப்பாலை நிலத்தின் மணல் ஒன்றினைக் கடலில் இட்டாலே போதுமே, கடல் முழுதும் வறண்டிருக்க? அறிவற்ற குரங்குகள்!” என்பது சயங்கொண்டாரின் பாலை நில விளக்கம்.

கலிங்க நாட்டின்மீது தண்டெடுத்துச் செல்லுங்கால் கருணைகரத் தொண்டைமான் நடத்திச் சென்ற படையின் அளவைக் கூறுங்கால் உயர்வு நவிற்சி யணிகளைக் காணலாம்.

பார்சி ருத்தவின் படைபெ ருத்ததோ  
படைபெ ருத்தவின் பார்சி ருத்ததோ  
நேர்செ ருத்தவர்க்கு) அறிது நிற்பிடம்  
நெடுவி சும்பலால் இடமும் இல்லையே 31  
[பார்-உலகம்; விசம்பு-ஆகாயம்]

என்பது கவிஞரின் வாக்கு. சேனையின் மிகுதி யைக் கண்ணுற்ற மக்களில் ஒரு சிலர், “பூமி சிறிய தாக இருப்பதால் படை பெரிதாகக் காணப்படுகிறதோ?” என்றும் வேறு சிலர் “படைகள் மிகுதி யாகவுள்ளதால் பூமிதான் சிறிதாகத் தெரிகின்றதோ?” என்றும் பேசிக்கொண்டார்களாம் என்பது கவிஞர் பெறவைத்த குறிப்பு. என்னற்ற தேர்கள் கலிங்க நாட்டில் மிக்க விரைவாகச் செல்லுகின்றன. அவற்றில் கட்டியுள்ள கொடிச் சீரைகள் உலகிடையே இருளை உண்டாக்குகின்றன. திலைச் யானைகளின் மதநீரை உண்டு களித்திருக்கின்றன.

கும் வண்டுகளையும் வெருவியோடச் செய்து  
விடுகின்றன.

கடுத்த விசையிருள் கொடுத்த உலகொரு  
கணத்தில் வலம்வரு கணிப்பில்தேர்  
எடுத்த கொடித்தை இபத்தின் மதமிசை  
இருக்கும் அளிகளை எழுப்பவே. 32

[கடுத்த-மிகுந்த; விசை-வேகம்; கணிப்பில்-அளவிடு  
தலில்; திசைஇபம்-திக்கு யானை; அளி-வண்டு]

என்பது சயங்கொண்டாரின் கற்பனை ஓவியம். இவ்  
வாறு பல இடங்களில் உயர்வு நவிற்சி யணிகள்  
நூலை அலங்கரிக்கின்றன.

### சொல்லணிகள்

மேற்கூறிய பொருளாணிகளைத் தவிர சொல்ல  
ணிகளும் நூலினை அலங்கரிக்கின்றன. அவற்றி  
லுள்ள சிலேடை நயம் அவ்வணிகனின் தரத்தை  
இன்னும் உயர்த்துகின்றது. கடை திறப்பில் ஒரு  
தாழிசை.

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த  
கலவி மடவீர் கழற்சென்னி  
காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த  
களப்போர் பாடத் திறமினே ॥

[காஞ்சி-இடையணி, காஞ்சிநகர்; கலிங்கம்-மேலாடை,  
கலிங்கநாடு; குலைந்த-நிலைபெயர்ந்த, அழிந்த]

இத்தாழிசையில் ‘யமகம்’ என்ற சொல்லணி  
வந்துள்ளதைக் காண்க. யமகம்-மடக்கு. ஓரடியில்  
பல இடங்களிலாயினும், பல அடிகளிலாயினும் முன்

வந்த எழுத்துத் தொகுதிகளே மீண்டும் வந்து பொருள் வேறுபடுவது மடக்கு என்னும் சொல்ல வளியின் இலக்கணம். மகளிரிடம் மேற்கொண்ட கலவிப்போரால் அவர்களது இடையனியிருக்க அப்படியே அனிந்தவண்ணம் இருக்க மேலாடை மட்டிலும் நிலைபெயர்ந்து கிடக்கின்றது; கருணாகரனது போரால் காஞ்சிஅழியாதிருக்க, கலிங்கநாடு அழிந்து விட்டது என்ற வேறுபட்ட பொருள் முறையே முதலாவது, இரண்டாவது அடிகளில் வந்துள்ளனம் காண்க. இன்னும்,

ஓருக லிங்கமொ ருவன ழித்தநாள்  
ஓருக லிங்கமொ ருவரு டெத்ததே <sup>34</sup>

என்ற தாழிசையிலும் ‘யமகம்’ வந்துள்ளது. கருணை கரன் கலிங்கநாட்டை அழித்தபொழுது கலிங்கவீரர் மேலாடை வீழ்ந்ததையும் கவனியாது உயிர் பிழைக்க ஓடினர் என்பது இதனால் கவிஞர் பெற வைத்த செய்தி.

மனுக்கோட்டம் அழித்தபிரான்  
வளவர்பிரான் திருப்புருவத்  
தனுக்கோட்டம் நமன்கோட்டம்  
பட்டதுசக்கரக்கோட்டம் <sup>35</sup>

என்ற தாழிசை குலோத்துங்கன் சக்கரக்கோட்டத்தை அழித்ததைக் கூறுவது. இதில் ‘திரிபு’ என்ற சொல்லணி வந்துள்ளது. எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்து முதலிய பல எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேறு படுவதைத் ‘திரிபு’ என்று கூறுவர் இலக்கண நூலார். இத்தாழிசையில் முதலடியிலுள்ள ‘மனுக்கோட்டம்’ இரண்டாம்

அடியிலுள்ள ‘தனுக்கோட்டம்’ ஆகிய இரண்டு சொற்களிலும் முதல் எழுத்தைத்தவிர ஏனைய எழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள் வேற்றுமையைப் புலப்படுத்தியமை கான்க.

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும்

நடுவில் வெளிக்கே வேடனைவிட(டு)

அக்கா னகத்தே உயிர்பறிப்பீர்

அம்பொற் கபாடம் திறமினே. <sup>\*\*</sup>

[ வடமலை-மாலையனிந்த மூலை, இமயம்; வெளி-இடை, போர்க்களம்; வேடனை = வேள் + தனை; கானகத்தே-கான் நகத்து; மணம் பொருந்திய மலைபோன்ற கொங்கைகளால்.]

என்ற தாழிசையிலுள்ள சிலேடை நயம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இதில் காஞ்சி இடையனியையும், காஞ்சிநகரையும் குறித்தது; வடமலை மாலையனிந்த மூலையையும், இமயத்தையும் குறித்தது; வெளி இடையையும், போர்க்களத்தையும் குறித்தது. வேடனை என்பது ‘மன்மதனை’ என்றும் வேடன் போன்ற ‘கருணைகரனை’ என்றும் பொருள் பட்டது. கானகம் என்பது ‘காடு’ என்றும் மணம் பொருந்திய மலைபோன்ற கொங்கை என்றும் இருபொருள் பட்டது. மகளிர் தம் இடையழகாலும், கொங்கையழகாலும் தம் கொழுநர்க்குக் காம வேதனையை மிகுவித்து அவர்களைத் தம் வயமாக்கிக்கொள்வர்; கருணைகரனும் வேடன் விலங்கு, பறவை முதலியவற்றின் உயிரைக் கவர்தல்போல் தன் பகைவரின் உயிரைக் கவர்வான். இத் தாழிசை இந்த இரண்டு பொருள்களையும் பயந்து நிற்கின்றமையை எண்ணி உணர்க. இவ்வாறு

சிலேடைப் பொருள்தந்து நிற்கும் இடங்கள் பல உள்ளன.

## வேறு இடங்களில் கற்பனை

இவ்வாறு அணிகளைக் கூறும் இடங்களைத் தவிர, வேறு இடங்களிலும் கவிஞரின் கற்பனைத் திறத்தைக் காணலாம். இயல்பாகவுள்ள நிகழ்ச்சி களை வரலாற்று நிகழ்ச்சியுடன் பொருத்திக் கூறுங் கால் பல கற்பனைச் சிகரங்கள் தென்படுகின்றன. பேய்களின் இயல்புகளைக் கூறுங்கால் நொண்டிப் பேய், முடப்பேய், குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப் பேய், குறட்பேய், கூன்பேய் ஆகிய பேய் களுக்கு உறுப்புக்குறை நேர்ந்ததற்குக் கூறும் காரணங்கள் கவிஞரின் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டிலும் காணபோம்.

விருத ராசப யங்கரன் முன்னோர்நாள்

வென்ற சக்கரக் கோட்டத்திடைக்கொழுங் குருதி யுங்குட ருங்கலந்து அட்டவெங் கூழ்தெ நித்தொரு கண்குரு டானவும்.<sup>35</sup>

[விருதராசபயங்கரன்-குலோத்துங்கன் ; குருதி-செந்தீர்]

இது குருட்டுப் பேயின் நிலையைக் காட்டுவது. குலோத்துங்கன் சக்கரக் கோட்டத்தை அழித்து வெற்றி கொண்டபொழுது போர்க்களத்தில் பேய் கள் கூழட்டு உண்டனவாம். அப்பொழுது தாழி யிலிருந்து கூழ் தெறித்து ஓரு பேயின் கண்ணில் விழி, அதன் கண் குருடாய் விட்டதாம்.

ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்(து)

ஜம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்  
சேனை வீரர் நின் ரூர்த்திடும் ஆர்ப்பினில்

திமிரி வெங்களாத் திற்செவி டானவும்.<sup>38</sup>

[ ஆனை-யானை ; பரி-குதிரை ; ஆர்ப்பு-பேரோலி ]

இத்தாழிசை செவிட்டுப்பேயின் நிலையைக் கூறுவது. குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் போர்மேற் சென்றபொழுது அவன் படைவீரர்களின் ஆர்ப்பொலியைப் பொறுக்கமாட்டாது ஒரு பேயின் காதிலுள்ள சவ்வு பியந்துபோயிற்றும்.

காளிதேவி வாழும் காட்டின் வெம்மையைக் கூறுங்கால் இன்னென்று வரலாற்று நிகழ்ச்சி கட்டப் பெறுகின்றது. குலோத்துங்கன் வடவரை வென்ற பின் பாண்டியருடன் போர் தொடுத்து அவர்களையும் வென்றான். அப்பொழுது புகையால் மூடப் பெற்ற பகைவரின் காவற்காட்டின் வெப்பழும் தேவி வாழும் காட்டின் வெப்பழும் ஓரே மாதிரியாக இருந்ததனவாம்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட

முன்னென்றாள் வாளபயன் முனிந்த போரின் வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட

வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்<sup>39</sup>

என்ற தாழிசையில் இந்நிகழ்ச்சி கற்பனைத் திறத்துடன் காட்டப்பெற்றமையைக் காண்க.

இவ்வாறு அனி நயங் காணும் இடங்களிலும் பிற இடங்களிலும் சயங்கொண்டாரின் கற்பனைத் திறத்தினைக் காணலாம். இக் கற்பனைத் திறன், பாடிய புலவர் உணர்ந்த அனுபவத்தை நாமும் உணரத் துணை செய்கிறது. சயங்கொண்டாரின் பரணிக்காப்பியத்தில் இத்தகைய கற்பனை நயங்கள் அமைந்து அது இன்றும் ஒரு ‘கற்பனை ஊற்றுக்’ நம்மிடையே நின்று நிலவுகிறது.

## சு-வைகளின் களஞ்சியம்

ஓரு காவியத்தைப் படித்தால் உண்டாகும் இன்ப உணர்ச்சியே ‘ரஸம்’ என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. தமிழில் இதை ‘மெய்ப்பாடு’ என்ற பெயரால் குறிப்பர். பண்டைக்காலத்து முனிவர்கள் ஆண்டவனிடம் பக்திப் பெருக்கால் உள்ளாம் பூரித்து நிற்கும் பொழுதுதான் வேதங்கள் பிறந்தன என்று ஆன்றேர் கூறுவர். வால்மீகியின் உள்ளாம் ரஸப்பெருக்கால் தினோத்து நின்றபொழுதுதான் இராமாயணத்தின் மூல சுலோகம் பிறந்தாகக் கைத. ரஸத்தை ஒன்பது என்று கூறுவது வழக்கம்; ‘நவரஸங்கள்’ என்ற வழக்காற்றை நாம் கேட்டிருக்கின்றோம் அல்லவா? தொல்காப்பியம் ரஸத்தை ‘எண் சுவை’ யாகவகுத்து விளக்கியிருப்பதை அதன் மெய்ப்பாட்டியலில் காணலாம். ரஸ தத்து வத்தை விளக்குவதற்கு வடமொழியில் பல நூல்கள் உள்ளன.

### பரம்பரை வாசனை

உலகத்தில் நாம் பல பொருள்களைப் பார்க்கின் றோம். அவை நமக்கு சில சமயம் இன்பம் நல்கும்; இன்பம் நல்காத சமயங்களும் உள்ளன. நாம்

அடையும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவ்வப் பொழுது நாம் கொண்டுள்ள மனே நிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனம் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. இவ்வாறு தொன்றுதொட்டு எத்தனையோ பொருள்களை நாம் அனுபவித்து வருகின்றோம். இவ்வாறு அனுபவிக்கும்பொழுது அப்பொருள்கள் நாம் அனுபவித்தவாறே தமது உருவங்களை நம் மனத்தில் செதுக்கிவிட்டுப் போகின்றன. இதைத்தான் அறிஞர்கள் ‘வாஸனை’ என்று குறிப்பிடுகின்றனர். நாம் வெளியில் ஒரு பொருளைக் காணும் பொழுது உள்ளே உறங்கிக்கிடக்கும் அப்பொருள்களைப் பற்றிய ‘வாஸனை’ மலருகின்றது. குணநலன்கள் யாவும் மனத்தின் போக்கை யொட்டியே இருக்கின்றன என்பது என்னிப்பார்த்தால் புலனுகும். எல்லாவற்றையும் இன்பமயமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அதுவே கிடைத்தற்கிய பேரூகும்.

நூலைக் கையிலெடுத்தவர்கள் எல்லோரும் சுவையில் ஈடுபட முடியும் என்று என்னுதல் தவறு. நன்றாக மனத்தைச் செலுத்திப் படித்து அடிக்கடி சுவைக்கும் இயல்பு கொண்டவர்களுக்கு மட்டிலும் தான் சிறிதளவு சுவை புலனுகத் தொடங்கும். இரத்தினம் ஓர் உயர்ந்த பொருள்தான் ; அதன் பெருமையை அனைவரும் அறிய முடிகின்றதா? இல்லையன்றோ? அதன் தரத்தை ஆராய்ந்து பழகியவர்களுக்கு மட்டிலுந்தான் அதன் பெருமை புலனுகும்; இரங்கள் கமலத்திற்கும் நல்ல இரத்தினத்திற்கும் உள்ள வேற்றுமை நன்கு தெரியும்.

இரத்தினத்தை அறியும் ‘வாஸனை’ உள்ளிருப்பவர் களுக்கே பலதடவைப் பார்ப்பதால் அதனை அறியும் திறம் பெருகும். வாஸனை இல்லாதவர் பலநாட்கள் பல்லாயிரம் இரத்தினங்களைப் பார்த்தாலும் அவர் மனத்தில் யாதொரு மாறுபாடும் உண்டாக மாட்டாது. காவியத்தில் சுவை காண்பதும் அப்படித்தான். அதி லு ஸ் எ மெய்ப்பாடுகளை அறிந்து சுவைப்பதற்குப் ‘பரம்பரை வாசனை’ வேண்டும். அவற்றை அறிவதும் எனிதான் செயலன்று.

### ஒன்பது சுவைகள்

கவிஞர்கள் எல்லாப் பொருள்களையும் சுவை யுடன் காணும் ஆற்றல் பெற்றவர்கள். அனைத்தையும் இன்பமாகப் பாவிக்கும் மனதிலை அவர்களிடம் அமைந்து கிடக்கின்றது. அத்தகைய மனதிலை உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றுவதாகும். பண்டைத் தமிழர்கள் அவ்வுணர்ச்சியை எட்டுவகையாகப் பிரித்துப் பேசினர். அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. பிற்காலத்தார் ‘சமநிலை’ என்ற ஒன்றைச் சேர்த்து சுவைகளை ஒன்பதாகக் கூறுவர். இந்த ஒன்பது சுவைகளையும் வடமொழியாளர்கள் முறையே ஹாஸ்யம், கருணைம், பீப்தஸம், அற்புதம், பயானகம், வீரம், ரெளத்ரம், சிருங்காரம், சாந்தம் என்று வழங்குவர். இச்சுவைகள் தோன்றி வளரும் செய்திகளை சுவை இலக்கண நூல்களில் கண்டறிக.

‘கலிங்கத்துப் பரணி’யில் இச்சுவை வேறு பாடுகள் நன்றாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன.

நூலைப் படிக்கும்பொழுது நாமும் உணர்ச்சிப் பெருக் கால் மனம் பூரிக்கின்றோம்; மகிழ்வடைகின்றோம். எல்லாவிதச் சுவைகளும் நம் உள்ளத்தைக் கணிவு பெறச் செய்கின்றன என்றே சொல்ல வேண்டும். நூலிலுள்ள சுவைகளை ஒவ்வொன்று கக்கவனிப்போம்.

### உவகைச்சுவை

சுவை நூலார் உவகையை முதல் சுவையாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில் காதல் சுவை உயர்ந்த பீடத்தைப் பெற்றிருக்கின்றது. காதலையே ஒரு உயர்ந்த கலைபோல் வளர்த்திருக்கின்றனர். இவ்வாறு இலக்கியங்களில் வரும் காதற் சுவையை அனுபவிக்க உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். அவை இரண்டும் இல்லாதவர்கள் கற்பனை உலகில் காணும் இன்பக் கணவுகளாகின்ற வருணனைகளையதார்த்த உலக நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு நம் இலக்கியங்களைக் குறை கூறுகின்றனர். உவகைச் சுவையை இலக்கண நூலார் களாவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். இரண்டிலும் எண்ணற்றுதுறைகள் உள்ளன. இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள செய்திகளையே வடமொழிவானர்கள் விப்ரலம்ப சிருங்காரம், சம்போக சிருங்காரம் என்று பாகுபாடு செய்து காட்டுவர். அவையே இவை என்று சொல்ல இயலாவிடினும் அவற்றிலுள்ள செய்திகளே இவற்றிலும் வருகின்றன என்று கூறிவிடலாம்.

போரைப்பற்றிய கலிங்கத்துப் பரணியிலும் உவகைச்சுவை இடம் பெற்றிருப்பதிலிருந்தே அச்

சுவையின் உயர்வை அறியலாம். நூலிலுள்ள ‘கடைதிறப்பில்’ இச்சுவை பல்வேறு கோணத்தில் சித்திரிக்கப்பெறுகின்றது. ஒரு சிலவற்றை முன் நார்க் கண்டோம். ஈண்டும் சிலவற்றைக் காண்போம்.

போரில் புண்பட்ட வீரர்களுக்கு வீட்டில் மருத் துவம் தரப்பெறுகின்றது. அப்புண்களுக்கு அவ் வீரர்களின் துணையியரே சிகிச்சை தருகின்றனர். இதைக் கவிஞர்,

தங்குகண் வேல்செய்த புண்களைத்  
தடழுலை வேதுகொண்டு ஒற்றியும்  
செங்கனி வாய்மருந்து ஊட்டுவீர் !  
செம்பொன் நெடுங்கடை திறமினே.

பொருங்கண் வேல்தீளைஞர் மார்பின் ஊடுருவு  
புண்கள் தீர்திரு கொங்கையின்  
கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு  
கட்டு மாதர்கடை திறமினே.<sup>1</sup>

[ கண்-வேல்-கண்ணுகிய வேல் ; வேது-கூடான ஒத்தடம் ; வாய்மருந்து-இதழ் அழுது ; கருங்கண்-முலைக்கண் ; கட்டும்-தழுவும். ]

என்று காட்டுகின்றார். புறப்பொருள் அனுபவத்தை அகப்பொருள் அனுபவத்துடன் பினைத் துக்காட்டும் கவிஞரின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. மகளிர் ஆடவர்களின் மனத்தை எளிதில் கவரவல்லவர்கள் என்பதை எவரும் அனுபவத்தில் அறியலாம். இவ்வனுபவத்தைக் கவிஞர்,

1. தாழிசை—55, 56.

முருகிற் சிவந்த கழுநீரும்  
முதிரா இளைஞர் ஆருயிரும்  
திருகிச் செருகும் குழல்மடவீர்  
செம்பொற் கபாடம் திறமினே?

[ முருகு-மணம்; கழுநீர்-கழுநீர்ப்பூ; குழல்-கூந்தல் ]

செக்கச் சிவந்த கழுநீரும்  
செகத்தில் இளைஞர் ஆருயிரும்  
ஒக்கச் செருகும் குழன்மடவீர்  
உம்பொற் கபாடம் திறமினே?

[ செகம்-உலகம்; ஓக்க-ஓன்றுசேர; பொன்-அழகு ]

என்று காட்டுகிறார். இம்மாதிரி சிருங்காரச் சுவை யூட்டும் “சளைகளைக்” கடைத்திறப்பில் கண்டு மகிழ்க.

### நகைச் சுவை

இயற்கைக்கு மாருக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நமக்கு நகைப்பை விளை விக்கும். ஆனால் அத்தகைய அம்சங்கள் யாவும் நகைச்சுவையைத் தூண்டிவிடும் என்று கூறுதல் ஒண்ணுது. ஆங்கிலத்தில் ‘Humour’ என்று வழங்கப்படுவதும் நாம் நகைச்சுவை என்று குறிப் பதும் ஒத்ததல்ல என்பதை நாம் உணரவேண்டும். Humour-ல் நாம் கூறும் நகைச்சுவையும் உள்ளடங்கலாம். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவை விளைக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு குருட்டுப் பேயின் உண்கலத்தை ஒரு திருட்டுப்பேய் ஒளித்து

வைத்துக்கொள்கிறது; குருட்டுப்பேய் கையில் கூழ் ஏற்று அருந்துகிறது; இந்திகழ்ச்சி,

ஊனு தரிக்கும் கள்ளப்பேய்  
ஒளித்துக் கொண்ட கலம்தடவிக்  
காணுது அரற்றும் குருட்டுப்பேய்  
கைக்கே கூழை வாரீரே <sup>4</sup>

[ஊன்-உணவு; ஆதரிக்கும்-ஆசைப்படும்; கலம்-பாத்திரம்; அரற்றல்-கதறியழல்]

என்ற தாழிசையில் சுட்டப் பெறுகின்றது.

ஓர் ஊமைப்பேயின் நிலை இது.

பையாப் போடு பசிகாட்டிப்  
பதலை நிறைந்த கூழ்காட்டிக்  
கையால் உரைக்கும் ஊமைப்பேய்  
கைக்கே கூழை வாரீரே <sup>5</sup>

[பையாப்பு-துன்பம்; பதலை-பாஜை]

கருப்பத்துட னிருக்கும் பேய் பசியால் செவிகள் டைத்துப்போகிறது. கூழைக்கண்டதும்காதடைப்பு நீங்குகிறது; நாக்கைத் துழாவிக்கொண்டு உண்ணு வதற்குத் தயாராக இருக்கின்றது. இதைக் கவிஞர்,

அடைத்த செவிகள் திறந்தனவால்  
அடியேற் கென்று கடைவாயைத்  
துடைத்து நக்கிச் சுவைகாணும்  
சுற்பேய்க்கு இன்னும் சொரியீரே <sup>6</sup>

[குல்-கருப்பம்; சொரியீர்-வாருங்கள்]

என்று காட்டுகிறார். பேய்களிலும் குறைமதியுள் ளவை இருக்கும் போலும்! ஒரு பேய் ஓட்டடைக்கலத்

<sup>4</sup> தாழிசை-569

<sup>5</sup> தாழிசை-570

<sup>6</sup> தாழிசை-571

தில் கூழ்பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலை  
யைப்பார்க்க கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது!  
கூழீல்லாம் கொட்டிப்போகிறது!

பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ்

புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து  
எல்லாங் கவிழ்த்துத் திகைத்திருக்கும்

இழுதைப் பேய்க்கு வாரீரே<sup>7</sup>

[பொல்லா-கெட்ட; மறித்துப்பார்த்து - தலைகீழாகத்  
திருப்பி;இழுதை-அறிவற்ற]

என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்குப்  
பாத்திரம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில்  
இறந்துகிடந்த யானைத்துதிக்கையின் ஒருநுனியை  
பல்லின்மேல் நிறுத்திக்கொண்டு மறுபக்கத்தில்  
கூழீ வார்க்கும்படி வேண்டி நிற்கின்றது.

துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்

செவ்வே நிறுத்தித் துதிக்கையின்  
நுதிக்கே கூழீ வாரென்னும்

நோக்கப்பேய்க்கு வாரீரே

[துணி-துண்டம்;செவ்வே-செவ்வையாய்; நுதி-நுனி]

என்பது இப்பேயின் நிலையைக்காட்டும் சொற்  
சித்திரம்.

### அழுகைச் சுவை

போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சிகள் பல  
அழுகைச் சுவை பயக்கவல்லவை துண்பத்திலும்  
இன்பத்தைக் காணுவதுதான் ஆன்மாவை உணர்  
வது என்று அறிஞர் கூறுவர். இச்சுவையை மேல்

7 தாழிசை-572. 8 தாழிசை-573

நாட்டார்போல் நம் நாட்டார் இறுதிவரையில் வளர்த்துக்காட்ட முனைவதில்லை. கலிங்கப்போர் முடிந்தபின் திரும்பிவராத தன் கொழுநனைத்தேடிக் கொண்டு போர்க்களத்துக்கு வருகிறார்கள் மங்கை ஒருத்தி. அங்கு தன் கணவனின் உடல், முகம் வேறு கவும் கை வேறுகவும் கால் வேறுகவும் துண்டுபட்டுக் கிடக்கின்றது. தலைமட்டும் அவளுக்குக் கிடைக்கிறது; ஏனைய உறுப்புக்களை நரிகள் இழுத்துச் சென்றன போலும்! அவள் அவற்றை அடையாளம் காட்டுமாறு பயிரவினான்ற பெண் தெய்வத்தை வினவுகின்றார்கள்.

பொருத்தடக்கை வாளெங்கே? மணிமார்பு எங்கே?

போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோள்ளங்கே? எங்கே என்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்<sup>9</sup>

[மணி-அழகிய; வபிரம்-அழுத்தமானது;

பயிரவி-யோகினி]

இன்னெருத்தி தன் கணவன் முகத்தைக்கண்ட பிறகு தன்உயிரைத் துறக்க விரும்புகின்றார்களோக்களத்துக்கு வந்து சாதகரையும் இடாகினியையும் அவ்வுடலைக் காட்டுமாறு வினவுகின்றார்கள்.

தங்கணவர் உடன் தாழும் போக என்றே

சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார் எங்கணவர் கிடந்துஇடம் எங்கே என்றென்று

இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்<sup>10</sup>

[சாதகர்-காளியின் மெய்காப்பாளர்; இடாகினி-சட்கூப் பினாம் தின்னும் பேய்]

என்பது அவள் நிலையைக் காட்டும் சொற்படம்.

## வெகுளிச் சுவை

பகைவர்கள் செய்த தீச்செயல்களை நினைத்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று கூறுவர். குரோதத்தின் அடிப்படையில் மலர்ந்த சுவையே வெகுளி எனப்படும். தான் திறை கொடாத செயலைக் காரணமாகக்கொண்டு குலோத் துங்கன் தன் நாட்டின் மீது படையை ஏவியுள் எான் என்பதைக் கேள்வியிரும் அனந்தபன்பன் சினங்கொள்ளுகின்றன.

அந்தரமொன் றநியாத வடகவிங்கர்

குலவேந்தன் அனந்த பன்மன்

வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்  
கைபுடைத்து வியர்த்து நோக்கி ॥

[அந்தரம்-மாறுபட்டநிலை; தறுகண்-கொடுமை மிக்க]  
பின்வருமாறு பேசுகின்றன.

வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும்

மலர்க்கவிகை அபயற் கண்றித்

தண்டினுக்கும் எளியனே எனவெகுண்டு

தடம்புயங்கள் குலுங்க நக்கே;

கானரனும் மலையரனும் கடலரனும்

சூழ்கிடந்த கவிங்கர் பூமி

தானரணம் உடைத்தென்று கருதாது

வருவதுமத் தண்டு போலும். 12

[மலர்க்கவிகை-பரவுதலையுடைய குடை; தண்டு - சேனை;  
வெகுண்டு - கோபித்து; கான் - காடு; அரணம் -  
பாதுகாப்பு ]

இத்தாழிசைகளில் வெகுளிச் சுவை பீறிட்டுக் கொண்டு வருவதைக் கண்டு மகிழ்க்.

## வீரச்சவை

இது ‘பெருமிதம்’ என்றும் வழங்கப் பெறும். எந்தச் சிக்கலான சந்தர்ப்பத்திலும் மனங் குன்றுது செயலாற்றுவதை வீரம் மிக்க செயல் என்று கருதுவார். வீரனாக அடையாளம் போர்க்களத்தில் முன் னணியில் நிற்பது மட்டுமல்ல; ஆயுள் முழுவதும் தன் புலன்களை அடக்கப் பாடுபடுவதும்கூட வீரம் உள்ளிருப்பதைக் காட்டுவதாகும். எனவே, புல ணைந்தையும் அடக்கியாண்ட முற்றத்துறந்த முனி வரையும் சிறந்த வீரர்கள் என்றே சொல்லவேண்டும். தன் உயிரைத் திரணமாக மதித்து செயலாற்றுவதையும் வீரம் என்று வழங்கலாம்.

தேவியை வழிபடும் வீரர்களைக் குறிப்பிடு மிடத்து வீரச்சவை வெளிப்படுகின்றது. தாங்கள் கோரும் வரத்தைத் தரும்படியும் அதற்கு ஈடாகத் தங்கள் உறுப்புக்களை அறிந்து தருவதாகவும் வீரர்கள் பரவும் முழுக்கம் எம்மருங்கும் கேட்கப்படுகின்றது. சில வீரர்கள் ஓமத்தீயை வளர்த்துத் தங்கள் விலாவெலும்புகளைச் சமித்தாகவும் செந்நீரை ஆகுதியாகவும் ஊற்றுகின்றனர். இதனைக் கவிஞர்,

சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ

தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வரங்கி

வல்லெலரியின் மிசையெரிய விடுவராலோ

வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ <sup>13</sup>

[பழுஎலும்பு-விலா எலும்பு; தொடர - தொடர்ந்தார் போல்; வாங்கி-பிடுங்கி; குருதி-செந்நீர்.]

என்ற ஓவியத்தால் புலனுக்குகிறார். இன்னும் சிலர் தம் தலைகளை அறுத்துத் தேவியின் கையில் கொடுப்

பர். அறுபட்ட தலைகள் தேவியைத் துதிக்கும்; தலை குறைந்த உடலங்கள் அவளைக் கும்பிட்டு நிற்கும்.

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ  
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ  
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ  
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ <sup>14</sup>  
[அணங்கு-காளி; கொற்றவை - காளி; பரவு-  
துதிக்கும்]

என்ற தாழிசையில் அக் காட்சியைக் கண்டு மகிழ்க்.

### அச்சச் சுவை

அச்சம் மாந்தர்களின் உடன்பிறந்த சொத்து என்று சொல்லவேண்டும். அச்சவணர்ச்சி இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. அவரவர்கள் மனோதரியத்திற் கேற்றவாறு அச்சத்தை உண்டாக்கும் பொருள்கள் வேறுபடலாம் ; பயவுணர்ச்சி மட்டிலும் எல்லோரிடமும் அமைந்திருக்கும். இவ்வளவு பழக்கமான சுவையைக் கவிஞர்கள் ஒரு இலக்கியத்தின் முக்கிய சுவையாகக் கொண்டிராவிட்டனும், அதனை ஆங்காங்கு சிறப்புடன் சித்திரித்திருக்கின்றனர்.

குலோத்துங்கனின் சேனை கலிங்க நாட்டிற்குள் புகுந்து ஊர்களை நெருப்பால் கொளுத்தி சூற யாடுவதைக் கேட்டவுடன் கலிங்கநாட்டு மக்கள் ‘எங்கே புகலிடம்? யாரோ அதிபதி?’ என்று கூறிக்

கொண்டு தம் அரசனிடம் ஓடி முறையிடும் காட்சியை,

உரையிற் குழறியும் உடலிற் பதறியும்  
ஓருவர்க் கொருவர்முன் முறையிட்டே  
அரையிற் ருகில்விழு அடையச் சனபதி  
அடியிற் புகவிழு பொழுதத்தே <sup>15</sup>

[துகில்-ஆடை; அடைய-எல்லாரும்]

என்று காட்டுகிறார் கவிஞர். இதில் அச்சம் பொது ஞவதைக் கண்டு மகிழ்க. இன்னும் கருணைகரன் போரில் இறங்கிப் பொருதபொழுது அவன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாருது அனந்தபன்மன் வெருவி யோடியபொழுது கவிங்கரின் நிலையைக் கவிஞர்,

எதுகொல் இதுஇது? மாயை யொன்றுகொல?  
எரிகொல? மறவிகொல? ஊழியின்கடை  
அதுகொல? எனஅல ரூவி முந்தனர்  
அலதி குலதியோ டேழ்க் விங்கரே <sup>16</sup>

[இது-போர்; எரி-தீ; மறவி-யமன்; ஊழி-யுகாந்தம்;  
அலதி குலதியுடன்-மிக்க நடுக்கத்துடன்]

என்று காட்டுவதிலும் அச்சச் சுவையைக் காண்க.

இவ்வாறு நடுங்கியோடிய வீரர்களில் சிலர் கடலில் பாய்வர்; சிலர் யானையின் வயிற்றில் புகுந்து மறைவர்; சிலர் மலைக் குகையிலும் சிலர் புதர்களிலும் ஓளிவர். இன்னும் சிலர் தத்தம் நிழலுக்கே அஞ்சி ஓடுவதற்குப் பயந்து அபயம் என்று அலறுவர். இச்செய்திகளைக் கூறும் தாழிசை கள் யாவும் அச்சச்சவை பற்றியனவே. <sup>17</sup>

15. தாழிசை—374.

16 தாழிசை—450 17. தாழிசை-451, 452, 453.

இமயத்திலிருந்துவந்த முதுபேயின் இந்திர சாலங்களைக் கண்ட அலகைகள் அவ்வித்தைகளைக் கண்டு வெருவி அவற்றை நிறுத்துமாறு காளி தேவியை வேண்டும்,

அக்கணம் ஆளும் அணங்கினை  
வந்தனை செய்துக் ணங்களொலாம்  
இக்கணம் ஆளும்தி னித்தவிர  
விச்சையெ னக்கைவி திர்த்தலுமே.<sup>18</sup>

[ கணம்-பேய்க்கூட்டம்; அணங்கு-காளி; விச்சை-இந்திர சாலம்; கைவிதிர்த்தல்-கைநடுங்குதல் ]

என்ற தாழிசையிலும் அச்சச் சுவையைக் காணலாம். இந்திர சாலத்தைக் கண்டு வெருவி ஓடின நிலையினைக் காட்டும் தாழிசைகளும் அச்சச்சுவை பயப்பனவாம்.<sup>19</sup>

### இளிவரல் சுவை

அருவருப்பு அல்லது ‘இழிவு’ தோன்ற நிற்கும் செயல்களைனத்தும் இளிவரல் சுவையை நல்கும்; நாணத்தக்க செய்கையாலும் இச்சுவை பிறக்கும். கருணைகரனும் அவன் வீரர்களும் கலிங்க நாட்டைத் தாக்கியபொழுது அவர்கள் முன்நிற்க மாட்டாது ‘கலிங்க வீரர்கள்’ மாற்றுருக்க கொண்டு மறைகின்ற செய்திகளைக் கூறும் தாழிசைகளில் இச்சுவையைக் காணலாம். சிலர் சமணர்கள் போலவும், சிலர் புத்தர்கள் போலவும், சிலர் வேதியர்கள் போலவும், சிலர் பாணர்கள் போலவும் மாற்றுருக்கொண்டு மறைகின்றனர்.

18. தாழிசை-173. 19. தாழிசை-168-171.

வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி  
வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி  
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்  
அமண்ரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே  
[ வரை-மலை; மாசு-பழிச்சொல்; தூறு-புதர்; வாங்கி-  
களைந்து; அரை-இடை; கலிங்கம்-ஆடை; உரிப்  
புண்ட-களையப்பெற்ற; அமணர்-சமணர்.]

வேடத்தால் குறையாது முந்தூ லாக  
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை  
ஆடப்போந் தகப்பட்டேம் காந்தோம் என்றே  
அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே  
[ சிலை-வில்; மடித்திட்டு-சுருட்டி; அரி-போர்க்கருவி ]

குறியாகக் குருதிகொடி ஆடை யாகக்  
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்து(து)  
அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்ளன்  
அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே

[ குறி-புத்தர் அடையாளம்; குருதி-செந்நீர்; கொடி-  
கொடிச்சீலை; குஞ்சி - முடிமயிர்; முண்டித்து - மொட்டை  
யடித்து; சாக்கியர்-புத்தர்]

சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்  
தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்  
ஆஜைனமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட(டு)  
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே<sup>20</sup>

என்ற தாழிசைகளில் இளிவரல் சுவையினைக்  
காண்க. வீரர்கள் மறைந்தோடுவது தகுதி  
யன்றன்றே?

20. தாழிசை-466, 467, 468, 469.

## மருட்கைச் சுவை

இயற்கைக்கு மாறுபாடாக எதையாகிலும் கண் னுற்றுல் வியப்புத் தோன்றுகிறது. நகையினை விளைவிப்பவை வேண்டாதவையாக இருக்கும்; வியப்பினை நல்குபவை அப்படியன்று; விரும்பும் வண்ணமேயிருக்கும். நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டாலும் வியப்பெய்துகின்றேரும். இமயத்திலிருந்து மீண்ட முதுபேய் காளியின் முன்பு காட்டிய தான் கற்ற இந்திர சாலங்கள் பல வும் நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றன; காட்சிகளையெல்லாம் நேரில் காண்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஒரு கையில் யானையின் துதிக்கையை வைத்து அதை மறு கையில் மாற்றும்பொழுது யானைத் தலையாகிறதைக் காட்டுகிறது.

எற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்

இக்கையிற்கிலது திக்கைபார்!

மாறி யிக்கையில் மூக்க மற்றவெம்

தக்க ரித்தலைக் கானபார்! 21

[எற-நேரே; மதக்கரி-மதயானை]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரிக்கப் பெறு கின்றது. யானைத் தலையுடன் குறையுடலையும் காட்டிய இந்திர சாலத்தை,

இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர

நீர்கு டித்துருமி டித்தெனக்

கொக்க ரித்தலைக் கூற்ற மற்றிலைகு

றைத்த லைப்பினமி தப்பார்! 22

[கரி-யானை; உதிரநீர்-குருதி; உரும்-இடி; கொக்கரித் தல்-இரைச்சல் இடல்; அலகை-பேய்]

என்ற தாழிசையில் காணலாம். அடுத்து பரணி காட்டப்பெறுகின்றது.

அடக்கம் அன்றிதுகிடக்க எம்முடைய  
அம்மை வாழ்களன வெம்மைபார்!

கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள்  
களம்பெ ரும்பரணி யின்றுபார்! 23

என்ற தாழிசையில் பரணிக் காட்சியைக் கண்டு மகிழ்க்.

தன் மாயா வித்தையரல் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெகுணாடு துடிக்கும் வீரருடல் களையும் பயந்தோடும் யானைகளையும், பெருகி யோடும் உதிர வெள்ளத்தையும் காட்டும் இந்திர சாலத்தை,

துஞ்சி வீழ்த்துரக ராசி பார் ! உடல்  
துணிந்து வீழ்குறைறது டிப்பபார் !

அஞ்சி யோடுமத யானை பார் ! உதிர  
ஆறு மோடுவன நூறுபார் !<sup>24</sup>

[துஞ்சதல்-இறத்தல்; துரகம்-குதிரை]

என்ற தாழிசையில் காண்க. அடுத்து முறையே குருதி வெள்ளமும் நிதர்சனமாகக் காட்டப்பெறுகின்றது.

அற்ற தோனிவை அலைப்ப பார் ! உவை  
யருத நீள்குடர்மி தப்பபார் !

இற்ற தாள்நரியி முப்ப பார் ! அடி  
யிமுக்கு மூளையில்வ முக்கல்பார் !<sup>25</sup>

[அலைப்ப - குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலை;  
இற்ற - உடலினின்றும் இற்று விழுந்த; தாள்கால  
கள்; அடி-பாதம்; இமுக்கும்-வமுக்கும்]

23 தாழிசை-164 24. தாழிசை-165. 25. தாழிசை-166.

நினங்கள் பார்! நினம் மனங்க னிந்தன

நிலங்கள் பார்! நிலம் அடங்கலும்

பினங்கள் பார்! இவைகி டக்க நம்முடைய

பேய லாதசில பேய்கள் பார் ! 26

[நினம்-கொழுப்பு; மனம்-நாற்றம்; கனிந்தமுதிர்ந்த]

என்ற தாழிசையில் அவற்றைக் காணலாம். மேற் கூறிய தாழிசைகளில் வியப்புச் சுவை வெளிப்படு வதை அறியலாம். இன்னும், கலிங்கப் போருக் கெழுந்த படையின் பெருக்கத்தைக் கண்டவுடன் மக்கட்கு ஏற்பட்ட மருட்சியைக் காட்டும்,

அகில வெற்புமின்று ஆனை யானவோ?

அடைய மாருதம் புரவி யானவோ?

முகில ணைத்துமத் தேர்க ளானவோ?

மூரி வேலைபோர் வீரரானவோ? 27

[ வெற்பு-மலை; மாருதம்-காற்று; முகில்-மேகம்; வேலை-  
கடல்.]

என்ற தாழிசையிலும் வியப்புச் சுவையைக் காண லாம். மலைகள் யாவும் யாணைகளாயிற்றோ? காற்று தான்குதிரைகளாக மாறினதோ? மேகங்கள் அணைத் தும் தேர்களாக வந்தனவோ? கடல்தான் போர் வீரர்களாகத் தோன்றினதோ? என்று மக்கள் வியப்பெய்துகின்றனர்.

### சமநிலை

சமநிலை என்பது யோகியர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஒருநிலை. அந்தச் சுவைக்கு இந்த நூலில் இடம் இல்லை. போரை நாடுபவர் களிடம் எங்ஙனம் அமைதி இருத்தல் இயலும்?

## முடிவு

இலக்கியங்களை எல்லோரும் ஓரேமாதிரி அனுபவிக்க முடியாது. அதுபற்றியே இலக்கியங்களைப் படிப்பதில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. நம்நாட்டவர் இலக்கியம் மனத்திற்கு இன்பம் அளிப்பதைவிட உள்ளத்திற்கும் அமைதியை நல்கவல்லதாக இருக்க வேண்டும் என்றும் கருத்தினர். இலக்கியங்களில் காணப்பெறும் சுவைகள் இப்பயனைத் தரவல்லவை; சுவைகளால் புலன்கள் தெளிவடையும். எனவே, கவிஞர்கள் தம் இலக்கியங்களில் சுவைக்கு முதலிடம் தரலாயினர். கலிங்கத்துப் பரணியைச் ‘சுவைகளின் களஞ்சியம்’ என்று கூறலாம்.

## கருணைகரத் தொண்டைமான்

கருணைகரத் தொண்டைமான் முதற் குலோத் துங்க சோழனின் படைத்தலைவர்களில் முதன்மை பெற்று விளங்கியவன்; கலிங்கப்போரை நேரில் சென்று நடத்தித் தன்னரசனை விசயதரனுக்கு வாகைமாலை சூடியவன். எனவே, கவிஞர் சயங் கொண்டார் குலோத்துங்களைப் பாட்டுடைத் தலை வனுக்க கொண்ட கலிங்கத்துப் பரணியில் இவனை யும் சில இடங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். குலோத்துங்களைத் திருமாலின் அவதாரம் என்று சிறப்பித்துப் பாடியவர் இவனை அத்திருமாலின் சக்கரம் என்று உருவகித்துப் பாடுகிறூர்.<sup>1</sup> நூலில் இவனைப்பற்றி வந்துள்ள செய்திகளைத் தொகுத்துக் கூறுவோம்.

கருணைகரன் என்ற பெயர் இராமபிரானின் திருநாமங்களுள் ஒன்று என்பதைக் கம்ப ராமாயணத்தால் அறியலாகும். அனை கட்டுவதற்குமுன் இராமன் வருணனை வேண்டி தருப்ப சயனத்திலி ருந்ததைக் கூறுவங்கால்,

1. தாழிசை-247, 363, 388

தருண மங்கையை மீட்பதோர்  
 நெறிதரு கென்னும்  
 பொருள்ந யந்துநன் நூல்நெறி  
 யடுக்கிய புலவில்  
 கருணை யங்கடல் கிடந்தனன்  
 கருங்கடல் நோக்கி  
 வருண மந்திரம் எண்ணினன்  
 விதிமுறை வணங்கி.<sup>2</sup>

என்ற பாடவிலும், பரதன் கங்கை வேடனுகிய குக  
 னுக்குத் தன் தாயை அறிமுகம் செய்யுங்கால்  
 “கடுமையார் கானகத்துக் கருணையார் கலியேக”<sup>3</sup>  
 என்ற தொடரிலும் ‘கருணைகரன்’ என்ற பெயரின்  
 பொருளை விளக்கிக் கூறுதலைக் காண்க. இவற்றை  
 யெண்ணியே சயங்கொண்டாரும்,

இலங்கை யெறிந்த கருணை கரன்றன்  
 இசைவெஞ் சிலையின் வலிகேட்பீர்  
 கலிங்க மெறிந்த கருணை கரன்றன்  
 களப்போர் பாடத் திறமிழே<sup>4</sup>

என்று பாடியுள்ளார் என்று கொள்ளலாம். இரு  
 வரும் கருணைகரப் பெயருடையராயினும் ஒருவன்  
 இலங்கையெறிந்தபுகழுடையவன்; மற்றவன் கலிங்க  
 மெறிந்த புகழுடையவன்.

கருணைகரத் தொண்டைமான் பல்லவ அரசு  
 குலத்தைச் சார்ந்தவன்; தொண்டைமான் என்ற  
 சிறப்புப் பெயர் பெற்றவன்; வண்டை என்ற ஊரின்  
 தலைவன். இவ்வாறு சிற்றரசனைகத் திகழ்ந்த இவன்

2. கம்ப-வருணனைவழிவேண்-செய் 5      3. கம்ப குகப  
 பட-செய் 69.    4. தாழிச்சா-64

குலோத்துங்கனின் தலைமைச் சேனதிபதியாகவும் மந்திரத் தலைவனுகவும் விளங்கினான்.இச்செய்திகள்,

மண்ட லீகரும் மாநில வேந்தரும்

வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்

தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்

குழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே<sup>5</sup>

இறைமொ ழிந்தளவில் எழுக விங்கமவை

எறிவ ளென்றுகழல் தொழுதனான்

மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல

திலகன் வண்டைநகர் அரசனே<sup>6</sup>

வண்டை வளம்பதி பாடரே

மல்லீலயும் கச்சியும் பாடரே

பண்டை மயிலீலயும் பாடரே

பல்லவர் தோன்றலைப் பாடரே<sup>7</sup>

என்ற தாழிசைகளால் அறியலாகும் இன்னும் கருணைகரன் பல இடங்களில் ‘வண்டை நகர் அரசன்’ என்றும், ‘வண்டையர் அரசன்’ என்றும், ‘வண்டையர் கோன்’ என்றும் நூலில் குறிக்கப்பெறு கிறுன். மத்தியகாலத்துச் சோழப் பேரரசில் பல்லவ வேந்தர்கள் தம் பழைய பெருவலிமை குன்றி சோழர்களின் கீழ் அமைச்சர்களாகவும், படைத் தலைவர்களாகவும், ஏனைய அதிகாரிகளாகவும் வாழ்ந்ததுடன், தொண்டை நாட்டிலும் சோணுட்டி லும் பிறவிடங்களிலும் சிறியவும் பெரியவுமான ஊர்களுக்குத் தலைவர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேந்தர்களுள் இக்கருணைகரனும் ஒருவன்.

5. தாழிசை-327 6. தாழிசை-341 7. தாழிசை-534

கருணைகரன் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டைநாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகைவண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந்துள்ள வண்டலூரே அவ்வண்டை என்றும் காலஞ்சென்ற திரு. வி. கனகசபைப்பிள்ளை, டாக்டர் ஹீல்ஷ் துரை போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்கும் கருதினமைக்குக் காரணம், கருணைகரன் பல்ல வமரபினானுய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருப்பதும், தொண்டைமண்டல சதக நூலார் அவனைத் தொண்டை நாட்டினானுகப் பாடி யுள்ளதுமாகும்.<sup>8</sup> ஆனால், திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டைநாட்டிலுள்ள வண்டலூர் அல்லவென்றும், அது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர் என்றும், அந்த ஊர் கல்வெட்டுக்களில் ‘வண்டாழுஞ்சேரி’ என்று வழங்குகிற தென்றும், அந்த வண்டாழுஞ் சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி என மருவி வழங்குகிறது என்றும் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர் குறிப்பிடும் கல்வெட்டு:

8. பண்டையோர் நாளையில் ஓரேழ்  
கலிங்கப் பரணிகொண்டு  
செண்டையும் மேருவில் தீட்டுவித்  
தோன்கழல் செம்பியன் சேய்  
தொண்டநன் ணு புரக்கின்ற  
கோனந்தி தோன்றல் எங்கள்  
வண்டையர் கோனங் கருணை  
கரன்தொண்டை மண்டலமே.

— தொண்டைமண்டல சதகம்-செய் .92.

“ஸ்வஸ்தி பூநி கோ. இராஜகேசரி வன்மரான திருபுவனசக்கரவர்த்திகள் பூநி கு லோத் துங்க தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஐயங் கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர்நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகானான தொண்டைமானுர் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு”<sup>9</sup>

இதில் குறிப்பிடப் பெற்றுள்ள ‘கருணைகரன் ரான தொண்டைமானுர்’ தான் கருணைகரத் தொண்டைமான் என்பது திரு. அய்யங்கார் அவர்களின் கருத்தாகும். அமைச்சர் குலம் போன்ற உயர்பதவி யிலுள்ள மகளிரை ஆழ்வார் என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுகளி விருந்து சான்றுகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.<sup>10</sup> அவ் வண்டுவாஞ்சேரி தஞ்சை மாவட்டத்தில் கும்ப கோணம் தாலூர்காவின் தென்கிழக்கில் திருநறையூராகிய நாச்சியார் கோவிலுக்கும் திருச்சேறைக் கும் இடையில் உள்ளது.

கருணைகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான் என்றும், அவன் கருணைகரன் கலிங்கத்தின் மேல் தண்டெடுத்துச் சென்ற பொழுது துணைப்படைத் தலைவனுகச் சென்றுள் என்றும் சயங்கொண்டார் குறிப்பிடுகின்றார்.

தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சரவி  
துங்க வெள்விடை உயர்த்த கோன்  
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு  
மால்க ஸிற்றின் மிசை கொள்ளவே. 11

என்ற தாழிசையால் இவற்றை அறியலாம். தமையன் காஞ்சியிலிருந்து தொண்டைநாடு முழுவதும் ஆண்டு கொண்டிருந்ததால் ‘பல்லவர்க் கரசு’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளான். குலோத்துங்கனுக்குர் படைத்தலைவனும் அமைந்த கருணைகரன் வண்டை நகரின்கண் இருந்து சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்ததால் ‘வண்டையர்க் கரசு’ என்று கூட்டப் பெறுகின்றுன். தம்பியைப் போலவே தமையனும் பெருவேந்தனுன் குலோத் துங்கனுக்கு உட்பட்ட பல சிற்றரசர்களுள் ஒருவனும் நெருங்கிய நண்பனுக இருந்துவந்தான் என்று யூகம் செய்ய வேண்டியுள்ளது. இந்நட்புக் காரணமாகவே குலோத்துங்கன் பாலாற்றங்களையில் பரிவேட்டையாடியின் தன் பரிவாரங்களுடன் காஞ்சியில் வந்து தங்கியிருந்தனன் என்று கருத இடம் உண்டு. ஒரு தாய்வயிற்றுப் பிறந்த சகோதரர்களுள் முத்தோனிருப்பவும் இளையோன் அரசியலில் தலைமை வகிக்க நேர்ந்தது,

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்  
முத்தோன் வருக வென்னுது அவருள்  
அறிவுடை யோன்று அரசுஞ் செல்லும். 11

என்ற ஆன்றேர் வாக்குப்படி ஒக்குமென்றே கொள்ள வேண்டும்.

கலிங்கப்போரின் வெற்றிக்குக் கருணைகரத் தொண்டமானின் அடலாண்மையும் பெருவீர மும் முதற்காரணமாகும். சோழப் படைகளால் அழிக்கப்பட்டனபோக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் சிதறியோடி ஓளிந்தன. தொண்டமான் வாகைகுடி குலோத்துங்களை வந்தடைகின்றன. இதனைக் கவிஞர்,

கடற்கலிங்கம் ஏறிந்துசயத் தம்பம் நாட்டிக்  
கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்  
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி ஞேடுஞ்

குடினை வண்டையர்கோன் தொண்டை மானே.<sup>13</sup>

[ சயத்தம்பம்-வெற்றித்துண்.]

என்று சிறப்பிக்கின்றார்.

முதற் குலோத்துங்கனது 45-ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக் கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. கல்வெட்டின் அப்பகுதி வருமாறு:

வடத்திசை வேங்கை மண்டலங் கடந்து  
தாங்கிய கலிங்கமுந் தழலெரி பரப்ப  
விலங்கல் போல விளங்கிய வேந்தர்  
வீட்டவெங் கரியொடு பட்டனர் புரளப்  
பொருகோ பத்தொடு போர்முக மதிர்வரு  
கோமட் டையன் மாதவ ணெதிர்பட  
எங்க டாய னிகலவ ரேச்சணன்  
மாப்பிறளா(?) மதகரி யிராசணன்  
தண்டுபதி யாகிய தலைச்சே னுபதி  
மண்டலீக தாமய ணெண்பாத(?) திசைமுகள்  
போத்தயன் கேத்தணன் செருச்சே னுபதி  
என்றிவ ரணைவரும்

வெற்ற வேழுத்தொடு பட்டு, மற்றவர்  
கருந்தலை யோடு வெண்ணினாக் கழுதொடு  
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்துத்  
தருங்கட லாடைத் தராதலந் திறந்து  
கலிங்க மேழுங் கைக்கொண் டொருபகல்

....                    ...                    ...

வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின  
கோவிராச கேசரி வன்மாரான.....  
பூர்குலோத்துங்க சோழதேவர்க்கு—”<sup>14</sup>

இப்பகுதியிலிருந்து கருணைகரன் சேனையுடன்  
எதிர்த்துப் பட்ட கலிங்க சேஞ்பதிகள் இன்னைரின்  
ஞர் என்பதை அறியலாம். ஆனால் சில பெயர்கள்  
தெளிவாக அறியக்கூடவில்லை. அப்யனது ஏனைய  
கல்வெட்டுக்கள் யாவும் கலிங்கவெற்றியை பொது  
வாகத்தான் சிறப்பித்துக் கூறுகின்றன. இக்கல்  
வெட்டு மட்டிலுந்தான் விவரமாகச் சிறப்பித்துக்  
கூறுகின்றது. இதனுள் காணும் எங்கராயன்தான்  
கருணைகரனை எதிர்க்காது அவனுடன் சந்துசெய்து  
கொள்ளும்படி கூறினவன். இது,

என்று கூறவே யெங்க ராயனுன்  
ஒன்று கூறுவன் கேளென்று ணர்த்துவான் <sup>15</sup>  
என்ற பரணித் தாழிசையால் அறியப்பெறுகின்றது.

மேற்கூறிய கல்வெட்டினால் குலோத்துங்கனது  
45-ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு (கி. பி 1115)  
கருணைகரனது படையெடுப்பு நடந்திருக்கவேண்டு  
மென்பது பெறப்படும்.

குலோத்துங்கன் மகனை விக்கிரம சோழன்  
அக்காலத்தில் இளவரசனாக இருந்தனன் என்றும்

அவனும் கருணைகரனுடன் கலிங்கப்போருக்குச் சென்றனன் என்றும் ஆங்கு நடந்த போரொன்றில் வெற்றிபெற்றுள்ளன்றும் சில வரலாற்று ஆசிரியர் கள் கருதுவார். அவ்வரலாறு உண்மையாக இருந்திருந்தால் அப்போருக்குச் சென்றிருந்த சேஞ்சு பதி உபசேஞ்சுதிபதிகளின் பெயர்களை<sup>16</sup> எடுத்துச் சிறப்பித்துக்கூறும் சயங்கொண்டார் அந்த இளவரசனைச் சிறப்பித்துக் கூறுத்தாலும், வேறு கல்வெட்டுச்சான்று இல்லாததாலும் அதைப் பற்றுதிப்படுத்தக்கூடவில்லை. ஆனால் விக்கிரம சோழனின்,

தெலுங்க வீரன் விலங்கன்மிசை யேறவும்  
கலிங்க பூமியைக் கனவெளி பருகவும்  
ஜம்படைப் பருவத்து வெம்படைத் தாங்கி  
வேங்கை மண்டலத்து தாங்கினி திருந்து  
வடத்திசை யடிப்படுத் தருளி

என வரும் மெய்க்கீர்த்தியுள் குறிப்பிடப்பெறும் கலிங்கப்போர் அபயன் கி. பி. 1095-ல் மேற்கொண்ட தென்கலிங்கப் போரைக் குறிக்கும் என்று திரு. மு. இராகவய்யங்கார் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டாம் முறையாக அபயன் நடத்திய வடகலிங்கப்போர் அவன் ஆட்சிமுடிவிற்குச் சில ஆண்டுக்கட்கு முன் கருணைகரன் நடத்தியதாகும். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில்,

“ஏனைக் கலிங்கங்கள் ஏழைனையும் போய்க்கொண்ட தானைத் தியாக சமுத்திரமே”<sup>17</sup>

என்று பாடியது முதற்கலிங்கப் போரையே குறிக்கும் என்பது திரு அய்யங்கார் அவர்களின் கருத்தாகும்.

16 தாழிசை-364, 365 17 ஆராய்ச்சித் தொகுதி-பக்.438.

18 கண்ணி-331

கல்வெட்டுப் பரிசோதகரும் இம் முடிவை ஒத்துக் கொண்டுள்ளனர்.

கலிங்கத்துப்பரணிப் பிரதிகளிலும், தண்டிய லங்கார மேற்கோள்களிலும் கலிங்கப்போரையும் கருணைகரனையும்பற்றிக் காணப்பெறும் ஒரு சில பழம்பாடல்களை ஈண்டு கூறுதல் ஏற்படுத்து.

தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில்  
விடங்குலவு வெள்வாள் விதிரப்ப—நடுங்கியதே  
கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ  
வாண்மே வியகலிங்கர் மன்.<sup>19</sup>

சரநிரைத் தாலன்ன தண்பனி  
தூங்கத் தலைமிசைச்செங்  
கரநிரைத் தாரையுங் காண்பன்கொ  
லோகலிங் கத்துவெம்போர்  
பொரநிரைத் தார்-விட்ட வேழமெல்  
லாம்பொன்னி நாட்டளாவும்  
வரநிரைத் தான்ரெண்டை மான்வண்டை  
மாநகர் மன்னவனே.

இப்பாடல்கள் இரண்டும் சென்னை ‘மியூசியம்’ கையெழுத்துப் புத்தகசாலையிலும், தஞ்சைச் சரசு வதி மாலிலும் உள்ள பரணிப் பிரதிகளின் இறுதி யிற் கண்டதாக திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.<sup>20</sup>

கரடத்தான் மாரியுங் கண்ணல் வெயிலும்  
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ்-சொரியமால்  
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து  
வாளாற் கவர்ந்த வளம்.<sup>21</sup>

19 ‘மன்’ என்றும் பாடம்.

20. ஆராய்ச்சித் தொகுதி-பக். 445

21. தண்டி-கருவிக் காரக ஏதுவணியின் மேற்கோள்.

கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல்  
கோட்டம் புரிந்த கொடைசென்னி-நாட்டஞ்  
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்  
சிவந்தன செந்தீத் தெற.”

ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர்  
அஞ்சு ராவுவரென வஞ்சி-வெருவந்து  
தீதீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்  
போர்க்கலிங்க மீதெழுந்த போது”<sup>22</sup>

இவை மூன்றும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்கள்.

இனி, ‘ஸுக்திரத்தநஹாரம்’ என்ற வடமொழி நீதித்திரட்டை எழுதி ‘குலசேகரன்’ என்று தன் அரசன் பெயரிட்டு வழங்கியவன் குலசேகரனுடைய தலைமை அமைச்சனுன் காலிங்கராசன் என்பவன் என்றும், அக்காலிங்கராயன்தான் அபயன் சேஞ்சி பதியாகவும் சிதம்பரம் முதலிய கோவில்களில் திருப் பணி செய்த வனு கவும் கல்வெட்டுக்களால் அறியப்படும் காலிங்கராயனேயாதல் வேண்டு மென்றும், இக்காலிங்கராயனது கல்வெட்டுக்களில் இவனுக்கு அருளாகரன் என்ற மறுபெயரும், தன் னரசனுன் அபயன் பொருட்டு வடநாட்டு அரசு ருடன் போர்கள் பல புரிந்த செய்தியும் காணப்படு தலால் இவனே அவ்வபயனுடைய தலைமைச் சேஞ்சிபதியாய்க் கலிங்கமெறிந்த கருணைகரனை வேண்டுமென்றும், வண்டை என்ற ஊரின் தலைவரைக்க கருணைகரனையும், மணவில் என்ற ஊரின் தலைவரைக் கீக் காலிங்கராயனையும் பரணியும் கல்

22. குணக்குறை வீசேட அணியின் மேற்கோள்.

23. சொற்பொருள் பின்வரு நிலையணியின் மேற்கோள்.

வெட்டுக்களும் முறையே வேறுபடக் கூறினும், முதலில் வண்டையிலிருந்த கருணைகரனே கலிங்கப் போருக்குப்பிறகு மணவிலைத் தனக்குரிய ஊராக மாற்றியிருக்கக் கூடுமென்றும், ஸுக்திரத்தநஹாரப் தில் குலசேகரன் அமைச்சனை இக்காலிங்கராய ணைக் கூறியிருப்பது, அக்குலசேகரப் பெயர் அபய னுக்குரியதென்பது ‘வாழி சோழி குலசேகரன்’<sup>20</sup> என்ற பரணித் தொடரால் அறியப் படுதலால் அவ்வபயனே அந் தீதிநூல் கூறும் குலசேகரன் என்றும் திருவனந்தபுரம் கல்வெட்டுத் துறைத் தலைவராக இருந்த திரு. ஏ. எஸ். இராமநாத அய்யரவர்கள் கூறுவர்.<sup>21</sup> இவற்றால் குலசேகரன் மந்திரி காலிங்கராசன், மணவிற் காலிங்கராயனுன் அருளாகரன், கலிங்கம் வென்ற கருணைகரன் ஆகிய மூவரும் ஒருவரே என்பது திரு அய்யரவர்களின் முடிபாதல் பெறப்படுகின்றது.

இக்கருத்தைத் திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் மறுத்து, ஸுக்திரத்தநஹாரம் செய்த காலிங்கராசனும், அபயன் சேநுதிபதிகளுள் ஒருவனை மணவிற் காலிங்கராயனும், அவன் தலைமைச் சேநுதிபதியான வண்டைக் கருணைகரனும் மூவேறு தலைவர்கள் என்றும், அம்மூவரையும் ஒருவராகக் கொள்ளுவதற்குத்தக்காக தாரங்கள் இல்லையென்றும் தெளிவாக ஆராய்ந்து முடிவு கட்டியுள்ளார்கள்.<sup>22</sup> கருணைகரணைப்பற்றி அறிய விரும்பும் அன்பர்கள் அப்பகுதியையும் படித்தறிந்துகொள்வார்களாக.

- 
20. தாழிசை-285. 21. “கருணைகரத் தொண்டமானும் பூஞி ஸுக்திரத்தநஹாரமும்” என்ற கட்டுரையில்.  
22. ஆராய்ச்சித் தொகுதி—பக். 439—445.


## குலோத்துங்கன்

குலோத்துங்கன் சனுக்கியர் மரபில் வந்தவன் ; சோழர் குலத்தை விளங்கவைத்துப் பெருவீரனுய்த் திகழ்ந்த பேரரசன். இவன் தந்தை சனுக்கிய குலத்து இராசராசன் ; தாய் கங்கைகொண்ட சோழனின் மகளான அம்மங்கை. இராசராசனும் கங்கைகொண்டானின் உடன் பிறந்தாள் மகனே யாவன்.<sup>1</sup> மூன்று தலைமுறையாக சோழர்களும் சனுக்கியர்களும் ‘கொள்வினை கொடுப்பினை’யுடன் உறவு கொண்டிருந்தனர். சோழர்-சனுக்கியர் உறவினை அடியிற் குறிப்பிட்ட மரபு வழிப்படம் ஓரளவு விளக்கும்.

(சோழர்)

(கீழைச்சனுக்கியர்)

இராசராசன்-I



1. S. I. I. vol I. No. 39. A grant of Vira-choda,  
verses 6—8.

இந்த உறவு முதன் முதலில் எவ்வாறு தொடங்கிறது என்பதை விளக்குவோம். முதலாம் இராசராசன் காலத்தில்தான் (கி.பி. 985—1014) இடைக்காலத்துச் சோழர்களின் புகழ் பல் வகையானும் சிறப்புற்றேங்கியது. நாட்டின் பரப்பும் விரிந்தது. இராசராசன் கி.பி. 985-ல் அரியணை ஏறினான். கி.பி. 972 முதல் 989 வரை கீழைச் சனுக்கியரது ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாடு உள் நாட்டுக் கலகங்களால் அல்லவுற்றிருந்தது.<sup>2</sup> அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் இராசராசன் தன் மகனுகிய முதலாம் இராசேந்திரனை ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்று அந் நாட்டைத் தனக்குரிமமயாக்கிக் கொண்டதுடன் அந்நாட்டு மன்னானுகிய விமலாதித்தனை யும் சிறைபிடித்துக்கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சையில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.

இராசராசன் விமலாதித்தனைச் சிறைவீடு செய்து தன் மகள் குந்தவையை அம்மன்னானுக்கு மணமியற்றித் தந்தான். அஃதுடன் அமையாமல் அவன் நாட்டையும் அவனுக்கு வழங்கி, அதனை ஆட்சிபுரியும் உரிமையையும் அளித்தான். விமலாதித்தன் கி.பி. 1015 முதல் கி.பி. 1022 வரை ஆட்சிபுரிந்து வந்தான். விமலாதித்தனுக்கு இராசராச

2. வேங்கி நாடு என்பது கிருஷ்ண, கோதாவரி என்ற இருபேராறுகளுக்கும் இடையில் கீழ்க்கடலைச் சார்ந்துள்ள ஒருநாடு. அந்நாட்டை ஆண்டுவந்தவர்கள் கீழைச் சனுக்கியர்கள்.

நரேந்திரன், விசயாதித்தன் என்ற இரு மக்கள் இருந்தனர். விமலாதித்தன் இறந்த பிறகு இராசராச நரேந்திரனே மனிமுடி கவிக்கப்பெற்று நாட்டை ஆளத் தொடங்கினான். அந்தக் காலத் தில் சோழநாட்டை முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012—1044) ஆண்டுவெந்தான்; தஞ்சையை விட்டு கங்கைகொண்ட சோழபுரம்<sup>3</sup> என்ற புதிய தோர் தலைநகரை ஏற்படுத்தினான். அவன் தன் மகள் அம்மங்கையை தன் உடன்பிறந்தாளது மகனை இராசராச நரேந்திரனுக்குக் கடிமணம் இயற்றினான். மனமக்கள் இருவரும் வேங்கி நட்டில் வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டுகள் கழித்த பின்னர் அம்மங்கை தேவி கருவுற்றனள். கருவுயிர்ப்பதற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கு ஓர் ஆண் மகளை ஈன்றார். அந்தப் பிள்ளைதான் பிற்காலத்திய முதலாம் குலோத்துங்கன். பிள்ளை பிறந்த சமயத் தில் பல நன்னிமித்தங்கள் தோன்றினார்கள். மக்கள் பெருமகிழ்வுற்றனர். குழந்தையின் பாட்டியார், முதல் இராசேந்திரனின் பட்டத்தரசி, தன் காதற் பேரனைக் கையில் ஏந்திப் பாராட்டியபொழுது, காலஞ்சிசன்ற தன் கணவனது அடையாளங்கள் பல ஆக் குழந்தையின்பால் இருத்தல் கண்டாள். கண்டதும் களிபேரின்பத்துடன்,

இவன்எமக்கு மகனுகி இரவிகுலம்  
பாரிக்கத் தகுவன் என்றே<sup>4</sup>

3. இது திருச்சி மாவட்டம்-உடையார் பாளையம் வட்டத் தில் உள்ளது.

4. தாழிசை-237

என்று வாழ்த்தினால் ; அக் குழந்தைக்கு இராசேந்திரன் என்றும் பெயரிட்டாள்.<sup>5</sup> சந்திரகுலத்தைச் சார்ந்த சனுக்கிய அரசர்களும் குரிய குலத்தைச் சார்ந்த சோழ அரசர்களும் இக் குழந்தையின் பிறப்பால் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தனர். இராசேந்திரன் கல்வி பயின்று பல கலைகளிலும் தேர்ச்சி யுற்றின் ; படைக்கலப் பயிற்சி போன்ற துறைகளிலும் தேர்ந்து தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தான். முதல் இராசேந்திரனுக்கு இராசாதி ராசன், விசயராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று மக்கள் இருந்தனர். மூவரும் தம்மருகள் இராசேந்திரனிடத்துப் பெரிதும் அன்பு காட்டினர். இராசேந்திரனின் ஆற்றலையுணர்ந்த சான்றேர்கள் தாயின் குலத்தையும் தந்தையின் குலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்யப் பிறந்தவன் என்று கருதி, இவனை ‘உபய குலோத்தமன்’ என்று பாராட்டிப் பேசினர்.

இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த நாளில், வேங்கி நாட்டில் தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஓரு திருமுகம் வரப்பெற்றனன். அதைக் கண்டதும் மிகவும் கவன்று தன் அப்மான் மார்களிடம் விடை பெற்றுக்கொண்டு வேங்கி நாட்டிற்கு விரைந்தான். வேங்கிநாட்டை யடைந்ததும் பினியற்றுக்கிடந்த தன் தந்தையின் நிலைமை அவன் மனமுடையச் செய்தது. அருகில் அமர்ந்து அனுக்கத் தொண்டனுய்த் தந்தையை நன்கு கவனித்து வந்தான். கி. பி. 1062-ல் அவன் தந்தை

இறந்தனன். இராசேந்திரன் தன் தந்தையின் பெரும்பிரிவிற் காற்றுது மிகவும் வருந்தினன். தந்தைக்கு ஆற்றவேண்டிய இறுதிக்கடன்களையெல்லாம் குறைவின்றிச் செய்தான். அம்மான் மார்களும் ஆன்றேரும் கூறிய ஆறுதல்களால் ஒருவாறு அவன் துண்பம் நீங்கியது. அமைச்சரும் உறவினரும் முடிகுட்டுவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.

தென்னுட்டில் சோழர்கள் பல அரசர்களையும் தம்மிடப்படுத்தி முடி வேந்தர்களாய் மேன்மையுற் றுத் திகழ்ந்ததைப் போலவே, தக்கணத்தின் வட பாகத்தில் மேலைச் சனுக்கியர் பெரும் புகழுடன் விளங்கினர். இவ்விரு குலத்தரசர்களும் ஒருவரையாருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டவரா யிருந்தனர். முதலாம் இராசராசன் காலத்திலிருந்தே சோழர்கள் கீழைச் சனுக்கிய மன்னர்கட்குத் தம் பெண்களை மணம் புரிவித்து அன்னரைத் தமது நெருங்கிய உறவினராகச் செய்துகொண்டிருந்தனர். இதனால் கீழைச் சனுக்கியர் உறவு மேலைச் சனுக்கியருக்குக் கிடைக்கச் சந்தர்ப்பமே இல்லாது போய்விட்டது. ஆனால், சோழர்களின் வலியும் பெருமையும் வளர்ந்தோங்கின. அக்காலத்தில் மேலைச் சனுக்கியரின் அரசனுகத் திகழ்ந்தவன் ஆரும் விக்கிரமாதித்தன்; ஓப்பற்ற பெருவீரன். அவன் கீழைச் சனுக்கியரைச் சோழர்களிடமிருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தான். வேங்கிநாட்டதிபன் இராசராச நரேந்திரன் இறந்

ததையறிந்து அதுவே தக்க காலம் என்று கருதி வனவாசியில் தன் பிரதிநிதியாகவிருந்த மாதண்ட நாயனை சாமுண்டராயன் தலைமையில் வேங்கி நாட்டிற்கு ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.

அக்காலத்தில் சோழநாட்டு அரசனுக்கு திகழ்ந்த வென் வீரராசேந்திரன்,<sup>7</sup> மேலைச் சனுக்கியர் படை வேங்கி நாட்டை நோக்கிவரும் செய்தி அவனுக்குக் கிடைத்தது. தன் முன்னேர் காலம் முதல் நெருங்கிய உறவினால் பினைக்கப்பெற்றிருந்த வேங்கி மன்னரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் மாசு தரும் என்று எண்ணினான்; உடனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு விரைந்தான். மேலைச் சனுக்கியர்கட்கும்

7. முதலாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோணுட்டை ஆண்ட இராசாதிராசன் சனுக்கியமன்னனை ஆகவ மல்லனேடு புரிந்த கொப்பத்துப் போரில் கி. பி. 1053-ல் உயிர் துறந்தான்; உடனே அவன் தமியி விசயராசேந்திரன் பொருகளத்தில் முடி கவித்துக் கொண்டு போரை நடத்தி வெற்றி பெற்றுன். (தாழி-204;. S. I. I. vol.-V. No. 646.) இவன் தன் மகள் மதுராந்தகியைத் தன் மருமகன் இராசேந்திரனுக்கு மனம் புரிவித்துக் கொடுத்தான். இவனும் சனுக்கியருடன் நிகழ்த்திய போரொன்றில் இறந்தான். இவனுக்குப் பிறகு இவன் தமியி வீரராசேந்திரன் கி-பி 1063-ல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு கட்டில் ஏறினான். இவன் போற்றல் வாய்ந்த பெரு வீரன். இவன் காலத்தில்தான் கூடல் சங்க மூப்போர் நடைபெற்றது.

சோழர்கட்டும் ஒரு கடும்போர் நிகழ்ந்தது. போரில் சாமுண்டராயன் கொல்லப்பட்டான்; அவன் கீழ் வந்த படைகள் யாவும் சிதறியோடின.

குலோத்துங்கன் தன் தந்தை இறந்த பிறகு வேங்கி நாட்டை ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் இல்லை. அவன் சிறிய தந்தையான விசயாதித்தன் நாட்டையாள் பெருவிருப்பங் கொண்டிருந்ததாலும், அவனும் இளைஞரை இருந்தமையாலும், இளவரசுப் பட்டம் பெற்றிருந்தும்<sup>8</sup> நாட்டின் ஆட்சியைப் பெற்றுமுடியவில்லை. அவன் மாமனு வீரராசேந்திரன் மேலைச்சஞக்கியருடன் போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், வேங்கிநாட்டின் நிலையை உணர்ந்து தன் மருமகன் விஷயத்தில் தலையிடுவது இயலாத தாயிற்று.<sup>9</sup> நாட்டை வியாதித்தனே ஆட்சி புரிந்து வந்தான். இதுபற்றி குலோத்துங்கனுக்கும் அவன் சிற்றப்பனுக்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசயாதித்தன் செப்பேடுகளாலும் அவன் மகன் சக்திவர்மன் செப்பேடுகளாலும் அறியக்கிடக் கின்றது.<sup>10</sup> ஆனால் அப்பகைமை முற்றுமல் நாட் செல்லச்செல்ல குறைந்து கொண்டேபோய் இருதி

8 தந்தையிருந்த பொழுதே இளவரசுப் பட்டம் பெற்று ‘ஏழாம் விஷ்ணுவர்த்தனன்’ என்ற பெயருடன் விளக்கினான். Ins 396. & 400 of 1933

9 Ep. Ind. Vol 25 p. 248

10 Ryali plates of Vijayaditya VII and the Telugu Academy plates of Sakthiverman II.

யில் நீங்கியது. சுத்தி வர்மன் கி. பி. 1063-ல் இறந்த பின்னர் விசயாதித்தன் தன் தமையன் மகனைகிய குலோத்துங்கமீது அன்பு காட்டினான். குலோத்துங்கனும் தன் சிறிய தந்தை உயிர்வாழுமளவும் வேங்கி நாட்டை ஆளட்டும் என்று அமைதியுடன் இருந்துவிட்டான். சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டை ஆளாம் என்ற எண்ணாம் மட்டிலும் அவனிடம் இருந்தது என்பது ஒருதலை.

விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபொழுது குலோத்துங்கன் சோழநாட்டில் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது சோழநாட்டை ஆண்டவன் வீரராசேந்திரன். வீரராசேந்திரன் மேலைச் சஞக்கியர்களுடன் நடத்திய போர்களில் குலோத்துங்கன் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவி புரிந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியக்கிடக்கின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சஞக்கியருடன் போரிட்டு வெற்றி பெற்று, தன்னிடம் அடைக்கலம் புகுந்த விசயாதித் தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில் குலோத்துங்கனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும்.<sup>11</sup> அன்றியும், வீரராசேந்திரன் கடாரத்தரசனுக்கு உதவி புரிவான் வேண்டி பெரும்படை ஒன்று அனுப்பியபொழுது கடாரத்திற்குச் சென்ற தலைவர் கரு ஸ் குலோத்துங்கனும்

11 K. A. Nilakanta Sastri: The Colas (Second Edition) pp. 261-2

ஒருவன்.<sup>12</sup> எனவே, இவன் வீரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்குகொண்டு இளமையிலேயே போரில் சிறந்த பயிற்சிபொற்று ஒப்பற்ற வீரனுக்த திகழ்ந்தான் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வீரராசேந்திரன் தான் இறப்பதற்கு முன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1067ல், தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திரசோழன் என்ற அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டி யிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படும் செய்தி. கி.பி. 1070ன் தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறந்தவுடன் அதிராசேந்திரசோழன் முடிகுடப் பெற்றுன். ஆனால், முடிகுடிய சில மாதங்களில் அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இச்செய்தி தஞ்சை மாவட்டத்திலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்னால் அறியக் கிடக்கின்றது.<sup>13</sup> இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று வழங்கும் செய்தியை திரு. பண்டாரத்தார் அவர்கள் பல ஆதாரங்களில் கொண்டு வர்த்திக்கின்றனர்.

**12 தாழிசை-151.** ஆனால் இவனது மெய்க்கீர்த்திகளில் அச்செயல் குறிக்கப்பெறவில்லை. எனவே, இவனது ஆட்சிக் காலத்தில் அது நிகழவில்லை என்பது ஒருதலை. ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படை யெடுப்பில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். (T. V. சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக. 5 அடிக்குறிப்பு)

**13.** Inscription 280 of 1917.

காட்டி மறுத்திருக்கிறார்கள்.<sup>14</sup> அங்ஙனமே முதற் குலோத்துங்கன் தான் சோழநாட்டைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் நிகழு மாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொண் றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்<sup>15</sup> கருதுவதையும் மறுத்து குலோத்துங்கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதும் அவனுல் இவ்வதிராசேந்திரன் கொல்லப்படவில்லை என்பதும் நன்கு நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.<sup>16</sup> அதிராசேந்திரனைப்பற்றியே கலிங்கத்துப்பரணி குறிப்பிடாததற்கும், வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் இரண்டடிகளும் ‘புகழ் மாது விளங்கச் செய்யாது விரும்ப’ என்று தொடங்கும் இவ்வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப்பெற்றிருப்பதற்கும் காரணம் வீரராசேந்திரனுக்குப் பிறகு உரிமைப்படி சோழராஜ்யத்திற்கு அரசனுக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கேயாம் என்று திரு K. A. நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார்கள்.<sup>17</sup> சோழராஜ்யத்தின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் குலோத்துங்கன் தலைநகரிலில்லாது திக்கிளையம் புறப்பட்டதும், குலோத்துங்கன் ஆட்சிக்குவந்ததும் அவனை வீழ்த்துவதற்கு ஆரும் விக்கிரமாதித்தன் முயற்சி செய்ததும், அதிராசேந்திரனைப்பற்றிக் கலிங்கத்துப்பரணி குறிப்பிடாததும் அதிராசேந்

14 பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக்-252-257.

15 Annual Report on Epigraphy for 1904, page 11.

16 பிற்காலச் சோழர் சரித்திரம். பகுதி-I பக். 259-60; பகுதி-II பக். 11-12.

17 The Colas (Second Edition) p. 294.

திரன் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்பெறும் உள்நாட்டுக் கலகத்தில் குலோத்துங்கனும் பங்கு கொண்டிருத்தல் கூடும் என்று யூகிக்க இடமுண்டு என்று திரு.சாஸ்திரியார்கருதுகிறார்கள்.<sup>18</sup> திரு.பண்டாரத்தார் அதிராசேந்திரன் காலத்தில் நாடு அமைதியாக இருந்தது என்று கல்வெட்டு ஆதாரத்தால் நிறுவியதும், வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டவர்களாதலால், குலோத்துங்கனுக்கு முன் னதாக பரகேசரி என்ற பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் இருந்தமையையும் அவன் உரிமையையும் ஓப்புக்கொண்டவன் என்று காட்டியதும் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணங்களாகும். விக்கிரமாங்கதேவ சரிதமும் விக்கிரம சோழன் உலாவும் அதிராசேந்திரன் ஆட்சியைக் குறிப்பிடுகின்றன. கலிங்கத்துப்பரணி அவன் ஆட்சியைக் குறிப்பிடாததற்கு யாது காரணமாக இருத்தல் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. அதுகிடக்க.

வீர ராசேந்திரனுக்குப் பிறகு சில திங்கள் வரை அரசாண்ட அதிராசேந்திரன் கி.பி.1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். சோழர் மரபில் அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையால், குறுநில மன்னரது கலகமும் உள்நாட்டுக் குழப்பமும் எழுந்தன. இவற்றைத்தான் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குறிப்பிடுகிறார்.<sup>19</sup> இச்செய்தி குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகளாலும் உறுதிப்படு

18 ibid p. 294 & 295.

19 தாழிசை-258, 259, 260, 261

கின்றது. 20 இங்ஙனம் சோழநாடு நிலை குலைந்தி ருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த குலோத்துங்கன் அறிந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு விரைந்தான். அங்கிருந்த அமைச்சர், படைத் தலைவர் முதலியோர் சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமை பற்றி இவனை அரசனாக ஏற்றுக்கொண்டு முடிகுட்டினர். அந்த நாளிலிருந்துதான் குலோத்துங்கன் என்ற அபிடேகப் பெயரைப் பெற்றுன்; அதற்கு முன் அவனுக்கு வழங்கிவந்த பெயர் இராசேந்திரன் என்பது. அவன் அடைந்த வெற்றி கள், அவனுடைய ஆட்சிமுறை முதலிய செய்தி

20 “அருக்கனுதயத் தாசையி விருக்கும்

கமலமணைய நிலமக டன்னை

முந்நீர்க் குளித்த வந்நாள் திருமால்

ஆதிக் கேழலாகி யெடுத்தன்ன

யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்

தன்குடை நிழலி வின்புற விருத்தித்

திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்

புகழும் தருமமும் புவிதொறும் நிறுத்தி”

(S. I. I. Vol 3. No. 66)

“தென்றிசைத்

தேமரு கமலப் பூமகள் பொதுமையும்

பொன்னி யாடை நன்னிலப் பாவை

தனிமையும் தவிர வந்து புனிதத்

திருமணி மகுடம் உரிமையிற் குடித்

தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்

தொன்னில வேந்தர் குட முன்னை

மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்

செங்கோல் திசைதொறுஞ் செல்ல

(S. I. I. Vol III No. 701)

களை வரலாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற்கொண்ட போர்களைப்பற்றி கலிங்கத்துப் பரணி குறித்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.<sup>21</sup> அவன் கருணைகரனைக் கொண்டு கி. பி. 1112-ல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணியின் நூற் பொருளாக அமைந்தது. கலிங்கத்துப்பரணியில் குறிப் பிடப்பெறும் நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப்பெறும் செய்திகளோடு ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.<sup>22</sup>

21. இந்நூல் பக்கம்—60

22. T. V. சதாசிவ பண்டாரத்தார் : பிற்காலச் சௌழர் சரித்திரம்—பகுதி-II. பக்கம்-29.

## சயங்கொண்டார்

கலிங்கத்துப்பரணியைப் பாடிக் குலோத்துங்கன் புகழையும் அவன் தலைமைச் சேனைதிபதி கருணாகரத் தொண்டைமானின் பெருமையையும் இந்திலவுல கில் என்றும் நிலைபெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக்களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர்மணி. அவர் கலிங்கத்துப் பரணியைப் பாடவேண்டிய சந்தர்ப்பத்தை முன்னர்க் குறிப்பிட்டோம்.<sup>1</sup> அவ்வரலாற்றை மெய்யெனக் கொண்டால் அவரது இயற்பெயர் ‘சயங்கொண்டான்’ என்ற பெயர் அன்று என்பது சொல்லாமலே போதரும்.

சயங்கொண்டாரது ஊர், அவரதுஇயற்பெயர் இன்னது என்பது அறியக் கூடவில்லை. அது போலவே அவரது பிறப்பு, வளரப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு புலப்படவில்லை. ஆனால்,

செய்யும் வினையும் இருஞன் பதுவும்  
தெனும் நறவும் ஊனும் களவும்  
பொய்யும் கொலையும் மறமும் தனிரப்  
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்

கையும் முகமும் இதழும் விழியும்  
காலும் நிறமும் போலும் கமலம்  
கொய்யும் மடவார் கண்வாய் அதரம்  
கோபம் கமமும் தீபங் குடி.<sup>2</sup>

என்ற ஒரு பாடவில் அவரது ஊர் ‘தீபங்குடி’ என்ற செய்தி கிடைக்கின்றது. ஆனால் தீபங்குடி என்ற பெயருடன் தொண்டைநாட்டில் ஒருரும் சோழ நாட்டில் ஒருரும் உள்ளன. தஞ்சைமாவட்டத்துக் கல்வெட்டொன்று “இளங்கா நாட்டுத் தீபங்குடி” என்று ஓர் ஊரைக் குறிக்கின்றது<sup>3</sup>. இவற்றுள் சயங் கொண்டார் எந்தஊரைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக்கூற முடியவில்லை. எனினும், இவர் முதற் குலோத்துங்களைச் சிறப்பித்திருப்பதால் சோழநாட்டுத் தீபங்குடியினர் என்று கோடல் பொருந்தும்.

### சமயம்

இவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும் நிச்சயிக்கக்கூடவில்லை. ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்’<sup>4</sup> என்ற திருவாய் மொழிப்படி இவர் குலோத்துங்களைத் திருமால் அவதாரம் என்று கூறுகின்றனரேனும்,<sup>5</sup> இவரை வைணவர் என்று கொள்ள இயலாது. கலிங்கத்துப்பரணியிற் கூறப்பெற்றுள்ள,

2. தமிழ் நாவலர் சரிதை-செய் 117. இப்பாடல் தீபங்குடிப் பத்தென்னும் நூலில் சில பாட வேறுபாட்டுடன் மூன்றுவது பாட்டாகவுள்ளது.

3 A. R. No. 281 of 1917

4 திருவாய்மொழி-நாலாம்பத்து-செய்-8. 5 தாழிசை-232.

புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்

தொழில் காட்டப் புவன வாழ்க்கைச்  
செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப்  
புனர்ந்தவனைச் சிந்தத செய்வாம்<sup>6</sup>

என்ற தாழிசையாலும், திருமால் முதலிய ஏனைய  
தேவர்க்கும் வணக்கம் கூறப்பெற்றிருப்பினும் சிவ  
பிரானது வணக்கம் முதலில் கூறப்பெற்றிருப்பதா  
லும், உமாதேவி, ஆஜீனமுகன், முருகவேள், உமா  
தேவியின் அம்சமாகிய அன்னையர் எழுவர் ஆகி  
யோருக்கெல்லாம் தனித்தனி வெவ்வேறு வணக்கம்  
கூறப்பெற்றிருப்பதாலும் இவரைச் சைவசமயத்தி  
னர் என்று சற்று உறுதியாகவே கூறலாம். நான்  
முகன், திருமால் முதலியவர்கட்கும் வணக்கம் கூறி  
யிருப்பதால் இவர் சமரச நோக்கென்னும் பொது  
நோக்குடையவர் என்பதையும் அறியலாம்.

### காலம்

முதலாம் குலோத்துங்கன் (கி. பி. 1070—1118) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இரண்டாம் கலிங் கப்போர் நடைபெற்றது கி. பி. 1112-ல். இந்தப் போரைத்தான் சயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியின் காவியப் பொருளாகக் கொண்டார், எனவே, சயங்கொண்டாரின் காலமும் குலோத்துங்கனின் காலமும் ஒன்றே என்று கொள்ளவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால் இக்கலிங்கர் கம்பருக்கு முந்தியவர் என்பது பெறப்படுகின்றது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கம்பர் தன் காவியத்தை கி. பி 1178-ல் பாடி முடித்து கி. பி. 1185-ல் அரங்கேற்றினார். என்ப

6. தாழிசை-१

தைப் பல சான்றுகளுடன் நிறுவியுள்ளமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது.<sup>7</sup>

### புகழ்க்கொடை

சயங்கொண்டார் அபயன் என்ற முதற் குலோத்துங்கனுக்களித்த நிலைத்த புகழ்க்கொடை அவன் அவருக்கு உதவியிருக்கக்கூடிய நிலையாப் பொருட் கொடையினும் பல்லாயிரம் மடங்கு பெரிது என்பதை விதந்து கூற வேண்டியதில்லை. ஒரு சமயம் இவர் அபயன் மீது முனிவு கொண்டு பாடியதாக தமிழ் நாவலர் சரிதையில் காணப் பெறும் வெண்பாவாலும் இதனை நன்கு அறியலாம். அவ்வெண்பா :

காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்  
பாவலர் நல்கும் பரிசுஒவ்வா—பூவில்நிலை  
யாகாப் பொருளை அபயன் அளித் தான்புகழாம்  
ஏகாப் பொருள் அளித்தேம் யாம்<sup>8</sup>

ஒருகால் சோழன் தனக்குச் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தவே அதனைப் பொருராய்ச் சினங்கொண்டு சயங்கொண்டார் இதனைப் பாடினார் என்று கூறுவர்.

### கவித்திறமை

சயங்கொண்டாரது பாக்களை த்தும் பத்தழகுங் கொண்டனவாய் மிளிர்கின்றன. முன்னர்க் காணப் பெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் இவர் பாடல் களில் சொல் நயமும் பொருள் நயமும் சந்த வின்ப மும் கொப்புளித்து நிற்பதை அறியலாம். கலிங்கத் துப் பரணியில் 54-சந்த பேதங்கள் காட்டப்பெறு

7. எஸ்.வையாபுரிப்பிளை : தமிழ்ச்சுடர் மணிகள் — கம்பர். பக்கம்-130. 8. தமிழ் நாவலர் சரிதை-செய்-118

கின்றன. இவை பற்றியே பிற்காலத்தராகிய பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பார் இவரது கவித்திறமையை ஏனைய சிலருடைய கவித்திறமை யுடன் ஒப்பவைத்து,

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்  
 சயங்கொண்டான்; விருத்த மென்னும்  
 ஒன்பாவில் உயர்க்கப்பன்; கோவைஉலா  
 அந்தாதிக்கு ஓட்டக் கூத்தன்;  
 கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;  
 வசைபாடக் காளமேகம்;  
 பண்பாய பகர்சந்தம் படிக்காச  
 லாலெராருவர் பகரொ ஞேதே<sup>9</sup>  
 என்று சிறப்பித்து ஓதியுள்ளார்,

### இவர் பாடிய மற்றெருநூல்

இப்புலவர் பிரான் கவிங்கத்துப் பரணியைத் தவிர புகார் நகரத்து வணிகரைச் சிறப்பித்து ‘இசையாயிரம்’ என்ற மற்றெருநூலும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையால் அறியக்கிடக்கின்றது. அந்நூலில் ‘செட்டிகள் மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் ‘புகார் தங்கட்டு ஊர்’ என்று பாடச் சொல் லச் சயங்கொண்டார் பாடியது’ என்ற தலைக்குறிப் புடன் காணப்படும்,

ஆடுவதும் செக்கே அளப்பதுவும் என்னென்றே  
 கூடுவதும் சக்கிலியக் கோதையே—நீடுபுகழ்க்  
 கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்  
 உச்சிக்குப் பின்புகார் ஊர்<sup>10</sup>

என்ற வெண்பாவால் இதனை அறியலாம்.